

85th Annual Report


2006 - 2007



Tamilnad Mercantile Bank Ltd.

Customer Oriented & Committed to Excellence

Regd. Office : 57, V.E.Road, Thoothukudi-628 002 Website.www.tmb.in



ANNIVERSARY



A view of the Board Members, Top Executives and Statutory Auditors on the day of signing the Balance Sheet.

BOARD OF DIRECTORS - (AS ON 06-06-2007)

இயக்குநர்கள் குழு

- Shri. M.G.M.MARAN - Chairman
திரு. M.G.M. மாறன்
- Shri. G.NARAYANA MOORTHY - Managing Director & CEO
திரு. G. நாராயண மூர்த்தி
- Shri. B.RAMACHANDRA ADITYAN
திரு. B. இராமச்சந்திர ஆதித்தன்
- Shri. R.KANNAN ADITYAN
திரு. R. கண்ணன் ஆதித்தன்
- Shri. A.RAJAGOPALAN
திரு. A. இராஜகோபாலன்
- Shri. V.BHASKARAN
திரு. V. பாஸ்கரன்
- Shri. P.H.ARVINDEH PANDIAN
திரு. P.H. அரவிந்த் பாண்டியன்
- Shri. P.PREM VETTY
திரு. P. பிரேம் வெற்றி
- Shri. A.NARAYANAN
திரு. A. நாராயணன்
- Shri. N.BALASUBRAMANIAN
திரு. N. பாலசுப்பிரமணியன்
- Shri. A.SELVA GANESH
திரு. A. செல்வ கணேஷ்
- Shri. S.T.KANNAN - Additional Director, RBI Nominee
திரு. S.T. கண்ணன்
- Shri. S.SWAMINATHAN - Additional Director, RBI Nominee
திரு. S. சுவாமிநாதன்

Auditors

தணிக்கையாளர்கள்

M/s. Vivekanandan Associates, Chennai

திருவாளர்கள் விவேகானந்தன் அசோசியேட்ஸ், சென்னை

Registered Office : 57, V.E. Road, Thoothukudi - 628 002.

பதிவு அலுவலகம் : 57, V.E. ரோடு, தூத்துக்குடி - 628 002.

DIRECTORS' REPORT FOR THE YEAR 2006-07

Your Board of Directors have great pleasure in presenting the Eighty Fifth Annual Report together with the audited Balance Sheet as on 31st March 2007 and the Profit & Loss Account for the year ended 31st March 2007.

1. OVERALL ECONOMIC REVIEW

The real GDP for 2006-2007 was placed at 9.2 % as against 8.1% in the previous year. Industrial activity expanded strongly with real GDP originating in industry estimated to have risen by 10.2% in 2006-2007 as compared with 8% in the previous year. Real GDP originating from agriculture and allied activities is estimated to have registered a growth of 2.7% in 2006-2007, closer to the trend growth but lower than 6% in the previous year. Real GDP originating in the services sector increased by 11.0 % during 2006-2007 as against 10.3% a year ago. The growth in activity in financing, insurance, real estate and business services and community, social and personal services at 11.1% and 7.8% respectively were comparable to 10.9 % and 7.7% in 2005-2006. Industry and services comprising 82% of the economy registered double digit growth. Inflation measured by variations in the wholesale price index on a year on year basis increased from 4.1 % at end March 2006 to 5.7% on March 31, 2007. During the year the financial markets shifted from conditions of easy liquidity to occasional spells of tightness necessitating injection of liquidity through the LAF. The uncollateralised call/notice money market experienced occasional tightness during the last quarter of the year. Call rates peaked at 54.32 % on March 30, 2007.

Expressing renewed concerns about the rapid expansion of Bank credit for three years in succession and the surge in capital inflows, the Reserve Bank of India's third quarter review in January 2007 called for concerted actions in fiscal, external, monetary and prudential policies. Provisioning requirements on standard assets were further enhanced and risk weights were increased with regard to exposure to sectors such as real estate, capital markets, consumer loans and systemically important non-banking financial companies. There was a renewed emphasis on quality of credit. It has been the

இயக்குநர்களின் அறிக்கை

31.03.2007 தேதியுடன் முடிவடைந்த வருடத்திற்கான வங்கியின் இலாப நஷ்ட கணக்கு மற்றும் 31.03.2007 தேதியின் இருப்பு நிலை கணக்கும் அடங்கிய 85வது வருடாந்திர அறிக்கையை உங்கள் முன் சமர்ப்பிப்பதில் உங்கள் வங்கியின் இயக்குநர்கள் பெரு மகிழ்ச்சி அடைகிறார்கள்.

1. நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார நிலையின் கண்ணோட்டம்

நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பு அதிகரிப்பு விகிதம் சென்ற வருடம் 8.1 சதவீதமாக இருந்தது 2006-2007ம் வருடம் குறிப்பிடுமளவுக்கு 9.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. தொழிற்சாலைகளின் வளர்ச்சி விகிதம் சென்ற வருடம் 8 சதவீதமாக இருந்தது இவ்வருடம் 10.2 சதவீதமாக உயர்ந்து மொத்த உற்பத்தி மதிப்பு அதிகரிப்பிற்கு பெரிதும் வழிவகுத்தது. விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்களின் உற்பத்தி மதிப்பு சென்ற வருடம் 6 சதவீதமாக இருந்தது 2006-2007-ல் 2.7 சதவீதமாக பதிவாகியிருந்தது. தொழிற்சேவை பிரிவின் வளர்ச்சி சென்ற வருடம் 10.3 சதவீதமாக இருந்தது இவ்வருடம் 11 சதவீதமாக உயர்ந்தது. நிதி நிறுவனம், காப்பீடு மற்றும் அசையாத சொத்துக்கள் மீதான வியாபாரம் போன்றவற்றை உள்ளடக்கிய தொழிற்சேவை மற்றும் சமூகம், தனிநபர் சேவைகளை உள்ளடக்கிய பிரிவின் வளர்ச்சி முறையே 2005-2006-ம் வருடம் 10.9, 7.7 சதவீதமாக இருந்தது 11.1 மற்றும் 7.8 சதவீதமாக அதிகரித்தது. மொத்த பொருளாதாரத்துக்கு 82 சதவீதம் வரை வகை செய்யும் தொழிற்சாலை மற்றும் சேவைப்பிரிவு இரண்டும் சேர்ந்து இரண்டு இலக்க வளர்ச்சியடைந்திருந்தது. ரூபாயின் மதிப்பில் ஏற்படும் ஏற்றத்தாழ்வு மார்ச் 2006-ல் குறைந்த அளவான 4.1 சதவீதத்தில் இருந்து மார்ச் 2007-ல் 5.7 சதவீதமாக அதிகரித்திருந்தது. நாட்டில் நிதி பரிமாற்ற அங்காடிகளில் தாராள பணப்புழக்க நிலை மாறி அவ்வப்போது இறுக்கமான நிலைக்கு தள்ளப்பட்டிருந்ததால் பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கியால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. குறுகிய காலத்தில் கடன் வாங்கும் கொடுக்கும் வசதியுடைய பணச்சந்தை கடைசி காலாண்டில் நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டதால் மார்ச் 30, 2007 அன்று வட்டி விகிதம் அவ்வங்காடியில் 54.32 சதவீதம் என்ற அளவுக்கு அதிகரித்திருந்தது.

கடந்த மூன்றாண்டு காலமாக வங்கிக் கடன் தொடர்ந்து அதிகரித்து வந்ததாலும், வெளிநாட்டு மூலதன வரத்து அதிகரித்ததாலும் பாரத ரிசர்வ் வங்கியின் மூன்றாவது காலாண்டு பணப்புழக்க அறிக்கை கவனமான பணப்புழக்க கொள்கையினை வலியுறுத்தியது. தரமான கடன்கள் மீதான ஒதுக்கீடு மேலும் அதிகரிக்கப்பட்டது. அசையாத சொத்துக்கள் மீதான வியாபாரத்துறை, பணப்பரிமாற்று சந்தை சம்பந்தப்பட்ட துறை, வீட்டு உபயோகப் பொருட்களுக்கான தனி நபர் கடன், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் ஆகியவைகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கடன்கள் மீது எதிர்பார்க்கும் இழப்புக்களை ஈடுகட்ட, வைக்க வேண்டிய மூலதனம் அதிகரிக்கப்பட்டது. தரமான கடன்கள் வழங்க ரிசர்வ் வங்கி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்தியப் பொருளாதாரத்தை செம்மைப்படுத்தும் நோக்கத்தோடு ரிசர்வ் வங்கி பணப்புழக்க கொள்கையின் மூலம் நாட்டின் சீரான

endeavour of the Reserve Bank to develop a robust, efficient and diversified financial system so as to anchor financial stability and to facilitate effective transmission of monetary policy.

2. BANKING SCENARIO

The acceleration in real activity propelled a sizeable expansion in monetary and Banking aggregates in 2006-2007 for the fourth year in succession.

The overall credit growth of scheduled commercial Banks increased by 28% (previous year 31.8%). Credit to industry constituted 35.3% of the total expansion in non food bank credit followed by personal loans (28.7%), services (23.7%) and agriculture (12.2%). Priority sector advances grew by 25%.

The benchmark prime lending rates of Public Sector Banks and Private Sector Banks increased substantially from the earlier lowest of 10.25% to present highest of 16.50%. Many Banks had PLR in between the above.

The aggregate deposits of scheduled commercial Banks increased by 23% (previous year 18.1%). Demand deposits growth slowed to 16% from 27.5% in 2005-06 but time deposit growth of 24.5% was notably high vis-à-vis 16.4% in the previous year.

Commercial Banks investments registered an increase of Rs.4002 crore during 2006-2007 in contrast to a decline of Rs.13,237 crore in the previous year. Commercial Banks holdings of Government and other approved securities declined from 31.4% of the banking system's net demand and time liabilities (NDTL) in March 2006 to 28% in March 2007. Several Banks were operating their statutory liquidity ratio portfolios close to the statutory minimum level.

3. BUSINESS PERFORMANCE

In tune with banking industry trend, your Bank's credit growth also outpaced deposit growth. The Bank had a successful year in its 85th year of operations and recorded a continued good performance. During the year under review the total business excluding inter bank deposits increased from Rs.8223 crores in

வளர்ச்சியை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

2. வங்கித்துறையின் நிலை

உந்தப்பட்ட பொருளாதார நடவடிக்கை காரணமாக 2006-07-ல் தொடர்ந்து நான்காவது வருடமாக பணத்தேவை அதிகரிப்புக்கும் வங்கிகளின் வளர்ச்சிக்கும் வழி வகுத்துள்ளது.

வணிக வங்கிகளின் கடன் வளர்ச்சி 28 சதவீதம் (கடந்த வருடம் 31.8 சதவீதம்) அதிகரித்துள்ளது. உணவு உற்பத்தி அல்லாத வங்கிக்கடனில் தொழிற்துறைக்கான கடன் 35.3 சதவீதமும், தனி நபர் கடன் 28.7 சதவீதமும், சேவை பிரிவின்கான கடன் 23.7 சதவீதமும் மற்றும் விவசாயக்கடன் 12.2 சதவீதமும் இருந்தது. முன்னுரிமைப்பிரிவின்கான கடன் 25 சதவீதம் வளர்ச்சியடைந்திருந்தது.

பொதுவுடைமை வங்கிகளுக்கும் தனியார் வங்கிகளுக்குமான அடிப்படை கடன் வட்டி விகிதம் முன்பு நிலவிய குறைந்தபட்ச அளவான 10.25 சதவீதத்திலிருந்து தற்போதைய உயர்ந்தபட்ச அளவான 16.50 சதவீதத்தை எட்டியிருந்தது. அநேக வங்கிகளின் கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதம் மேற்கண்ட விகிதங்களுக்கு இடைப்பட்டிருந்தது.

வணிக வங்கிகளின் வைப்புநிதி 23 சதவீதம் (கடந்த வருடம் 18.1 சதவீதம்) அதிகரித்துள்ளது. கேட்கும் தருணத்தில் திரும்ப வழங்கப்பட வேண்டிய வைப்புநிதி வளர்ச்சி 2005-06-ல் 27.5 சதவீதமாக இருந்தது இவ்வருடம் 16 சதவீதம் என்ற மிதமான வளர்ச்சியுடன் இருந்தது. ஆனால் தவணை கால வைப்பு நிதியின் வளர்ச்சி 2005-06-ம் வருடம் 16.4 சதவீதமாக இருந்தது இவ்வருடம் 24.5 சதவீதம் என்று குறிப்பிடும்படியான வளர்ச்சியடைந்திருந்தது.

வணிக வங்கிகளின் முதலீடுகள் கடந்த வருடம் ரூ.13,237 கோடி குறைந்திருந்தது, 2006-07-ம் வருடம் ரூ.4,002 கோடி அதிகரித்து காணப்பட்டது. அரசு கடன்பத்திரங்கள் மற்றும் ஏனைய அங்கீகரிக்கப்பட்ட கடன்பத்திரங்கள் மீதான வணிக வங்கிகளின் முதலீடுகள் மார்ச் 2006-ல் வங்கியால் கேட்டதும் கொடுக்கப்பட வேண்டிய மற்றும் கால வரையறைப்படி கொடுக்கப்பட வேண்டிய நிகர பொறுப்புக்களின் சதவீதத்தில் 31.4 சதவீதமாக இருந்தது மார்ச் 2007-ல் 28 சதவீதமாக குறைந்திருந்தது. ரிசர்வ் வங்கியில் சட்ட பூர்வமாக வைக்க வேண்டிய எளிதில் பணமாக்கக்கூடிய முதலீடுகளின் விகிதத்தை அநேக வங்கிகள் சட்ட பூர்வமாக வைக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச அளவை ஒட்டியே வைத்திருந்தன.

3. வங்கியின் செயலாக்கம்

வங்கித் துறையில் நிலவியது போல உங்கள் வங்கியின் கடன் வளர்ச்சியும் வைப்புநிதி வளர்ச்சியைக் காட்டிலும் குறிப்பிடும் வகையில் அதிகமாக இருந்தது. வங்கியின் 85வது வருடமான இவ்வாண்டு தனது தொடர்ந்த சீரிய செயல் திறனுடன் ஒரு வெற்றிகரமான ஆண்டாக அமைந்துள்ளது. இவ்வாண்டு வங்கியின் மொத்த வணிகம் (வங்கிகளுக்கிடையேயான வைப்புநிதி தவிர்த்து) 2006 மார்ச் மாதத்தில் ரூ.8223 கோடியாக இருந்தது 2007 மார்ச் மாதத்தில்

March 2006 to Rs.10035 crores at the end of March 2007 registering a growth of 22.04%. The Bank had also improved its performance under various parameters and business segments. Thereby your Bank crossed an important milestone of Rs.10,000 crores business. There was noted improvement in recovery and asset management, thereby resulting in lower percentage of both Gross and Net NPAs.

Some of the highlights of the Bank's performance during the year are indicated below:

- » The deposits of the Bank increased from Rs.5203 crores to Rs.6020 crores during the year, a percentage increase of 15.70%
- » The advances increased from Rs.3126 crores to Rs.4047 crores during the year, a growth of 29.46%
- » The other income grew from Rs.78 crores to Rs.83 crores.
- » The Gross NPA came down from 7.02% to 4.54%.
- » The Net NPA was substantially reduced from 2.17% to 0.98%.

There was an increase of Rs.95 crore in the total income of the Bank from Rs.626 crores in the previous year to Rs.721 crores during the year representing 15.18% growth.

The major contributing factor for this income was the increase in interest income by about Rs.90 crores and increase in other income from Rs.78 crores in the previous year to Rs.83 crores during the current year. The increase in total expenditure was at Rs.90 crores. The expenditure rose from Rs.525 crores during the previous year to Rs.615 crores during the year. This resulted in a net profit of Rs.105.78 crores as compared to Rs.101.19 crores in the previous year. The net owned funds of the Bank was in the order of Rs.759.15 crores registering an increase of 15.58%. Earnings per share was Rs.3719/-. The capital adequacy ratio in spite of high risk weightages on assets was one of the highest in the Banking Industry at 16.77%. The Bank was able to reduce its NPAs and the ratio of net NPAs to net advances stood reduced to 0.98% as against 2.17% in the previous year.

4. PROFIT AND APPROPRIATION

During the year your Bank has generated an operating profit of Rs.231.20 crores against a

ரூ.10035 கோடியாக வளர்ந்து இவ்வாண்டு 22.04 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. வங்கி தனது சீரிய செயல்திறன் மூலம் பலதரப்பட்ட வியாபார வளர்ச்சி விகிதங்களில் சிறப்பானதொரு முன்னேற்றம் கண்டுள்ளது. சிறப்பு அம்சமாக உங்கள் வங்கி ரூ.10000 கோடி மொத்த வணிகம் என்னும் மைல் கல்லைத் தாண்டியுள்ளது. வருமானம் ஈட்டாத கடன்களை வசூலிப்பதிலும் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது.

இவ்வாண்டில் வங்கியின் சிறந்த செயல்பாட்டினை சித்தரிக்கும் சிறப்பு அம்சங்களில் சில கீழே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

- » வங்கியின் வைப்பு நிதி இவ்வாண்டு ரூ.5203 கோடியிலிருந்து ரூ.6020 கோடியாக உயர்ந்து 15.70 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
- » வங்கி வழங்கிய கடன்கள் ரூ.3126 கோடியிலிருந்து ரூ.4047 கோடியாக உயர்ந்து 29.46 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
- » இதர வருமானம் ரூ.78 கோடியிலிருந்து ரூ.83 கோடியாக அதிகரித்துள்ளது.
- » மொத்த செயல்திறன்ற கடன் 7.02 சதவீதத்திலிருந்து 4.54 சதவீதமாக குறைந்துள்ளது.
- » நிகர செயல்திறன்ற கடன் குறிப்பிடத்தக்க அளவில் 2.17 சதவீதத்திலிருந்து 0.98 சதவீதமாக குறைந்துள்ளது.

வங்கியின் மொத்த வருமானம் ரூ.95 கோடி அதிகமாகி கடந்த வருட வருமானமான ரூ.626 கோடியிலிருந்து இவ்வருடம் ரூ.721 கோடியாக அதிகரித்து 15.18 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது.

வருமானம் அதிகமானதற்கு முக்கிய காரணம் கடன்கள் மீதான வருவாய் ரூ.90 கோடி அதிகமானதும், இதர வருமானம் ரூ.78 கோடியிலிருந்து ரூ.83 கோடியாக உயர்ந்ததும் ஆகும். வங்கியின் மொத்த செலவுகள் 90 கோடி அதிகரித்திருந்தது. வங்கியின் செலவுகள் ரூ.525 கோடியிலிருந்து ரூ.615 கோடியாக உயர்ந்திருந்தது. வங்கியின் இலாபம் கடந்த வருடம் ரூ.101.19 கோடியாக இருந்தது இவ்வருடம் ரூ.105.78 கோடியாக இருந்தது. வங்கியின் நிகர சொந்த மூலதனம் ரூ.759.15 கோடி என்ற அளவை அடைந்து 15.58 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. ஒவ்வொரு பங்குக்கும் ஈட்டிய இலாபத்தின் அளவு ரூ.3719 ஆக இருந்தது. மூலதன தன்னிறைவு விகிதம் எதிர்பார்க்கக் கூடிய இழப்புகளின் அடிப்படையில் கணக்கிடப்பட வேண்டிய சொத்துக்கள் கூடியிருந்தும் வங்கித்துறையில் உயர்ந்த அளவுகளில் ஒன்றாக 16.77 சதவீதமாக அமைந்துள்ளது. வங்கியானது செயல்திறன்ற கடனின் அளவை குறைத்ததன் பயனாக நிகர செயல் திறன்ற கடனுக்கும் நிகரக் கடனுக்கும் உள்ள விகிதம் கடந்த வருடம் 2.17 சதவீதமாக இருந்தது 0.98 சதவீதமாகக் குறைந்துள்ளது.

4. இலாபமும் ஒதுக்கீடுகளும்

வங்கியின் மொத்த செயலாக்க இலாபம் கடந்த வருடம் ரூ.194.32 கோடியாக இருந்தது ரூ.231.20 கோடியாக உயர்ந்து

Rs.194.32 crore in the previous year registering an increase of 18.98%. The net profit stood at Rs.105.78 crores (previous year Rs.101.19 crores) after making all necessary provisions under various categories as per prudential norms prescribed by Reserve Bank of India. After adding thereto the surplus brought forward from 2005-2006 Rs.0.31 crore there is an available balance of Rs.106.09 crores which has been appropriated as under:

Transfer to:	Rs. in crores		(ரூபாய் கோடிகளில்)
» Statutory Reserves	31.75	» சட்டபூர்வ ஒதுக்கீடு	31.75
» Capital Reserve	0.61	» மூலதன தேய்மானத்துக்கான நிதி ஒதுக்கீடு	0.61
» General Reserve	70.20	» பொது ஒதுக்கீடு	70.20
» Proposed Dividend for the year	2.84	» இந்நிதியாண்டிற்கான இலாப பங்கீட்டிற்கான ஒதுக்கீடு	2.84
» Tax on Dividend	0.57	» இலாப பங்கீட்டிற்கான வரி	0.57
» Balance carried over	0.12	» அடுத்த ஆண்டுக்கு கொண்டு செல்லப்படும் மீதித் தொகை	0.12
	-----		-----
	106.09		106.09
	-----		-----

5. DIVIDEND

Considering the continued satisfactory performance and the overall growth in the business of your Bank during the year and also keeping in view the increase in the amount of earning per share of the Bank, your Directors have proposed to recommend, a dividend of 1000% to the shareholders as recommended by the Board in the previous year.

6. CAPITAL AND RESERVES


The Capital and Reserves of your Bank stand increased to Rs.759.15 crores from the previous year's level of Rs.656.79 crores, showing an increase of 15.58% after effecting the proposed appropriations.

5. இலாப பங்கீடு

இவ்வாண்டும் உங்கள் வங்கி தொடர்ந்து நிறைவான செயல்திறனுடன் ஈட்டியுள்ள வியாபார வளர்ச்சி மற்றும் ஒரு பங்கு மதிப்பிற்கும் ஈட்டிய இலாபத்துக்கும் உள்ள கூடுதலான விகிதம் ஆகியவைகளின் அடிப்படையில் உங்கள் வங்கியின் இயக்குநர்கள் சென்ற வருடம் பரிந்துரைத்தது போல 1000 சதவீதம் இலாப பங்கீடு வழங்குவதற்கு பரிந்துரைக்கத் தீர்மானித்துள்ளார்கள்.

6. மூலதனம் மற்றும் ஒதுக்கீடுகள்

பல்வேறு ஒதுக்கீடுகளையும் பகிர்வுகளையும் செய்த பின்னர் உங்கள் வங்கியின் மூலதனம் மற்றும் ஒதுக்கீடுகள் முந்தைய ஆண்டின் நிலையான ரூ.656.79 கோடியிலிருந்து ரூ.759.15 கோடியாக உயர்ந்து 15.58 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.



7. CAPITAL ADEQUACY

The accretion to capital funds during the year amounted to Rs.102.36 crores which raised the net worth of the Bank to Rs.759.15 crores. The Capital to Risk Adjusted Assets Ratio (CRAR) stood at 16.77% as on 31-03-2007 which is more than the minimum required level of 9% stipulated by Reserve Bank of India.

8. DEPOSITS GROWTH

The aggregate year end deposits of the Bank as on 31st March 2007 were Rs.6020 crores, thus recording a growth of 15.70% over the position as at the end of the previous year against the industry's reported growth of 23%. In view of the continued thrust given by the Bank, both low cost and nil cost deposits (excluding inter-bank deposits) have recorded an increase of Rs.200.57 crores over the previous year showing a growth of 13.58% and representing 24.55% of the increase in total deposits. The interest rates of the Bank on deposits are kept in line with the prevailing trends in the banking industry.

In tune with industry trend there was an increase in cost of funds. The average cost of deposits increased to 6.16% for 2006-2007 from 5.96% in 2005-2006 owing to the general upward movement in interest rates during the last quarter of the fiscal. Taking note of the trend in the interest rate scenario and the dwindling spreads on deployment, the Bank has adopted a prudential and cautious approach in accepting high cost deposits.


7. மூலதன தன்னிறைவு விகிதம்

வங்கியின் மூலதனம் சம்பந்தப்பட்ட நிதி அளவு ரூ.102.36 கோடி அதிகரித்ததனால் வங்கியின் பெறுமதி ரூ.759.15 கோடியாக உயர்ந்துள்ளது. மூலதனத்திற்கும் எதிர்பார்க்கக் கூடிய இழப்புகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட சொத்துக்களின் மதிப்பிற்குமான விகிதம் 31.03.2007ம் தேதியில் 16.77 சதவீதமாகும். இது பாரத ரிசர்வ் வங்கியால் வரையறுக்கப்பட்ட குறைந்த பட்ச அளவான 9 சதவீதத்துக்கும் அதிகமாகும்.

8. வைப்பு நிதி வளர்ச்சி

வங்கியின் வைப்புநிதி கடந்த வருடத்தின் வைப்புநிதியை விட 15.70 சதவீதம் அதிகரித்து 2007ம் வருடம் மார்ச் 31ம் தேதி ரூ.6020 கோடியை எட்டி உள்ளது. வங்கித்துறையில் இவ்வருடம் வைப்புநிதி சராசரி வளர்ச்சி 23 சதவீதமாகும். வட்டியற்ற மற்றும் குறைந்த வட்டி விகிதத்தில் வைப்புநிதி சேகரிப்பதில் கவனம் செலுத்தியதன் பயனாக அவ்வாறான வைப்புநிதி (வங்கிகளுக்கிடையேயான வைப்புநிதி தவிர்த்து) கடந்த வருடத்தில் இருந்ததை விட ரூ.200.57 கோடி அதிகரித்து 13.58 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தது. இது மொத்த வைப்பு நிதி அதிகரிப்பில் 24.55 சதவீதமாகும். வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் வங்கித்துறையில் நிலவும் வட்டிக்கு நிகரான அளவிலேயே உள்ளது.

வங்கித்துறையின் பொதுவான நிலைக்கிணங்க வட்டி வகையிலான செலவு கடந்த வருடத்தை விட உயர்ந்திருந்தது. இந்த நிதியாண்டின் இறுதி காலாண்டில் வட்டி விகிதத்தில் ஏற்பட்டிருந்த ஏறுமுகம் காரணமாக வைப்பு நிதிகளின் மீதான சராசரி வட்டி விகிதம் 2005-06-ம் வருடத்தில் 5.96 சதவீதமாக இருந்தது 2006-07-ம் வருடம் 6.16 சதவீதமாக அதிகரித்துள்ளது. வட்டி விகிதத்தில் ஏற்படுகின்ற மாற்றம் மற்றும் வட்டி வருமானத்துக்கும் செலவுக்கும் உள்ள வித்தியாசமான அளவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு கூடுதல் வட்டிக்கு வைப்பு நிதிகளை பெறுவதில் வங்கியானது எச்சரிக்கையுடனும் மதி நுட்பத்துடனும் செயல்பட்டுள்ளது.



9. ADVANCES PORT FOLIO

Your Bank continued its lending activities in conformity with the credit policies announced by the Reserve Bank of India. Total advances of your Bank increased by Rs.920 crores during this period and reached the level of Rs.4047 crores showing a growth of 29.46% against the industry's reported growth of 28%. The increase in the average advances was also significant during the year at 20.16%. Advances made to export sector by the Bank increased to Rs.204.66 crores as on 31.03.2007 from Rs.183.47 crores as on 31st March 2006. The average yield on advances increased to 11.21% from 10.01% in the previous year. Though the Industry showed signs of hotting up of interest rates and most of the Banks increased their prime lending rates, your Bank insulated itself from the heat and maintained its PLR at 12% throughout the year.

The Bank continued its thrust in lending to small scale industries, agriculture, other priority sectors and weaker sections. The level of advances to priority sectors at Rs.1892.05 crores was 46.76% of the total advances as on 31st March 2007 as against the requirement of 40% prescribed by Reserve Bank of India.

The Non Performing Assets (NPAs) have a direct bearing on the earnings and profitability of the Bank. Recognizing the importance of recovery and reduction in the level of NPAs, the Bank has initiated several measures in this regard during the year under report. These include (i) vigorous follow up of all suit filed and long pending NPAs (ii) making earnest efforts to recover and regularise the accounts which have turned out to be NPAs for the first time (iii) identifying potential NPAs for effective follow-up, etc. The Bank also made very special efforts to speed up cases in DRT and DRAT. The Bank has also installed a software at all Regional Offices and Head Office for a close and effective monitoring of NPAs. The Bank has constituted exclusive cells at Head Office, Regional Offices and at certain major branches to speed up the recovery process. Action under Securitization & Reconstruction of Financial Assets & Enforcement of Security Act (SARFAESI) 2002 of the Govt. of India an important tool for recovery has started yielding good results. The Bank has also taken recourse to the compromise route to

9. வங்கியின் கடன் வழங்கல் துறை

பாரத ரிசர்வ் வங்கியின் வரையறைகளுக்கு உட்பட்டு வங்கியானது கடன் வழங்குவதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது. முந்தைய ஆண்டின் இறுதியில் வங்கியால் அளிக்கப்பட்ட கடன் தொகையிலிருந்து ரூ.920 கோடி அதிகரித்து இவ்வாண்டு இறுதியில் வங்கியால் வழங்கப்பட்டு நிலுவையில் உள்ள கடன்தொகை ரூ.4047 கோடியை எட்டி 29.46 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. வங்கித்துறையில் சராசரி வளர்ச்சி விகிதம் 28 சதவீதம் என்று கூறப்படுகிறது. வங்கியால் வழங்கப்பட்டுள்ள கடன்களின் சராசரி அளவு 20.16 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. ஏற்றுமதி துறைக்கு வழங்கப்பட்ட கடன்கள் 2006ம் வருடம் மார்ச் 31ம் தேதி அன்று ரூ.183.47 கோடியாக இருந்தது 2007ம் வருடம் மார்ச் 31ம் தேதி அன்று ரூ.204.66 கோடியாக அதிகரித்துள்ளது. கடன்கள் வாயிலாக ஈட்டிய சராசரி வட்டி வருமான விகிதம் 10.01 சதவீதத்திலிருந்து 11.21 சதவீதமாக உயர்ந்துள்ளது. வங்கித்துறையில் வட்டி விகிதங்கள் வேகமாக உயர்ந்ததால், பல வங்கிகள் அவர்களுடைய அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தினாலும் உங்கள் வங்கி அவைகளுக்கெல்லாம் விதிவிலக்காக அடிப்படை வட்டி விகிதத்தை 12 சதவீதத்திலேயே வருடம் முழுவதும் நிர்வகித்துக் கொண்டிருந்தது.

வங்கியானது சிறு தொழில், விவசாயம், ஏனைய முன்னுரிமைத் துறை மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு கடன் வழங்குவதிலும் தொடர்ந்து அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. 2007ம் வருடம் மார்ச் மாதம் 31ம் தேதி நிலவரப்படி முன்னுரிமைத் துறைகளுக்கு வழங்கப்பட்டுள்ள மொத்த கடன்கள் ரூ.1892.05 கோடியாகும். இவ்வாறான கடன்கள் மொத்தக்கடனில் 40 சதவீதமாக இருக்க வேண்டுமென்று பாரத ரிசர்வ் வங்கியால் வலியுறுத்தப்பட்டதற்கிணங்க 46.76 சதவீதமாக இருந்தது.


வருமானம் ஈட்டாத கடன்கள் வங்கியின் வருமானத்தையும் நிகர இலாபத்தையும் வெகுவாக பாதிப்பதை உணர்ந்து இவ்வாண்டு கடனை திறம்பட வசூலிப்பதற்கும் வருமானம் ஈட்டாத கடன்களின் அளவினை குறைப்பதற்கும் பல்வேறு வழிமுறைகளை இவ்வங்கி மேற்கொண்டுள்ளது. பணம் வசூலிப்பதற்காக வழக்குகள் போடப்பட்டு நிலுவையில் உள்ளவை மற்றும் நீண்ட நாட்களாக இருந்து வரும் வருமானம் ஈட்டாத கடன்கள் ஆகியவற்றை வசூலிப்பதில் கடுமையான நடவடிக்கைகளை பின்பற்றுதல், முதல் முறையாக வருமானம் ஈட்டாத கடன்களாக மாறியுள்ளவற்றை வசூலிப்பதிலும், ஒழுங்குபடுத்துவதிலும் எல்லா முயற்சிகளும் எடுத்தல், வருமானம் ஈட்டாத கடன்களாக மாறும் வகையில் உள்ளவற்றை வசூல் செய்யும் பொருட்டு தேவையான நடவடிக்கைகளை முழுமுச்சுடன் பின்பற்றுதல் ஆகியவை மேற்சொன்ன வழிமுறைகளில் அடங்கும். கடன் வசூலிக்கும் தீர்ப்பாயம் மற்றும் கடன் வசூலிக்கும் மேல் முறையீடு தீர்ப்பாயங்களில் நடக்கும் வழக்குகளை வேகமாக முடிப்பதற்கு விசேஷ முயற்சிகளை வங்கி எடுத்துள்ளது. செயல்திறனற்ற கடன்களை கூர்ந்து கண்காணிக்கும் பொருட்டு தலைமை அலுவலகத்திலும் மற்றும் மண்டல அலுவலகங்களிலும் பிரத்தியேக மென் பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வசூலை துரிதப் படுத்தும் பொருட்டு வங்கியின் தலைமை அலுவலகம், மண்டல அலுவலகங்கள் மற்றும் முக்கிய கிளைகளில் தனிப்பட்ட பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கடன் வாங்கியவர்களின் பிணைய சொத்துக்களை கடன்தொகையினை வசூல் செய்யும் பொருட்டு கையகப்படுத்தி விற்க வழிவகுக்கும் பொருட்டு 2002ம் வருடம் ஏற்படுத்தப்பட்ட பிரத்தியேக சட்டம்

settlements whenever, the proposals are found reasonable.

To ensure standard assets do not slip into NPAs, for intense monitoring of special mention accounts, a sophisticated software which gives early warning signals has been installed in the Bank. Due to the various vigorous steps taken, the gross NPAs as a percentage to gross advances have come down from 7.02% to 4.54%. The Net NPAs to Net advances have come down to 0.98% from 2.17% in the previous year. The slippages were also substantially arrested.

வருவாய் ஈட்டாத கடன்களை வசூல் செய்ய சிறந்த உபகரணமாக உள்ளது. இதன்மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் நல்ல பலனளிக்கத் தொடங்கியுள்ளன. மேலும் கடன் வாங்கியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் சலுகை அடிப்படையில் பணம் செலுத்த விளையும்போது அவர்கள் கேட்கும் சலுகைகள் நியாயமானதாகக் கருதப்பட்டால் ஏற்றுக்கொள்ளும் வழிமுறையையும் வங்கி எடுத்து வருகிறது.

தரமான கடன்கள் செயல் திறனற்ற கடன்களாக மாற இருப்பவைகளை முன்கூட்டியே அறிவிக்கும் வகையிலும், சில குறிப்பிட்ட கணக்குகளை தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தவும் உயர்தரமான மென்பொருள் ஒன்று தலைமை அலுவலகத்தில் நிறுவப்பட்டிருக்கிறது. இவ்வாறான கடுமையான நடவடிக்கைகள் எடுத்ததன் பயனாக மொத்த வருவாய் ஈட்டாத கடனுக்கும் மொத்த கடன்களுக்கும் உள்ள விகிதம் 7.02 சதவீதத்திலிருந்து 4.54 சதவீதமாக குறைந்துள்ளது. மற்றும் நிகர செயல் திறனற்ற கடனுக்கும் நிகர கடனுக்கும் உள்ள விகிதம் கடந்த வருடம் 2.17 சதவீதமாக இருந்தது 0.98 சதவீதமாக குறைந்துள்ளது.



10. INVESTMENTS AND TREASURY OPERATIONS

During the period ended on 31st March 2007 your Bank has made a total turnover of Rs.1025.69 crores and the total income from treasury operations stood at Rs.9.15 crores (previous year Rs.6.06 crores).

The Investments of the Bank stood at Rs.2316 crores as on 31st March 2007 as against Rs.2362 crores at the end of previous year. The Investments Deposits Ratio of your Bank was brought down to 38.47%, thereby enabling accommodation of the higher credit demand during the year.

The average yield on Investments came down during the year from 9.81% to 9.49%. The income from Investments, comprising interest and dividend earned during the year was Rs.219.50 crores as against Rs.230.34 crores during the previous year.

10. முதலீடுகள் மற்றும் கருவூல நடவடிக்கைகள்

31.03.2007 தேதியுடன் முடிவடையும் ஆண்டில் வங்கியானது அரசாங்க கடன் பத்திரங்கள் வாங்கி விற்கும் வணிகத்தில் ரூ.1025.69 கோடிக்கு வியாபாரம் செய்துள்ளது. அவ்வாறான வணிகத்தின் மூலமாக ஈட்டிய வருவாய் ரூ.9.15 கோடியாகும் (முந்தைய வருடம் ரூ.6.06 கோடியாகும்).

வங்கியின் முதலீடுகள் கடந்த வருடம் ரூ.2362 கோடியாக இருந்தது 2007ம் வருடம் மார்ச் 31 தேதியில் ரூ.2316 கோடியாக இருந்தது. வங்கியின் முதலீடுகளுக்கும் வைப்புநிதிக்கும் உள்ள விகிதம் 31.03.2007ம் தேதியன்று கூடுதல் கடன் தேவையை பூர்த்தி செய்ய வழிவகுக்குமாறு 38.47 சதவீதமாக குறைக்கப்பட்டிருந்தது.

முதலீடுகளின் சராசரி வருமானம் முந்தைய ஆண்டு 9.81 சதவீதமாக இருந்தது, இவ்வாண்டு 9.49 சதவீதமாக இருந்தது. முதலீடுகளின் வாயிலான வட்டி மற்றும் பங்கீட்டுத் தொகையின் வருமானம் கடந்த ஆண்டு ரூ.230.34 கோடியாக இருந்தது இவ்வாண்டு ரூ.219.50 கோடியாக இருந்தது.

11. FOREIGN EXCHANGE BUSINESS

During the year, the Bank completed the process of total integration of Treasury and Foreign Exchange Division. The International Banking Division at Chennai has been shifted to new spacious premises at Avvai Shanmugam Road, Royapettah, Chennai with all the state of the art infrastructures. It also housed the Bank's integrated treasury division and the Bank's payment & settlement division aiming still higher degree of class of service to the clients.

The Bank's International Banking Division at Chennai performs the tasks of foreign exchange business development, maintenance of correspondent banking relationships, setting up of lines of credit for business operations etc also ensuring the business control within the regulatory norms. A separate cell for RTGS has been set up and strengthened and your Bank is one of the forerunners in RTGS in the city. The Bank has set up a cell for NEFT.

The year under review witnessed a good growth in the foreign exchange business volume. The total merchant foreign exchange turnover grew to Rs.3922.78 crores from Rs.3076.49 crores over the previous year, thus registering a growth of 27.51%. The inter-bank turnover also has grown to Rs.11691.21 crores for the year 2006-07 from Rs.8542.76 crores achieved during the previous year. The profit on foreign exchange business as on 31.3.2007 was higher at Rs.11.51 crores as against Rs.9.05 crores during the previous year.

The Bank has a global network of 545 correspondent banks overseas with whom Bilateral keys have been exchanged. It facilitates smooth and fast flow of international business. Membership with SWIFT has enabled the Bank to give timely and efficient service to its foreign exchange client fraternity. The International Banking division of the Bank has to its credit, the speedy service relating to adjustment of all the inward remittances within 24 hours of receipt in its 15 nostro accounts in 9 foreign currencies.

Our International Banking Division, Chennai is

11. அந்நியச் செலாவணி வணிகம்

இவ்வருடம் வங்கி அந்நியச் செலாவணி மற்றும் கருவூலத்துறைகளின் செயல்பாட்டு ஒருங்கிணைப்பு சம்பந்தப்பட்ட வேலைகளை முடித்துள்ளது. அந்நியச் செலாவணி வணிகம் மேற்கொள்ளும் துறை சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அனைத்து வசதிகளுடன் கூடிய விசாலமான கட்டிடத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறது. மேலும் இவ்வாறாக ஒருங்கிணைக்கப்பட்ட கருவூலம் மற்றும் வரவு செலவுத் துறை வாடிக்கையாளர்களுக்கு உன்னதமான சேவைகளை அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

வங்கியின் வெளிநாட்டு வர்த்தகத்துக்கான பிரத்தியேக வங்கிப்பிரிவு அந்நியச் செலாவணி வணிகத்தில் முன்னேற்றம், வங்கியின் வணிகத்தொடர்புகளை தொடர்ந்து சீராக வைத்திருப்பது, கடன் கிடைக்க ஏற்பாடு செய்வது மற்றும் வணிக நடவடிக்கைக்கான கோட்பாடுகளை வரையறுப்பது, சீரான ஒழுங்குமுறைகளுக்குள் வணிகத்தை நடத்துவது போன்ற வேலைகளை நடத்திக் கொண்டிருக்கிறது. வங்கிகளுக்குள் ஏற்படக்கூடிய பணப்புழக்கங்களை துரிதப்படுத்தும் பொருட்டு கணிப்பொறி மூலமாக பணப்பரிமாற்றம் செய்து கொள்ளும் RTGS முறைக்கென தனி பிரிவு ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வலுப்படுத்தப்பட்டிருப்பதால், உங்கள் வங்கி நகரத்திலேயே RTGS-ன் முன்னோடியாகத் திகழ்கிறது. NEFT என்னும் இன்னொரு வகையான பணப்பரிமாற்ற முறைக்கென்று தனிப்பிரிவு ஒன்று ஏற்படுத்தியுள்ளது இவ்வங்கி.

இவ்வருடம் அந்நியச் செலாவணி வணிகம் 27.51 சதவீதம் அதிகரித்து ரூ.3922.78 கோடியை எட்டியிருந்தது (சென்ற வருடம் ரூ.3076.49 கோடி). வங்கிகளுக்கிடையேயான மொத்த வணிக மதிப்பு ரூ.11691.21 கோடியாகும். கடந்த வருடம் (ரூ. 8542.76 கோடி) அந்நியச் செலாவணி மாற்றத்தின் மூலம் சம்பாதித்த இலாபம் கடந்த ஆண்டு ரூ.9.05 கோடியாக இருந்தது ரூ.11.51 கோடியாக உயர்ந்தது.

நமது வங்கி 545 வெளிநாட்டு வங்கிகளுடன் இரு தரப்பு ஒப்பந்தங்கள் மூலம் பரஸ்பரம் அந்நியச் செலாவணி வணிகத்தொடர்பு கொண்டிருப்பதால் உலக அளவில் பரவலாக வணிகம் செய்ய முடிகிறது. இது தடைகளற்ற, வேகமான உலகளாவிய வணிகத்துக்கு வழி வகுக்கிறது. உலக அளவிலான பணப்பரிமாற்று தொலை தொடர்பு துறையில் உறுப்பினராக இருப்பதால் அந்நியச் செலாவணி வாடிக்கையாளர்களுக்கு தகுந்த நேரத்தில் திறமையான சேவையைச் செய்ய முடிகிறது. வெளிநாட்டு வர்த்தகத்துக்கான பிரத்தியேக வங்கிப்பிரிவு அதன் விரைவான சேவையினால், எல்லா பண வரவுகளையும் 9 வகையான வெளிநாட்டு நாணயங்களில் 24 மணி நேரத்துக்குள் அதனுடைய 15 NOSTRO (வெளிநாட்டு வங்கிகளில் வைத்திருக்கும் கணக்குகள்) கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்ய முடிகிறது.

சென்னையிலுள்ள வெளிநாட்டு வர்த்தகத்துக்கான

providing information about forex market and the indicative rates based on the ongoing forex market trends every two hours in the Bank's website, which has been well received by the customers all over the world. The monthly newsletter being published by the division furnishing the details and analysis about the forex market is also considered to be useful among the customers, desk officers etc.


As a significant step forward in the Bank's pursuit to improve the NRI business and also with a view to offer speedy and cost effective funds transfer service to the expatriate community in the Middle east, the Bank has tied up with the UAE Exchange Centre LLC, Abu Dhabi for money transfer services and the Bank is offering a web based speed remittance system apart from the traditional draft drawing arrangement. The Bank is in the process of establishing tie up arrangements with more number of such exchange companies.

Given the buoyancy of the growing Indian economy, globalised business trend, liberalization in money remittance schemes and increased multi currency exposures among the foreign exchange clients, the Bank sees a quantum growth from this business segment. The International Banking Division of the Bank at Chennai is committed to significantly increasing the contribution of forex activities to the total revenues of the Bank in the coming years.

பிரத்தியேக வங்கிப்பிரிவு அந்நியச் செலாவணி அங்காடி நிலவரத்தை ஒவ்வொரு இரண்டு மணி நேர இடைவெளியில் வங்கியின் இணையதளத்தில் (www.tmb.in) காண்பித்து வருவது வாடிக்கையாளர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டு வருகிறது. மேலும் அந்நியச் செலாவணி அங்காடி நிலை பற்றியும் வணிக விவரங்கள் பற்றியும் அறிந்து கொள்ளும்பொருட்டும் மாதம் ஒரு முறை பிரசுரிக்கப்படும் தகவல் அறிக்கை வாடிக்கையாளர்களுக்கும், வங்கியின் அதிகாரிகளுக்கும் பெரும்பயனுள்ளதாக அமைந்துள்ளது.

அபுதாபியில் உள்ள UAE Exchange Centre LLC-உடன் அந்நிய செலாவணி மாற்றும் முறையில் பாரம்பரியமான கேட்பு காசோலை எடுத்து அனுப்பும் முறையிலிருந்து மாறுபட்டு வலைதளத்தின் வழியாக விரைவான பணப்பரிமாற்றம் செய்யும் வசதிக்கான ஒப்பந்தம் செய்திருப்பதால் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வணிகத்தில் குறிப்பிட்ட அளவு முன்னேற்றம் கிடைத்திருக்கிறது. வங்கியானது இவ்வாறான ஒப்பந்தங்களை இன்னும் அதிகப்படியான அந்நியச் செலாவணி மாற்று வணிகம் செய்யும் நிறுவனங்களுடன் ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளது.

வளர்ந்து வரும் இந்தியப் பொருளாதாரம், உலகளாவிய வணிகத்தின் தரம், பணப்பரிமாற்ற முறையில் கொடுக்கப்பட்டிருக்கும் சலுகைகள், அந்நியச் செலாவணி வாடிக்கையாளர்களுக்கிடையேயான அதிகமான பணப்புழக்கம் ஆகியவைகளினால் வங்கி வணிகத்துறையில் மிகச் சிறப்பான வளர்ச்சியை எதிர்நோக்கி கொண்டிருக்கிறது. வரும் வருடங்களில் சென்னையில் உள்ள வெளிநாட்டு வணிகத்துக்கான பிரத்தியேக வங்கிப்பிரிவு கூடுதலான அந்நியச் செலாவணி வணிகத்தை சிறப்பான முறையில் பெருக்குவதுடன் வங்கியின் வருமானத்தையும் அதிகரிக்க உறுதி கொண்டிருக்கிறது.



12. BRANCH NETWORK

Reserve Bank of India has accorded permission to open 20 branches, 31 offsite ATMs and 6 service branches/central processing centers all over the country. The centers selected for housing the 20 branches are located at semi urban/rural/under banked areas. During the year 2006-07, out of 20 branches the Bank has opened 4 branches and 6 of

12. கிளைகளின் விரிவாக்கம்

ரிசர்வ் வங்கி நாடு முழுவதும் 20 கிளைகள், 31 தானியங்கி பண பட்டுவாடா இயந்திரங்கள், 6 சேவை கிளைகள்/ ஒருங்கிணைப்பு மையங்கள் திறக்க அனுமதி அளித்துள்ளது. 20 கிளைகளுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்கள் நடுத்தர நகரங்கள், கிராமங்கள் மற்றும் வங்கி வசதி இல்லாத இடங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியவை. 2006-07-ம் வருடம் இவ்விருபது கிளைகளுள் 4 புதிய கிளைகளை திறந்து, 6 விரிவாக்க கிளைகளை முழுமையடைந்த கிளைகளாக மாற்றியதின் பயனாக கிளைகளின் எண்ணிக்கை 183 ஆக

the extension counters have been converted into full fledged branches which resulted in expansion of branch network to 183.

13. PERSONNEL

The Bank's total staff strength was 2224 employees as on 31st March 2007, consisting of 789 Officers, 1037 Clerks and 398 other members of staff.

The per employee business has increased from Rs.3.58 crores to Rs.4.51 crores as on 31st March 2007. The profit per employee increased from Rs.4.41 lakhs to Rs.4.76 lacs.

The Bank continues to lay emphasis on developing the individual skills of its employees and providing a healthy and congenial working environment so as to get maximum contribution from the employees of the Bank.

The Bank's Staff Training College at Nagercoil conducted 47 programmes, imparting training to 598 Officers, 575 Clerical employees and 203 subordinate staff during the year.

In addition to the in-house programmes, 180 officers were deputed to other institutions in India like SIBSTC-Bangalore, BTC-Mumbai, NIBM-Pune, IDRBT- Hyderabad, FEDAI and other training institutions.

Industrial relations in the Bank continued to be cordial during the year with frequent interaction between the management and the Officers' and Employees' Associations and various staff welfare activities continued to receive due attention.

There were no employees who were in receipt of remuneration above the limit prescribed under Section 217 (2A) of the Companies Act, 1956 requiring the Bank to furnish a statement with particulars prescribed under the Act and the Companies (Particulars of Employees) Rules, 1975.

உயர்ந்தது.

13. ஊழியர்கள்

வங்கியில் 789 அதிகாரிகள், 1037 எழுத்தர்கள் மற்றும் பிற தொழிலாளர்கள் 398-ம் சேர்த்து 2007ம் வருடம் மார்ச் 31ம் தேதியில் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 2224 ஆகும்.

ஊழியரால் கையாளப்படும் தனி நபர் வியாபாரம் கடந்த வருடம் ரூ.3.58 கோடியாக இருந்தது 2007-ம் வருடம் மார்ச் மாத இறுதியில் ரூ.4.51 கோடியாக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு ஊழியரும் ஈட்டிய இலாபம் ரூ.4.41 இலட்சத்திலிருந்து ரூ.4.76 இலட்சமாக உயர்ந்துள்ளது.


ஊழியர்களின் உழைப்புத்திறனின் பயனை முழுமையாக அடையும் பொருட்டு ஆரோக்கியமான மற்றும் இதமான முறையில் பணியாற்றும் சூழ்நிலையை ஏற்படுத்துதல், ஊழியர்களுடைய தனிப்பட்ட திறனை வளர்த்தல் ஆகியவற்றில் வங்கி தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.

நாகர்கோவிலில் அமைந்துள்ள வங்கியின் பயிற்சிக் கல்லூரியில் 598 அதிகாரிகள், 575 எழுத்தர்கள் மற்றும் 203 கடைநிலை ஊழியர்களுக்கு பயிற்சியளிக்கும் வகையில் பல்வேறுபட்ட 47 பயிற்சிவகைகள் நடத்தப்பட்டுள்ளன.

இக்கல்லூரியில் நடத்தும் பயிற்சி வகுப்புகள் தவிர தென்னிந்திய வங்கி ஊழியர்கள் பயிற்சி கல்லூரி (பெங்களூர்), வங்கி ஊழியர்கள் பயிற்சிக் கல்லூரி (மும்பை), தேசிய அளவிலான வங்கி நிர்வாகத்திற்கான பயிற்சி நிறுவனம் (புனா), IDRBT (ஹைதராபாத்), அந்நியச் செலாவணி மாற்று நிறுவனங்களின் குழுமம் மற்றும் பிற பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெற 180 அதிகாரிகள் அனுப்பப்பட்டார்கள்.

நிர்வாகத்துக்கும், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களுக்கும் இடையில் கருத்துப் பரிமாற்றங்கள் அடிக்கடி நடந்து இவ்வருடமும் ஊழியர்களுடான சுமுக உறவு தொடரப்பட்டு தொழிலாளர் களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் நிர்வாகத்தினரால் பரிசீலிக்கப்பட்டுள்ளன.

1956ம் வருட கம்பெனிகள் சட்டம் பிரிவு 217 (2A) ல் உள்ள வரையறைக்கு மேல் சம்பளம் வங்கியில் எந்த ஊழியரும் வாங்காத காரணத்தால் அதற்கான விவரங்கள், கம்பெனிகள் (ஊழியர் விவரங்கள்) விதிகள் 1975ல் குறிப்பிடப்படாத அளிக்கப்படவில்லை.



14. HOUSE KEEPING

The Bank has continued to maintain a very good record in the matter of internal house keeping. Since the Bank has installed a core banking solution with 100% networking it was possible for the branches to balance all their accounts and the balances were tallied upto 31st March 2007. There was also timely submission and scrutiny of the control returns which was given adequate importance at all levels with necessary follow up. The Bank continues to attach greater importance in the matter of House Keeping to ensure that its good performance during the year is maintained in future too.

There have been prompt reconciliation and speedy elimination of unmatched entries in respect of inter branch transactions for the previous year. During the year under review all entries were reconciled within 30 days and the maximum time gap for elimination of entries remained just one month.

15. INTERNAL CONTROL AND INSPECTION/AUDIT

The Bank has in place an effective and strong Internal Audit system. Your Bank is one of the few Banks which has the system of annual internal inspection covering all its branches during the Year. During the year 2006-07, internal inspection was conducted in 173 branches of the Bank and the remaining 10 branches being opened during the last quarter of the year were not subjected to internal inspection. These inspection reports are thoroughly reviewed by the Committee of Executives. These are also reviewed by the Audit Committee of Board which has been giving directions from time to time on various aspects brought out in those inspection reports. Compliance reports are invariably received from most of the branches in time and now receipt of compliance is strictly monitored by the Inspection Department.

In addition, the Bank has also embarked upon a system of having Concurrent audit of its major branches. Concurrent audit has been recognized as an important tool of internal control and was introduced in 54 branches including all the Foreign Exchange 'B' category branches covering 65.41% of the total business of the Bank. Further Treasury operations, International Banking Division and DPS Cell are also subjected to Concurrent audit. Revenue audit was also conducted in 58 branches by Bank's

14. உள்ளடங்குபடி ஒழுங்குபடுத்துதல்

வங்கியானது உள்ளடங்குபடி ஒழுங்குபடுத்துவதில் கடைப்பிடிக்கும் சிறப்புத் தன்மையை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. கிளைகள் அனைத்தும் பிரத்தியேக மென்பொருள் மூலம் இணைக்கப்பட்டதன் பயனாக 2007ம் வருடம் மார்ச் 31 தேதியன்று அனைத்துக் கிளைகளிலும் உள்ள கணக்குகள் நேர் செய்யப்பட்டுள்ளன. மேற்பார்வைக்காக வாங்கப்படும் தகவல் பட்டியல்கள் கால தாமதம் இல்லாமல் வாங்கி சரிபார்ப்பதற்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. உள்ளடங்குபடி ஒழுங்குபடுத்துவதில் உள்ள சிறந்த தன்மை தொடரும் பொருட்டு வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது.

உரிய நேரத்தில் கிளைகளுக்கு நடுவிலான பற்று வரவு கணக்குகளில் தற்காலிக வித்தியாசங்களை கண்டுபிடித்தல் மற்றும் நிலுவைகளை நேர் செய்தல் போன்றவை உங்கள் வங்கியில் கடைப்பிடிக்கப்படுகின்றன. நடப்பு ஆண்டில் எல்லா தற்காலிக வித்தியாசங்களும் அதிகபட்சம் 30 நாட்களுக்குள் நேர் செய்யப்பட்டன. நிலுவைகள் சரி செய்வதற்கான காலம் அதிகபட்சம் ஒரு மாதமாக இருந்தது.

15. உட்கட்டுப்பாடு ஆய்வு மற்றும் தணிக்கை

ஆய்வு மற்றும் தணிக்கை வங்கியின் உட்கட்டுப்பாடு முறைகளில் சக்தி வாய்ந்த ஒன்றாகும். அனைத்து கிளைகளிலும் வருடாந்திர ஆய்வு மேற்கொள்ளும் சில வங்கிகளில் ஒன்றாக உங்கள் வங்கி திகழ்கிறது. 2006-2007-ம் வருடத்தில் 173 கிளைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மீதி 10 கிளைகள் இந்த வருடத்தின் இறுதி காலாண்டில் தொடங்கப்பட்டதால் ஆய்வுக்குட்படுத்தப்படவில்லை. ஆய்வறிக்கைகள் உயர் அதிகாரிகளால் பரிசீலிக்கப்படுகின்றன. இயக்குநர் குழுவின் கிளைக்குழுவான தணிக்கை குழு ஆய்வறிக்கைகளை பரிசீலனை செய்து ஆய்வு அறிக்கைகளில் கண்ட குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு அறிவுறுத்தல்களை அவ்வப்போது வழங்கி வருகின்றது. ஆய்வறிக்கையில் கண்ட குறைகளை நிவர்த்தி செய்த வகைக்கான அறிக்கைகள் ஒரு சில கிளைகளைத் தவிர பெரும்பாலான கிளைகளிலிருந்து பெறப்பட்டுள்ளன. அவ்வாறான அறிக்கைகள் பெறாத பட்சத்தில் நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் ஆய்வுப் பிரிவினால் கூர்ந்து கவனிக்கப்படுகின்றன.

மற்றும் ஒரு உட்கட்டுப்பாடு முறையான உடனுக்குடன் தணிக்கை மேற்கொள்ளும் முறை மொத்த வியாபாரத்தில் 65.41 சதவீத வியாபாரத்தை கையாளும் 54 கிளைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அந்நியச் செலாவணி வணிகத்தை மேற்கொள்ளும் நடுத்தர கிளைகளும் அவ்வாறான தணிக்கைக்குட்பட்டுள்ளன. மேலும் அந்நிய செலாவணி வணிகம் மேற்கொள்ளும் தனிப்பிரிவு மற்றும் கருவூல நடவடிக்கைகள் நடக்கும் இடங்களிலும் இவ்வாறான தணிக்கை நடைபெற்றது. இவை தவிர வரவு செலவு கணக்குகளுக்கான தனிப்பட்ட தணிக்கை 58 கிளைகளில் வங்கியிலுள்ள ஆய்வாளர்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

internal auditors.

The Bank is in the process of further strengthening and making Concurrent audit more effective.

During the year, Management audit is in progress in Mumbai Region, Tirunelveli and Thoothukudi Regional Office, Chennai and Madurai Currency Chest, Chennai Service Branch, Secretarial Section, Inspection Department and Staff Training College by the Bank's Inspection Department. In addition all accounts having limits of Rs.100 lakhs and above have been subjected to Post Credit Supervision by the Inspection Department and 79 branches involving 448 accounts have been covered during the year.

During the year 2006-07 Stock audit has been conducted by the approved auditors of the Bank in respect of 106 borrowal accounts having total credit limits were Rs.5 crore and above. In order to comply with the directive of Reserve Bank of India, your Bank has also conducted EDP audit in 173 computerized branches except the newly opened 10 branches, seven Regional Offices, Service branch, Data Centre, IBD, SWIFT and RTGS/Funds Department.

The Bank has introduced Risk based Internal Audit of branches from 1st April 2005. During the year 2006-2007 Inspection Department has conducted Risk based Internal Audit in 173 branches except the newly opened 10 branches simultaneously along with regular inspection.

Your Bank is one of the first Banks to introduce Off-site surveillance system. Bank has identified 11 areas to be covered under this system.

A separate cell for monitoring compliance with Know Your Customer and Anti money Laundering norms has been formed in order to have close monitoring of the accounts as per the RBI guidelines and under the provision of the Prevention of Money Laundering Act, 2002.

16. VIGILANCE

The Vigilance Department functioning at Head Office

உடனுக்குடன் தணிக்கை செய்யும் முறையினை பலப்படுத்தி அதன் செயல் திறனை அதிகரிக்க வங்கி ஏற்பாடு செய்து வருகிறது.

நடப்பு ஆண்டில் மும்பை மண்டல அலுவலகம், திருநெல்வேலி மண்டல அலுவலகம், தூத்துக்குடி மண்டல அலுவலகம், சென்னை மற்றும் மதுரையிலுள்ள கருவூலப்பிரிவு, தகவல்தொடர்பு பிரிவு, சென்னையிலுள்ள சேவை பிரிவு, செக்ரட்டேரியல் பிரிவு, ஆய்வுப்பிரிவு மற்றும் வங்கியின் பயிற்சிக் கல்லூரி ஆகியவற்றில் வங்கியின் ஆய்வுப் பிரிவினால் நிர்வாகத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரூ.100 இலட்சத்திற்கும் மேலாக கடன் வழங்கியிருக்கும் பட்சத்தில் அவ்வாறான கடன்களுக்கு ஈடாக வாங்கியிருக்கும் சரக்குகளை ஆய்வு பிரிவினரின் அதிகாரிகள் குழுவாக சென்று இவ்வருடத்தில் 79 கிளைகளில் உள்ள 448 கணக்குகளை சரி பார்த்துள்ளனர்.

2006-07ம் வருடத்தில் ரூ.5 கோடிக்கு மேல் கடன் வழங்கியிருக்கும் பட்சத்தில் அதற்கு அடமானமாக தரப்பட்டுள்ள சரக்குகள் அனைத்தும் பிரத்தியேகமாக தணிக்கை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறான தணிக்கை 106 கணக்குகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாரத ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலுக்கிணங்க புதிதாக ஆரம்பிக்கப்பட்ட 10 கிளைகளைத் தவிர கணிப்பொறி மயமாக்கப்பட்ட 173 கிளைகளிலும், ஏழு மண்டல அலுவலகங்கள், சேவை கிளை, தகவல் மையம், அந்நிய செலாவணி வணிகம் மேற்கொள்ளும் தனிப்பிரிவு, RTGS, SWIFT நிலையங்களிலும் மற்றும் சென்னையிலுள்ள கருவூலம் ஆகியவற்றிலும் கணக்குகளை மின்னணு இயந்திரங்களில் கையாளும் முறைகளுக்கான சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

வங்கியின் கடந்த கால நிகழ்வுகளின் அடிப்படையில் எதிர்பார்க்கும் இழப்புகளை கணித்து அவற்றை தவிர்க்கும் வகையில் நடத்தும் ஆய்வினை 01.04.2005 முதல் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வு 2006-2007-ம் வருடத்தில் நமது ஆய்வுப்பிரிவினால் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட 10 கிளைகளைத் தவிர 173 கிளைகளில் வழக்கமான ஆய்வுடன் சேர்த்து மேற்கொள்ளப்பட்டது.

உங்கள் வங்கி வேலை நடக்கும் இடத்துக்குச் செல்லாமல் தகவலின் அடிப்படையில் அவ்வப்போது கண்காணிக்கும் முறையினை ஏற்படுத்திய முன்னோடி வங்கிகளில் ஒன்றாகத் திகழ்கிறது. 11 வகையான பணப்பரிமாற்ற வகைகள் இவ்வாறான ஆய்வுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

வாடிக்கையாளர்களை தெரிந்து கொள்ளும் பொருட்டு கடைப்பிடிக்க வேண்டிய முறைகளை நிலைநாட்டுதல் மற்றும் வெளிநாட்டுப் பணத்தை சட்டத்துக்குப் புறம்பாக புழக்கத்தில் விடுவதை தடுப்பதற்கான நடைமுறைகளை செயல்படுத்துதல் ஆகியவற்றை பாரத ரிசர்வ் வங்கியின் வலியுறுத்தலின்படியும் மற்றும் வெளிநாட்டு பணத்தை சட்டத்துக்குப் புறம்பாக புழக்கத்தில் விடுவதை தடுக்கும் முகமாக 2002-ம் வருடம் இயற்றப்பட்ட விசேச சட்டத்தில் கண்டுள்ளபடியும் கண்காணிப்பதற்காக பிரத்தியேக பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

16. கண்காணிப்பு

தவறுகளை தடுப்பதற்கு தலைமை அலுவலகத்தில்

is initiating corrective measures for improving the control systems & compliance thereof and laying down procedures and carrying out preventive vigilance exercises. It is also ensured that the guidelines and directives issued by Reserve Bank of India are implemented from time to time through the Compliance Officer designated for this purpose.

There has been perceptible improvement in identifying the staff lapses / fixing the accountability and also in disposing of the disciplinary proceedings against staff.

17. CUSTOMER SERVICE

Your Bank is committed to provide its customers with a high standard of services and the Bank is known for its personalized services. The Top Management of the Bank also keeps a close watch on the redressal of the customer complaints & grievances. The Bank's aim is to respond to complaints with efficiency, alacrity, courtesy & fairness.

18. TECHNOLOGY ADVANCEMENT

Your Bank is one of the forerunners in introducing technology. Technology is constantly upgraded as per requirement.

Your Bank was one of the earliest Banks to go in for Technology and one of the first Banks to achieve Cent Percent Core Banking implementation in all its branches. "FINACLE", the Core Banking solution of M/s. Infosys Technologies Ltd., was chosen and it has been supporting the entire business of the Bank for the last 5 years. During the year, migration to the latest version of Oracle - Database and Operating System - Unix AIX was carried out successfully. This migration provides the Bank a more efficient and more comprehensive operational platform, enabling the Bank to give a more efficient and highly competitive service to its customers.

Your Bank has installed more ATMS taking the total ATMS to 50 (27 Onsite and 23 Offsite ATMs). With the network arrangements entered into with NFS (National Financial Switch) a Subsidiary to Reserve Bank of India, customers of your Bank can now access cash from 12300 ATMs (approx), all over the country.

ஏற்படுத்தப்பட்ட கண்காணிப்பு பிரிவு, தவறுகளை தடுக்கும் எண்ணத்தோடு கட்டுப்பாட்டு முறைகளை மேம்படுத்தி அவைகள் ஒழுங்காக கடைப்பிடிக்கப்பட அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளுகிறது. பாரத ரிசர்வ் வங்கியால் அறிவுறுத்தப்படும் வலியுறுத்தல்கள் மற்றும் ஆணைகள் சரியாக நிறைவேற்றப்படுகின்றனவா என்று அதற்கென நியமிக்கப்பட்ட அதிகாரி மூலம் உறுதி செய்யப்படுகிறது.

தவறு செய்யும் ஊழியர்களை கண்டுபிடித்து அவர்கள் மீதான குற்ற நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவருவது துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

17. வாடிக்கையாளர்களுக்கு சேவை

இவ்வங்கியானது வாடிக்கையாளர்களுக்கு உயர்ந்த சேவை செய்வதை கடமையாக நினைக்கும் வங்கியாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளது. வங்கியின் உயர்மட்ட நிர்வாகமும் வாடிக்கையாளர்களுக்கு குறைகள் இருக்கும் பட்சத்தில் அவற்றை நீக்குவதில் கண்ணும் கருத்துமாக உள்ளது. இவ்வங்கியின் நோக்கம் வாடிக்கையாளர்களுக்கு குறைகள் இருக்கும் பட்சத்தில் அவற்றை நியாயமான, கனிவான மற்றும் திறமையான முறையில் கையாளுவதாகும்.

18. தொழில் நுட்ப முன்னேற்றம்

உங்கள் வங்கி நவீன தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாகத் திகழ்கிறது. தொழில் நுட்பம் தேவைக்கேற்ப அவ்வப்பொழுது தரம் உயர்த்தப்படுகிறது.

உங்கள் வங்கி உயர் தொழில் நுட்பங்களை விரைவாக புகுத்திய வங்கிகளில் ஒன்றாகவும், எல்லாக் கிளைகளையும் 100 சதவீதம் பிரத்தியேக மென்பொருள் வாயிலாக ஒருங்கிணைத்த முதன்மை வங்கிகளில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. "இன் பொசிஸ்" நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட "பிளாக்ஸி" என்னும் மென்பொருள் கடந்த ஐந்து வருடங்களாக வங்கியின் வியாபாரப் பெருக்கத்துக்கு வழி வகுத்து வருகிறது. இவ்வருடம் Oracle - Database மற்றும் Operating System - Unix AIX ஆகிய நவீனப்படுத்தப்பட்ட படைப்புகள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டிருக்கின்றன. இவ்வாறு தரம் உயர்த்தப்பட்ட மென்பொருள் போட்டிக்கு ஈடு கொடுக்கும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் திறம்பட செயலாற்ற வழி வகுக்கும் எல்லா வசதிகளையும் உள்ளடக்கிய மற்றும் சீரிய திறனாற்றல் மிக்க அடித்தளத்தை உருவாக்க வங்கிக்கு துணை நிற்கிறது.

இவ்வருடம் அதிக எண்ணிக்கையில் தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரங்களை நிறுவியதன் விளைவாக அவ்வாறான இயந்திரங்களின் எண்ணிக்கை 50 (27 கிளை வளாகங்களிலும் மற்றும் 23 வெளியிடங்களிலும்) ஆக உயர்ந்துள்ளது. சக வங்கிகளின் கூட்டமைப்போடு அவ்வாறான இயந்திரங்களை பயன்படுத்துவதை பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தத்தினை ஏற்படுத்தியதன் மூலம் உங்கள் வங்கியின் வாடிக்கையாளர்கள் நாடு முழுவதும் 12300 தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரங்களில் பணம் எடுத்துக் கொள்ளலாம்.

Your Bank has become one among the few Banks in the country to implement a sophisticated software to manage and monitor the Bank's NPA accounts. Software for Early Alert System has also been installed which helps the Bank to take timely steps to prevent accounts becoming NPA.

The Bank has gone Live with the implementation of eCircular Software, which enables the Bank not to rely on the practice of issuing Hard Copies of Circulars issued by various Departments of the Bank.

Further your Bank is in the process of implementing Asset Liability Management (ALM) Software. This enables the Bank to arrive at the Future Pricing of its Deposit and Loan Products. Bank is also in the process of implementing Lending Automation Processing System, thereby aiming to achieve at the fully automated process of submitting and sanctioning of Credit Proposals. Further in line with RBI direction your Bank has procured and installed the required Hardware and Software and is ready with the project of implementing Cheque Truncation System at your Delhi Branch as a Pilot Project.

RTGS (Real Time Gross Settlement) / NEFT (National Electronic Funds Transfer)

Your Bank is one of the earliest adoptors of RTGS (Real Time Gross Settlement), a robust, fast, secure and efficient online real time electronic payment and settlement system launched by RBI for funds transfer between Banks branches situated across the country for High Value payments.

Our Bank is the first in Tamilnadu and third in India to achieve 100% RTGS status throughout India at all its branches without any exception. In view of the Core Banking solution implemented by your Bank and that all the 183 branches are networked, RTGS services are available at all the branches. Through this system, our customers can send / receive funds to / from more than 30000 RTGS enabled other Bank branches located across the country at nominal cost.

During the year as an extension of this system, NEFT was introduced by RBI to enable Banks to settle remittances of small value and your Bank has enabled at its branches to offer these services. This enables the Bank to offer fast and secure payment services across the country to its 'niche' of Retail and 'SME' customers.

இவ்வாறான தொழில் நுட்ப உதவியோடு வருவாய் ஈட்டாத செயல்திறனற்ற கடன்களை திறம்பட கண்காணிக்கவும் மற்றும் நிர்வகிக்கவும் அதி நவீன மென்பொருள் ஒன்றை அறிமுகப்படுத்திய ஒரு சில வங்கிகளில் உங்கள் வங்கியும் ஒன்றாக திகழ்கிறது. வங்கியானது செயல்திறனற்ற கடன்களாக மாற இருப்பதை முன் கூட்டியே அறிவிக்கும் வகையில் மென்பொருள் ஒன்றினை நிறுவியுள்ளது.

வங்கியின் சுற்றறிக்கைகளை வலைதளம் மூலமாக அனுப்பும் மென்பொருள் ஒன்றை நிறுவியதன் மூலம், எல்லா துறைகளிலும் சுற்றறிக்கைகளை நகல் எடுத்து அனுப்பும் முறையை சார்ந்திருக்க அவசியம் இல்லாமல் போய் விட்டது.

உங்கள் வங்கி சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் ஆளுகைக்கு ஒரு மென்பொருளை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த மென்பொருள் வைப்புநிதிகள் மற்றும் கடன்கள் மீது நிலவ இருக்கும் வட்டி விகிதங்களை முன்கூட்டியே நிர்ணயிக்க வழி செய்கிறது. வங்கி கடன் விண்ணப்பங்களை LAPS முறையில் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம் கடன் விண்ணப்பங்களை உடனுக்குடன் சமர்ப்பிப்பது மற்றும் அனுமதி வழங்குவது ஆகியவை முழுவதும் கணினி மயமாக்கப்படுகின்றன. மேலும் உங்கள் வங்கி, ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின்படி, காசோலைகளின் நிழற்படங்களை கணினி மூலம் அனுப்பி பண வசூல் செய்யும் முறைக்கான மென்பொருள் மற்றும் உபகரணங்களை வாங்கி நிறுவியுள்ளது. இதனை டில்லி கிளையில் முதல் முயற்சியாக செயல்படுத்த வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது.

வங்கிகளுக்கிடையேயான பணமாற்றம் முறை / நாடு தழுவிய மின்னணு பணப்பரிமாற்றம்

இவ்வாறான தொழில் நுட்ப முன்னேற்றம் பாரத ரிசர்வ் வங்கியால் ஆரம்பிக்கப்பட்ட துரிதமாகவும், தடையில்லாமலும் மற்றும் துல்லியமாகவும் மின்னணு முறையில் பணப்பரிமாற்றம் மற்றும் நாடு முழுவதும் உள்ள வங்கிகளின் கிளைகளுக்குள்ளான பெருந்தொகையிலான பணப்பரிமாற்றம் செய்து கொள்ளும் முறையினை (REAL TIME GROSS SETTLEMENT SCHEME) வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய முன்னோடி வங்கிகளில் ஒன்றாகத் திகழ வழி வகுத்துள்ளது.

நமது வங்கி இந்தியா முழுவதும் அதன் அனைத்துக் கிளைகளுக்கும் 100 சதவீத அளவில் RTGS முறையினை செயல்படுத்தியதில் தமிழ்நாட்டிலேயே முதலாவதாகவும் இந்தியாவிலேயே மூன்றாவதாகவும் திகழ்கின்றது. உங்கள் வங்கியின் 183 கிளைகளும் மென்பொருள் மூலமாக இணைக்கப்பட்டுள்ளதால் RTGS சேவை அனைத்துக் கிளைகளிலும் சாத்தியமாகிறது. இந்த தொழில் நுட்பத்தின் மூலம் நமது வாடிக்கையாளர்கள் நாடு முழுவதும் RTGS சேவை உள்ள 30000 மற்ற வங்கி கிளைகளுக்கும் குறைந்த செலவில் பணம் அனுப்பவும், எடுத்துக்கொள்ளவும் முடிகிறது.

இந்த தொழில் நுட்பத்தின் தொடர்ச்சியாக ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்திய NEFT தொழில் நுட்பத்தின் மூலம் உங்கள் வங்கியும் குறைந்த மதிப்புள்ள பணப்பரிமாற்ற சேவையையும் அதன் கிளைகளில் செயல்படுத்தியுள்ளது. இந்த முறையில் விரைவான, பாதுகாப்பான சேவையை நாடு முழுவதும் உள்ள சில்லறை மற்றும் நடுத்தர வர்த்தக வாடிக்கையாளர்களுக்கு அளிக்க முடிகிறது.

19. PRODUCT INNOVATION, NEW PRODUCTS, NEW SERVICES

During the year products like TMB-Car, TMB-Home, TMB-Education, TMB-Traders, TMB-Personal, TMB-Rentals, TMB-Doctor, TMB-Two Wheeler, TMB-Education (Short Term), TMB-Mahalir, TMB-IPO, TMB-Pensioner, TMB-Tractor, TMB-Kisan Credit Card, TMB-Easy Mortgage, TMB Gold OD, TMB-Mini Vehicle have been continuously fine tuned to suit the customers' requirements. With a view to give thrust for flow of credit to small scale industries and Medium enterprises the Bank has introduced TMB-SME Credit scheme. Further for the benefit of farmers a new credit scheme viz. TMB-Banana cultivation under tissue culture has been introduced. The concerted efforts have resulted in retail credit reaching a position of 18.21% of the total advances. Based on the recommendations of RBI the Bank has formulated and introduced a new loan scheme in the name of General Credit Card to the constituents in rural and semi-urban areas based on the assessment of income and cash flow of the household similar to that prevailing under normal credit card. The objective of the scheme is to provide hassle free credit to customers based on the assessment of cash flow without insistence on security.

The existing deposit products under Anywhere Banking scheme viz. TMB-Diamond Current Account, TMB Platinum Current Account, TMB Gold Current Account, TMB Silver Current Account, TMB-Pearl Current Account and TMB Premium Savings Bank Account have been marketed intensively. The Bank has introduced an auto sweep fixed deposit facility in its TMB-VISA savings account. The Insurance linked recurring deposit "Siranjeevee" was fine tuned to give additional benefits to the customers. Deposits schemes like KIDS recurring deposit for the benefit of children and "Santhosh" deposit scheme for the benefit of senior citizens receive good response from customers. As per the directions of RBI the Bank has launched "No Frills" Savings Bank account scheme to cater to the needs of the low income group who normally do not have access to banking services. The scheme will enable individuals to open a SB account with an initial deposit of as low as Rs.5/-. The Bank has opened 29924 SB accounts under the above category. Two tax savings scheme in the name of TMB-Mullai & TMB-Malligai were introduced. New

19. நவீன கண்டுபிடிப்புகள் / புதிய திட்டங்கள் / புதிய சேவைகள்

இவ்வருடம் இவ்வங்கி வாகன கடன் திட்டம், வீட்டுக்கடன் திட்டம், கல்விக் கடன்திட்டம், வர்த்தகர்களுக்கான கடன்திட்டம், தனிநபர் கடன் திட்டம், வாடகை வசூல் மீதான கடன் திட்டம், மருத்துவர்களுக்கான கடன்திட்டம், இருசக்கர வாகனங்களுக்கான கடன் திட்டம், குறுகிய கால கல்வி கடன் திட்டம், மகளிருக்கான கடன் திட்டம், பங்குவெளியீட்டின் போது முதலீடு செய்யக் கடன் திட்டம், ஓய்வூதியம் பெறுவோருக்கான பிரத்தியேகக் கடன் திட்டம், டிராக்டர் வாங்குவதற்கான கடன் திட்டம், விவசாய கடன் அட்டைத்திட்டம், அசையா சொத்துக்கள் மீதான கடன் திட்டம், சிறிய மற்றும் மிதமான வர்த்தகர்களுக்காக சிறு வாகனம் (Mini vehicle) வாங்குவதற்கான கடன் திட்டம் போன்ற திட்டங்களை வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப திருத்தி அமைத்துள்ளது. இவை தவிர சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களும் கடன் பெற TMB-SME என்ற புதிய கடன் திட்டத்தை வங்கி அதிக முக்கியத்துவம் கொடுத்து அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் விவசாயிகளின் நலன் கருதி வாழை சாகுபடிக்கான கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இக்கடன் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வணிகம் புரிந்ததன் காரணமாக மொத்த கடனில் சில்லறைக்கடன்களின் தொகை 18.21 சதவீதம் என்ற அளவை அடைய முடிந்தது. ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின்படி பொது கடன் அட்டைத்திட்டம் என்ற புதிய கடன் திட்டத்தை வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கிராமப்புற மற்றும் வளர்ந்து வரும் நகர்ப்புறங்களில் உள்ள குடிமக்களுக்கும் வருமானம் மற்றும் பண வரவின் அடிப்படையில் சாதாரண கடன் அட்டையைப் போல பொது கடன் அட்டை வழங்கப்படும். பண வரவைப் பொறுத்து சொத்துக்கள் மீது அடமானம் எதுவுமின்றி எளிய முறையில் பயனாளிகளுக்கு கடன் வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம்.

வாடிக்கையாளர்கள் செல்லும் இடங்களெல்லாம் உள்ள கிளைகளில் பணப்பரிமாற்றம் செய்யும் வகையில் நடைமுறை கணக்குகள் மற்றும் சேமிப்பு கணக்குகள் பல்வேறு பெயர்களில் வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்டு அதன் வளர்ச்சியில் தொடர்ச்சியாக செலுத்தியதன் பயனாக விரிவான முறையில் பரப்பப்பட்டுள்ளது. TMBவிசா என்ற சேமிப்புக் கணக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. காப்பீட்டு வசதியுடன்கூடிய சிரஞ்சீவி மாதாந்திர சேமிப்புத்திட்டம் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் நன்மையுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தைகள் மாதாந்திர சேமிப்புத்திட்டம் மற்றும் முதியோருக்கான சந்தோஷ வைப்புநிதி திட்டம் ஆகியவை வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. குறைந்த வருமானம் உள்ளவர்கள் சிரமம் இல்லாமல் சேமிப்புக்கணக்குகள் ஆரம்பிக்க வங்கிகள் வகைசெய்யுமாறு பாரத ரிசர்வ் வங்கியால் வலியுறுத்தப்பட்டதற்கிணங்க இவ்வங்கியானது சேமிப்பு கணக்குத் திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின்கீழ் குறைந்த அளவான ரூ.5 வைப்பு நிதியுடன் சேமிப்பு கணக்கு ஆரம்பிக்க வங்கி வகை செய்துள்ளது. வங்கி இத்திட்டத்தின் கீழ் 29924 சேமிப்பு கணக்குகளை திறக்க வகை செய்துள்ளது. வரி சேமிப்புக்கான திட்டங்களாக TMB-முல்லை மற்றும் TMB-மல்லிகை என இரண்டு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. TMB-444 மற்றும் TMB-555 ஆகிய திட்டங்கள் மக்களிடையே கூடுதல் வட்டி விகிதம் காரணமாக பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

deposit products viz.TMB-444 and TMB-555 were introduced and it received overwhelming response from the general public due to competitive rate of interest offered by the Bank.

The Bank had introduced 'at par' DD drawing and cheque collection arrangement with IDBI Bank Ltd (55 locations) and HDFC Bank Ltd. (98 locations). The customers will get the benefit of 'No extra charge' towards other Banks' commission in 152 locations where the Bank's branches are not located.

The Bank has also a tie up arrangement under which Western Union Money Transfer facility from abroad is available in all the branches. Mutual Fund Services are now being offered to customers of the Bank by having tie up arrangement with Prudential ICICI, UTI Bank, Reliance Capital Asset Management Company Ltd., and Franklin Templeton Asset Management Company Ltd.

20. ASSET LIABILITY MANAGEMENT & RISK MANAGEMENT

The Bank has implemented ALM system covering 100% of its assets and liabilities. In terms of the guidelines issued by the Reserve Bank of India on implementation of the Risk Management system in Banks, the Bank has established a full fledged risk management department to measure and monitor various risks. The Bank has charted out strategies for complying with the guidelines of Reserve Bank of India and the progress made thereon is being reported to the Bank's Board and the Reserve Bank of India periodically. As regards Credit Risk Management, the Bank has engaged external agencies to streamline the process of implementation of the risk management system complying with the guidelines of RBI in this regard.

As suggested by Reserve Bank of India the Bank has put in place the various components of Risk Based Supervision (RBS) including adoption of Risk based Internal Audit along with the internal inspection in all the branches of the Bank except the newly opened branches. The developments in other areas of Risk based supervision namely strengthening of MIS, addressing HRD issues and setting up of compliance units are also in line with the programme towards smooth transition to Risk based supervision.

வங்கியானது கிளைகள் இல்லாத இடங்களில் கூடுதல் செலவு இல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு பணவிடை வழங்கும்பொருட்டும், காசோலைகள் வசூல் செய்யும்பொருட்டும் IDBI வங்கி (55 நகரங்களில்) மற்றும் HDFC வங்கியுடன் (98 நகரங்களில்) ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் வங்கி வழக்கமாக வசூலிக்கும் கட்டணம் தவிர கூடுதல் கட்டணம் இல்லாமல் வங்கியின் கிளைகள் இல்லாத 152 நகரங்களுக்கு பணவிடை வழங்கவும் அந்நகரங்கள் மீதான காசோலைகள் வசூல் செய்யவும் முடியும்.

வங்கியானது ஒப்பந்தம் அடிப்படையில் எல்லா கிளைகளிலும் வெஸ்டர்ன் யூனியன் மணி டிரான்ஸ்ஃப் (Western Union Money Transfer) என்னும் திட்டத்தினை அறிமுகப்படுத்தி அதன் மூலம் வெளிநாட்டிலிருந்து அனுப்பும் பணத்தை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள வசதி செய்துள்ளது. புரூடன்சியல் ICICI, UTI வங்கி, ரிலையன்ஸ் கேபிடல்ஸ் அசட் மேனேஜ்மென்ட் கம்பெனி லிமிடெட் (Reliance Capital Asset Management Company Ltd.) மற்றும் ப்.ராங்கிளின் டெம்பிள்டன் அசட் மேனேஜ்மென்ட் கம்பெனி லிமிடெட் (Franklin Templeton Asset Management Company Ltd) ஆகியவற்றுடன் ஒப்பந்தம் செய்து பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யும் வசதியினையும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

20. சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் ஆளுகை

முதிர்வுறும் தருவாயில் பொறுப்புகளுக்கும், சொத்துக்களுக்கும் உள்ள வித்தியாசம் அதிகம் இல்லாமல் இருக்கும் பொருட்டு சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் ஆளுகைக்கு 100 சதவீதம் எல்லா சொத்துக்களையும் பொறுப்புக்களையும் இவ்வங்கி கணக்கில் எடுத்துள்ளது. எதிர்பார்க்கும் இழப்புகளின் ஆளுகை நடவடிக்கைகளை பாரத ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலுக்கிணங்க செயல்படுத்தும் பொருட்டும் அவ்வாறான இழப்புகளை அறிந்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டும் வங்கியில் தனிப்பிரிவு ஒன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாரத ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலுக்கிணங்க இவற்றை செயல்படுத்த திட்டம் தீட்டி அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் அவ்வப்போது இயக்குநர் குழுவுக்கு தெரிவிப்பதோடு பாரத ரிசர்வ் வங்கிக்கும் அறிவிக்கப்படுகின்றன. கடன்கள் மீதான எதிர்பார்க்கும் இழப்புகளின் ஆளுகை நடவடிக்கைகளை அறிந்து ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலுக்கிணங்க செய்வனே செயல்படுத்தும் முகமாக அதற்கென பிரத்தியேகமாக ஏற்படுத்தப்பட்ட நிறுவனத்தினை இவ்வகைக்கு ஈடுபடுத்தி உள்ளது.

பாரத ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலுக்கிணங்க எதிர்பார்க்கும் இழப்புகளின் ஆளுகை நடவடிக்கைக்கான எல்லா ஏற்பாடுகளும் எடுக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியான வங்கியின் கடந்த கால நிகழ்வுகளின் அடிப்படையில் எதிர்பார்க்கும் இழப்புகளை கணித்து அவற்றை தவிர்க்கும் வகையில் நடத்தும் ஆய்வு புதிதாக துவக்கப்பட்ட கிளைகள் தவிர எல்லாக் கிளைகளிலும் வழக்கமான ஆய்வுடன் சேர்த்து நடத்தப்பட்டுள்ளது. நிர்வாகத்துக்குத் தேவையான தகவல்களை வழங்கும் பிரிவின் திறன் அபிவிருத்தி மற்றும் மனிதவள மேம்பாட்டிற்கான நடவடிக்கை ஆகியவையும் எதிர்பார்க்கும் பாதிப்புக்கு ஏற்ப மேலாண்மை முறையினை செயலாற்றும் நடவடிக்கைகள் திட்டமிட்டபடி நடக்கும் வகையில்

21. BOARD / AUDIT COMMITTEE MEETINGS

The Bank's Board held 21 meetings while the Audit Committee of the Board met 9 times during the year.

22. CHANGES IN THE BOARD DURING THE FINANCIAL YEAR

1. Thiru.S.Radhakrishnan completed his tenure as Chairman and Chief Executive Officer of the Bank on 06.11.2006 and consequently ceased to be a Director on the Board.
2. Thiru. G.Narayana Moorthy was appointed on 01.12.2006 as Managing Director and Chief Executive Officer of the Bank after obtaining the approval of Reserve Bank of India.
3. The Board of Directors after obtaining the approval of Reserve Bank of India appointed Thiru M.G.M.Maran, Director as a part time non-executive Chairman of the Bank for a period of one year. Thiru.M.G.M.Maran assumed charge on 09.04.2007 as a non-executive part time Chairman of the Bank.

The Board places on record its appreciation of the valuable services rendered by the erstwhile Chairman and Chief Executive Officer of the Bank.

23. CORPORATE GOVERNANCE

With the objective of introducing and implementing Corporate Governance throughout the Bank and in accordance with the directions and guidelines issued by Reserve Bank of India from time to time, your Bank had taken several steps towards a more effective Corporate Governance. The Board consists of persons with rich experience and specialized knowledge in various areas of relevance to the Bank including banking, accountancy, finance, small scale industry, agriculture, information technology, etc. Few Directors of the Bank attended specialized training in new areas conducted by the outside training institutions. The Bank has set up the under-noted Committees of the Board of Directors so that there could be more focused and concentrated attention on each of the critical areas of Bank's operations. These Committees monitor the activities falling within their terms of reference.

அமைந்துள்ளன.

21. இயக்குநர் குழு மற்றும் தணிக்கை குழு கூட்டங்கள் இவ்வாண்டு வங்கியின் நிர்வாகக்குழு 21 கூட்டங்கள் நடத்தியுள்ளது. வங்கியின் தணிக்கைக் குழு 9 கூட்டங்கள் நடத்தியுள்ளது.

22. இந்நிதியாண்டில் இயக்குநர் குழுவில் ஏற்பட்ட மாற்றங்கள்

1. திரு.S.இராதாகிருஷ்ணன் அவர்கள் 06.11.2006-ம் தேதியன்று வங்கியின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி என்னும் பொறுப்பில் இருந்து விடுபட்டதின் விளைவாக இயக்குநர் பதவியிலிருந்து விலகினார்.
2. திரு.G.நாராயண மூர்த்தி அவர்கள் 01.12.2006-ம் தேதியன்று வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்று நியமனம் செய்யப்பட்டார்.
3. ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்ற பின்பு இயக்குநர் குழு திரு.M.G.M..மாறன் அவர்களை ஊழியர் அல்லாத வங்கியின் பகுதி நேர தலைவராக ஒரு வருட காலத்துக்கு நியமித்தது. திரு.M.G.M..மாறன் அவர்கள் வங்கியின் பகுதி நேர தலைவராக 09.04.2007 அன்று பதவியேற்றுக் கொண்டார்.

இயக்குநர் குழுவிலிருந்து விடுபட்ட தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அவர்கள் வங்கிக்கு ஆற்றிய விலை மதிக்கமுடியாத சேவைகளை இயக்குநர் குழு நினைவு கூர்ந்து பாராட்டுகின்றது.

23. குழும மேலாண்மை

பாரத ரிசர்வ் வங்கியின் வலியுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதலுக்கிணங்க வங்கியின் அனைத்து மட்டத்திலும் குழும மேலாண்மை சிறப்பாக அமையும் நோக்குடன் உங்கள் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இயக்குநர் குழு வங்கியியல், கணக்கு பதிவியல், நிதியியல், விவசாயம், சிறு தொழில், மென்பொருள் சார்ந்த தொழில் நுட்பம் இவைகளில் ஆழ்ந்த அறிவும் அனுபவமும் வாய்ந்த உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறது. சில இயக்குநர்கள் வெளி பயிற்சி நிறுவனங்களில் வேறு புதிய துறைகளில் சிறப்பு பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். வங்கியானது அதிக கவனம் செலுத்தவேண்டிய செயல்பாடுகளில் சிறப்புக் கவனம் செலுத்தும்பொருட்டு இயக்குநர்களிடங்கிய பல கிளைக்குழுக்களை நிறுவி உள்ளது. இவ்வாறு நிர்வாகக் குழுவால் நிறுவப்பட்ட கிளைக் குழுக்கள் பின்வருமாறு:

S.No	Name of the Committee
1.	Management Committee
2.	Information Technology Committee
3.	Audit Committee
4.	Infrastructure Committee
5.	NPA Monitoring Committee
6.	Fraud Monitoring Committee
7.	Nomination Committee
8.	Customer Grievances Committee
9.	HRM Committee
10.	ALM Committee
11.	Risk Management Committee
12.	Share Transfer Committee

The Share Transfer Committee was constituted on 23.03.2007 to approve the transfer of shares referred to the Committee.

ANNUAL GENERAL MEETING

The 83rd AGM of the Bank was held on 27.07.2006. The resolutions with regard to the adoption of accounts, declaration of dividend and appointment of auditors were passed and the meeting was adjourned sine-die without considering the agenda items relating to the appointment of Directors in terms of order passed by the Hon'ble Madras High Court on 26.07.2006 in C.S.981 of 2004. The adjourned meeting is yet to be held.

Without concluding the 83rd AGM, i.e the AGM for the year 2005, it would not be possible for the Bank to hold the 84th AGM. The Bank therefore obtained extension of time upto 31.12.2006 from the Registrar of Companies, Chennai for holding the above 84th AGM of the Bank. As the issue with regard to exercise of voting rights in respect of 95418 shares of the Bank was pending before the Hon'ble Madras High Court the Bank filed an application before the Hon'ble Court seeking directions for holding the 84th AGM of the Bank. The Hon'ble Madras High Court had extended the time to hold the AGM upto 19.03.2007 and thereafter the application has not been taken up for disposal.

The Board of Directors are taking all steps to expedite obtaining directions from the Hon'ble High Court and holding the adjourned 83rd AGM as well as 84th AGM of the Bank.

1. நிர்வாகக் கிளைக்குழு
2. தகவல் தொழில் நுட்பக் குழு
3. தணிக்கைக் குழு
4. தளவாடங்கள் பரிசீலனைக் குழு
5. செயல்பாடற்றக் கடன்களை கண்காணிக்கும் குழு
6. தவறுகள் / ஏமாற்று வேலைகள் நடைபெறாவண்ணம் கண்காணிக்கும் குழு
7. இயக்குநர்களுக்கான வேட்பாளர்களின் தகுதியினை பரிசீலனை செய்யும் குழு
8. வாடிக்கையாளர்களின் குறைகளை பரிசீலனை செய்யும் குழு
9. மனிதவள மேலாண்மைக்குழு
10. சொத்துக்களுக்கும் பொறுப்புகளுக்கும் உள்ள நடவடிக்கையினை கண்காணிக்கும் குழு
11. எதிர்பார்க்கும் இழப்புகளின் ஆளுகைக்கான குழு
12. பங்கு பரிமாற்றங்களை நிர்வகிக்கும் குழு

பங்கு பரிமாற்றங்களை நிர்வகிக்கும் குழு 23.03.2007 அன்று ஏற்படுத்தப்பட்டது.

வருடாந்திர பொதுக்குழு கூட்டம்

வங்கியின் 83-வது வருடாந்திர பொதுக்குழு கூட்டம் 27.07.2006 அன்று நடைபெற்றது. இலாப நஷ்டக் கணக்குகளை சரிபார்த்து அங்கீகரித்தல், இலாப பங்கீடு விகிதத்தை அறிவித்தல், தணிக்கையாளர்களை நியமனம் செய்தல் ஆகியவை தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன. இயக்குநர்களை நியமனம் செய்தல் சம்பந்தமான அலுவல்கள் சென்னை உயர் நீதிமன்றத்தால் 26.07.2006 தேதியன்று C.S.981 / 2004 எண்ணுடைய வழக்கில் அளித்த ஆணைப்படி தள்ளி வைக்கப்பட்டன. அப்படி தள்ளி வைக்கப்பட்ட வருடாந்திர பொதுக்குழு கூட்டம் இன்னும் நடைபெற உள்ளது.

2005-வது வருடத்துக்கான 83-வது வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தை நடத்தாமல் 84-வது வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தை நடத்துவது சாத்தியமில்லை. எனவே வங்கியானது, கம்பெனிகள் பதிவு அலுவலர், சென்னை அவர்களிடமிருந்து 84-வது வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கு 31.12.2006 வரை கால அவகாசம் பெற்றுக்கொண்டிருக்கிறது. வங்கியின் 95418 பங்குகளின் ஓட்டுரிமை சம்பந்தப்பட்ட இந்த விவகாரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், வங்கி 84-வது வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தை நடத்துவது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் அம்மனுவினை 19.03.2007 தேதி விசாரணைக்கு எடுப்பதாக கூறி அதுவரை வருடாந்திர பொதுக்குழு கூட்ட கால அவகாசம் அளித்துள்ளது. அதன் பின் மேற்கண்ட மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இயக்குநர் குழு 83-வது மற்றும் 84-வது வருடாந்திர பொதுக்குழு கூட்டங்களை நடத்துவது குறித்த வழிமுறைகளை விரைவாக சென்னை உயர் நீதிமன்றத்திடமிருந்து பெறுவதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுத்துக்கொண்டிருக்கிறது.

24. STATUTORY AUDITORS

The Statutory Auditors of your Bank M/s. Vivekanandan Associates, Chartered Accountants, Chennai were re-appointed in the 83rd Annual General Meeting of your Bank held on 27.07.2006 and they are holding Office upto the conclusion of the next Annual General Meeting of your Bank.

25. OTHERS

As your Bank has no activity relating to conservation of energy and technology absorption, such particulars are not required to be furnished under Section 217(2)(e) of the Companies Act, 1956.

26. COMMENTS ON AUDITORS' REPORT

The Notes on Accounts and Significant Accounting Policies referred to in the Auditors' Report are self-explanatory and do not require Board's explanations as required under Section 217(3) of the Companies Act, 1956.

27. DIRECTORS' RESPONSIBILITY STATEMENT

In the preparation of the Annual Accounts,

i) the applicable accounting standards have been followed and material departures have been properly explained.

ii) your Directors have selected such accounting policies and applied them consistently and made judgments and estimates that are reasonable and prudent so as to give a true and fair view of the state of affairs of the Bank at the end of the year under report and of the profit of the Bank for that period.

iii) your Directors have taken proper and sufficient care for the maintenance of adequate accounting standards in accordance with the various statutory provisions and

iv) your Directors have prepared the Annual Accounts on a going concern basis.

28. NEW AREAS

The Bank is in the process of

- Becoming a Depository Participant through CDSL

24. சட்டபூர்வ தணிக்கையாளர்கள்

சென்னையிலுள்ள திருவாளர்கள்.விவேகானந்தன் அசோசியேட்ஸ், தணிக்கையாளர்கள் 27.07.2006-ல் நடைபெற்ற 83வது வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் வங்கியின் சட்ட பூர்வ தணிக்கையாளர்களாக மறுநியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் வர இருக்கும் வருடாந்திர பொதுக்குழு கூட்ட முடிவு வரை பொறுப்பில் இருப்பார்கள்.

25. மற்றவை

எரிசக்தி சேமிப்பு மற்றும் அதற்கான தொழில் நுட்ப நடவடிக்கைகளில் வங்கி ஈடுபடாததால், கம்பெனிகள் சட்டம் 1956 பிரிவு 217(2)(e)ன் படி கொடுக்கப்படவேண்டிய விவரங்கள் இவ்வறிக்கையுடன் சமர்ப்பிக்கப்படவில்லை.

26. கணக்கு வழக்குமுறை பற்றிய தணிக்கையாளர்களின் குறிப்புகளுக்கு விளக்கங்கள்

தணிக்கையாளர்களின் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட குறிப்புகள் சுயவிளக்கமுள்ளவை. எனவே கம்பெனிகள் சட்டம் 1956 பிரிவு 217 (3)ன் படி வழங்கப்படவேண்டிய வங்கியின் இயக்குநர் குழுவின் விளக்கங்கள் தேவை இல்லை.

27. இயக்குநர்களின் பொறுப்பு பற்றிய அறிக்கை

வருடாந்திர கணக்குகள்

i) உரிய கணக்கு வழக்கு நெறிப்படி தயாரிக்கப்பட்டுள்ளன. வேறுபாடுகள் இருக்கும் பட்சத்தில் தகுந்த விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

ii) வங்கி இயக்குநர்கள் இருப்பு நிலை கணக்கு மற்றும் இவ்வருடத்திற்கான இலாப நஷ்டக்கணக்கு வங்கியின் உண்மையான நிலையைக் காட்டுவதற்கு தேவையான கணக்கு முறைகளை தேர்ந்தெடுத்து அவற்றை வழிவழியாக நடைமுறைப்படுத்தி வந்திருக்கிறார்கள்.

iii) வங்கி இயக்குநர்கள் பல்வேறுபட்ட சட்ட திட்டங்களுக்கு இணங்க கணக்கு வழக்கு முறைகளை கடைப்பிடிப்பதில் ஒழுங்கான மற்றும் போதுமான கவனம் செலுத்தியுள்ளார்கள்.

iv) மற்றும் வங்கி இயக்குநர்கள் வருடாந்திர கணக்குகளை நடந்து கொண்டிருக்கிற ஒரு ஸ்தாபனம் என்பதை கருத்தில் கொண்டே தயார் செய்துள்ளார்கள்.

28. புதிய வியாபாரங்கள்

வங்கியானது கீழ்க்கண்ட புதிய வியாபார முயற்சிகளை எடுத்து வருகிறது.

- CDSL மூலமாக டெப்பாசிட்டுரி பார்ட்டிசிபண்ட் (Depository

- Introducing various insurance linked deposit / loan products
- Becoming a clearing banker of MCX and
- introducing new delivery channels like internet banking, mobile banking, etc.
- introducing cheque deposit kiosks at offsite ATMs

The Bank has taken proactive steps to develop its services to suit the new environment and the needs of the discerning customers. The focus in the coming years would be to achieve a substantial growth of retail assets, enhance exposure to micro credit and consolidation of the existing credit portfolio with total emphasis on quality of lending. The substantial technological improvements made by the Bank by networking its branches will not only enhance the customer satisfaction but also enable the Bank to introduce a series of new products and services during the year.

29. ACKNOWLEDGEMENT

The Board places on record its appreciation of the valuable patronage, co-operation and goodwill received by your Bank from customers, fellow bankers, financial institutions and Non-Resident Indians. The continued support and co-operation of the employees and customers have been a constant source of strength to the Bank in all its endeavours.

The Board places on record its gratitude to Reserve Bank of India and other regulatory authorities, the Government of India and State Governments for their continued guidance and support.

The staff members of the Bank have been working with dedication and deep commitment. Teamwork at every level well supported by appropriate technology architecture, has been the hall mark of the Bank's performance. The Board places on record its appreciation of the excellent contribution made by each and every member of the staff, which has made our achievements all along possible and is confident that such contribution will continue in the coming years.

Place: Thoothukudi For and on behalf of the Board
Date: 06.06.2007 Sd/- M.G.M. MARAN
Chairman

Participant) ஆக செயல்படுவது

- காப்பீட்டுடன் கூடிய புதிய வைப்புநிதி மற்றும் கடன் திட்டங்களை அறிமுகப்படுத்துதல்
- MCX என்னும் பொருட்கள் சந்தையில் சரக்குகள் கையாளும் வங்கியாக செயலாற்றுதல்
- இணையதளம் மூலம் வங்கிச்சேவை மற்றும் தொலைபேசி மூலமான வங்கிச்சேவை ஆகிய புதிய வழிமுறைகளை புகுத்துதல்
- கிளைகளுக்கு வெளியே தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரங்கள் (Offsite ATM) உள்ள இடங்களில் காசோலைகள் வசூல் செய்யும் முறையை அறிமுகப்படுத்துதல்

மாநிலமும் சூழ்நிலைக்கும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கும் ஏற்ப வங்கியின் சேவையை மேம்படுத்தும் நடவடிக்கைகளை வங்கி எடுத்துள்ளது. வரும் வருடங்களில் வங்கியின் நோக்கம் பல தரப்பட்ட கடன் திட்டங்கள் மூலம் கடன் வழங்கி அவ்வகையிலான சொத்துக்களை பெருக்குதல், அடிமட்ட கடன்களை அபிவிருத்தி செய்தல் மற்றும் வழங்கியுள்ள கடன்களை ஒழுங்குபடுத்துதல் ஆகும். தொழில் நுட்ப முன்னேற்றத்தின் வாயிலாக கிளைகளை கணிப்பொறி மூலம் இணைத்திருப்பதின் பயனாக வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துவது மட்டுமல்லாமல் புதிய திட்டங்களையும் சேவைகளையும் அறிமுகப்படுத்தும் வாய்ப்புகளும் பெருகியுள்ளன.

29. நன்றியுரை

வங்கியின் நிர்வாகக்குழு வாடிக்கையாளர்கள், சக வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் வங்கியின் மீது வைத்திருக்கும் நன்மதிப்பு மற்றும் வங்கிக்கு நல்கிய ஒத்துழைப்பு, உதவி ஆகியவற்றிற்கு பாராட்டினை தெரிவிக்கிறது. வங்கி ஊழியர்களின் அயராது உழைப்பு மற்றும் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு வங்கியின் எல்லா முயற்சிகளிலும் உறுதுணையாக அமைகிறது.

வங்கியின் இயக்குநர் குழு பாரத ரிசர்வ் வங்கி, இந்திய அரசாங்கம் மற்றும் மாநில அரசுகள் மற்றும் ஒழுங்கு முறைப்படுத்தும் எல்லா ஆணையங்களுக்கும் அவர்கள் வழங்கிய ஆதரவிற்கும், அறிவுரைகளுக்கும் நன்றியினை சமர்ப்பிக்கின்றது.

வங்கியின் ஊழியர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகின்றனர். எல்லா நிலையிலும் உள்ள ஊழியர்களின் ஒருங்கிணைந்த முயற்சியும், ஈடுபாடும் உயர்வான தொழில் நுட்பத்தோடு சேர்ந்து அவர்களின் செயல்பாடுகளுக்கும் உதவி புரிகிறது. கால காலமாக இவ்வங்கி அடைந்து வரும் சாதனைகளுக்கு வங்கி ஊழியர்கள் ஆற்றும் பங்கினை இயக்குநர் குழு நினைவு கூர்ந்து வருங்காலத்திலும் இது தொடரும் என்று நம்புகிறது.

இடம்: தூத்துக்குடி இயக்குநர் குழுவின் ஆணைப்படி
தேதி: 06.06.2007 (ஒப்பம்) M.G.M. மாறன்
தலைவர்

TAMILNAD MERCANTILE BANK LIMITED, THOOTHUKUDI

BALANCE SHEET AS ON 31st MARCH 2007

இருப்பு நிலை கணக்கு - 31.03.2007

(Rs. In Thousands)

Schedule அட்டவணை	AS ON		
	31st March 2007	31st March 2006	
<u>CAPITAL & LIABILITIES</u>			
மூலதனமும் பொறுப்புகளும்			
Capital பங்கு மூலதனம்	1	2845	2845
Reserves & surplus ஒதுக்கீடுகள் மற்றும் எஞ்சியிருப்பவை	2	7588686	6565046
Deposits வைப்பு நிதிகள்	3	60198767	52028696
Borrowings பெற்ற கடன்கள்	4	570513	231448
Other liabilities and provisions இதர பொறுப்புகள் மற்றும் ஒதுக்கீடுகள்	5	2508535	2199296
Total		70869346	61027331
<u>ASSETS</u>			
சொத்துக்கள்			
Cash and balances with Reserve Bank of India ரொக்க இருப்பும் ரிசர்வ் வங்கியில் உள்ள இருப்பும்	6	3680253	2813030
Balances with Banks and Money at Call and short notice இதர வங்கிகளில் உள்ள இருப்பும், குறுகிய காலத்தில் வாங்கக்கூடிய தொகையும்	7	1111901	1474042
Investments முதலீடுகள்	8	23164062	23619388
Advances கொடுத்த கடன்கள்	9	40467221	31263901
Fixed assets நிலையான சொத்துக்கள்	10	492958	524245
Other assets இதர சொத்துக்கள்	11	1952951	1332725
Total		70869346	61027331
Contingent liabilities சந்தர்ப்பங்களை அனுசரித்த பொறுப்புகள்	12	12072535	10677432
Bills for collection வசூலுக்கு பெற்றுக் கொண்ட பில்கள்		3382663	2571002
Notes on Accounts கணக்குகள் சம்பந்தமான விளக்கவுரை	17		

The Schedules referred to above form an integral part of the Balance Sheet.

மேலே குறிப்பிட்டுள்ள அட்டவணைகள், வங்கி இருப்புநிலைக் கணக்கோடு இணைந்த பகுதியாகும்.

Sd/- M.G.M. Maran
Chairman

Sd/- G. Narayana Moorthy
Managing Director & CEO

Sd/- B.Ramachandra Adityan
Sd/- R.Kannan Adityan
Sd/- A.Rajagopalan
Sd/- V.Bhaskaran
Sd/- P.H.Arvinth Pandian
Directors

Sd/- P.Prem Vetty
Sd/- A.Narayanan
Sd/- N.Balasubramanian
Sd/- A.Selva Ganesh
Sd/- S.Swaminathan
Sd/- S.T.Kannan
Directors

TAMILNAD MERCANTILE BANK LIMITED, THOOTHUKUDI

Profit & Loss account for the year ended 31st March 2007

இலாப நஷ்டக் கணக்கு 31.03.2007

(Rs. In Thousands)

Schedule அட்டவணை	Year ended	
	31st March 2007	31st March 2006
I. Income		
வருமானம்		
Interest Earned வட்டியின் மூலம் பெற்றது	13	6379883
Other Income இதர வருமானம்	14	828521
Total	7208404	6263439
II. Expenditure		
செலவுகள்		
Interest Expended கொடுக்கப்பட்ட வட்டி	15	3422079
Operating Expenses நடைமுறை செலவுகள்	16	1474363
Provisions and Contingencies ஒதுக்கீடுகள் மற்றும் எதிர்பாராத செலவுகள்		1254198
Total	6150640	5251516
III. Profit/Loss		
இலாபம் / நஷ்டம்		
Net Profit for the year இந்த வருடத்தின் நிகர இலாபம்		1057764
Add Profit brought forward சென்ற வருடத்திய இலாபத்தில் மீதித் தொகை		3138
Total	1060902	1014213
IV. Appropriations		
ஒதுக்கீடுகள் செய்தவை		
Transfer to statutory reserve சட்டபூர்வமான ஒதுக்கீட்டுக்கு மாற்றப்பட்டவை		317500
Transfer to other reserves ஏனைய ஒதுக்கீடுகளுக்கு மாற்றப்பட்டது		708088
Proposed Dividend கொடுக்கப்பட இருக்கும் பங்குஇலாபம்		28445
Tax on Dividend பங்கு இலாபத்தின் மீதான வரி		5679
Balance carried over to Balance Sheet அடுத்த ஆண்டிற்கு கொண்டு செல்லப்படும் தொகை		1190
Total	1060902	1014213

Sd/- C.Soman Roy
Chief General Manager

Sd/- P.R.Varatharajan
General Manager

Thoothukudi
06.06.2007

Sd/- K.K.Sharma
Company Secretary

Vide our Report Attached
For Vivekanandan Associates
Chartered Accountants
Sd/- N.Subramanian
Partner

TAMILNAD MERCANTILE BANK LIMITED, THOOTHUKUDI

(Rs. In Thousands)

Schedules to Balance Sheet	AS ON	
	31st March 2007	31st March 2006
Schedule 1 - Capital		
அட்டவணை 1 மூலதனம்		
Authorised capital		
அங்கீகாரம் பெற்ற மூலதனம்		
1,00,00,000 Equity Shares of Rs.10/- each	100000	100000
ரூ. 10 வீதம் 1,00,00,000 பங்குகள்		
Issued, Subscribed, called-up and paid-up capital		
2,84,454 equity shares of Rs.10/- each	2845	2845
வழங்கப்பட்டதும் பெற்றுக் கொள்ளப்பட்டதும் ரூ. 10 வீதம் 2,84,454 பங்குகள்		
Total	2845	2845
Schedule 2 - Reserves and Surplus		
அட்டவணை 2 ஒதுக்கீடுகள் மற்றும் எஞ்சியிருப்பவை		
I. Statutory Reserves		
சட்டபூர்வமான ஒதுக்கீடுகள்		
Opening balance	2026986	1721986
ஆரம்ப இருப்பு		
Additions during the year	317500	305000
நடப்பு ஆண்டில் சேர்த்தது		
Total	2344486	2026986
II. Capital Reserve		
மூலதன நிதி		
Opening balance	41315	34056
ஆரம்ப இருப்பு		
Additions during the year	6088	7259
நடப்பு ஆண்டில் சேர்த்தது		
Total	47403	41315
III. Revenue and other Reserves		
வருவாய் மற்றும் இதர ஒதுக்கீடுகள்		
Opening balance	4493607	3827226
ஆரம்ப இருப்பு		
Additions during the year	702000	666381
நடப்பு ஆண்டில் சேர்த்தது		
Total	5195607	4493607
IV. Balance in Profit and Loss Account		
இலாப நஷ்டக் கணக்கின்படி மிகுதியான இலாபம்	1190	3138
Grand Total (I,II, III & IV)	7588686	6565046

(Rs. In Thousands)

Schedules to Balance Sheet	AS ON	
	31st March 2007	31st March 2006
Schedule 3 - Deposits அட்டவணை 3 வைப்பு நிதிகள்		
A. I. Demand Deposits கேட்பு வைப்பு நிதிகள்		
i) From Banks வங்கிகளிடமிருந்து	28383	15022
ii) From others மற்றவர்களிடமிருந்து	8260715	7469036
II. Savings Bank Deposits சேமிப்பு கணக்குகள்	8515086	7301076
III. Term Deposits குறித்த கால வைப்பு நிதி		
i) From banks வங்கிகளிடமிருந்து	284515	1049000
ii) From Others மற்றவர்களிடமிருந்து	43110068	36194562
Total (I,II and III)	60198767	52028696
B. I. Deposits of branches in India இந்தியாவில் இருக்கும் கிளைகளில் உள்ள வைப்பு நிதிகள்	60198767	52028696
II. Deposits of branches outside India வெளிநாட்டு கிளைகளில் உள்ள வைப்பு நிதிகள்	0	0
Total	60198767	52028696

TAMILNAD MERCANTILE BANK LIMITED, THOOTHUKUDI

(Rs. In Thousands)

Schedules to Balance Sheet	AS ON	
	31st March 2007	31st March 2006
Schedule 4 - Borrowings அட்டவணை 4 பெற்ற கடன்கள்		
I. Borrowings in India இந்தியாவில் வாங்கிய கடன்கள்		
i. Reserve Bank of India ரிசர்வ் வங்கியிடமிருந்து	450000	200000
ii. Other Banks இதர வங்கிகளிடமிருந்து	100000	0
iii. Other institutions and agencies இதர நிதி நிறுவனங்களிடமிருந்து	20513	31448
II. Borrowings outside India வெளிநாடுகளில் பெற்ற கடன்கள்	NIL	0
Total	570513	231448
Secured borrowings included in I and II above மேலே குறிப்பிட்ட I மற்றும் II இல் ஈட்டின் பேரில் வாங்கிய கடன்கள்	NIL	NIL
Schedule 5 - Other Liabilities and Provisions அட்டவணை 5 இதர பொறுப்புகள் மற்றும் ஒதுக்கீடுகள்		
I. Bills Payable கொடுக்கப்பட வேண்டிய பில்கள்	1368173	1324485
II. Interest accrued கொடுக்கப்பட வேண்டிய வட்டி	226329	174338
III. Others (including Provisions) மற்றவை (ஒதுக்கீடுகள் உட்பட)	914033	700473
Total	2508535	2199296

TAMILNAD MERCANTILE BANK LIMITED, THOOTHUKUDI

(Rs. In Thousands)

Schedules to Balance Sheet	AS ON	
	31st March 2007	31st March 2006
Schedule 6 - Cash and Balances with Reserve Bank of India		
அட்டவணை 6 ரொக்க இருப்பும் ரிசர்வ் வங்கியில் உள்ள இருப்பும்		
Cash in hand ரொக்க இருப்பு	480440	381078
Balances with Reserve Bank of India ரிசர்வ் வங்கியில் உள்ள இருப்பு	3199813	2431952
In current account நடப்பு கணக்குகளில்		
Total	3680253	2813030
Schedule 7 - Balances with Banks & Money at call and short notice		
அட்டவணை 7 இதர வங்கியில் உள்ள இருப்பும் குறுகிய காலத்தில் வாங்கக்கூடிய தொகையும்		
I. In India இந்தியாவில்		
i) Balances with Banks இதர வங்கிகளில் உள்ள இருப்பு		
a) In current accounts நடப்பு கணக்குகளில்	192021	225282
b) In other Deposits மற்றறைய கணக்குகளில்	732000	916000
ii) Money at call and short notice குறுகிய காலத்தில் வாங்கக்கூடிய தொகை	100000	262500
Total	1024021	1403782
II. Outside India வெளிநாடுகளில்		
In current accounts நடப்பு கணக்குகளில்	87880	70260
Total	87880	70260
Grand total (I & II)	1111901	1474042

TAMILNAD MERCANTILE BANK LIMITED, THOOTHUKUDI

(Rs. In Thousands)

Schedules to Balance Sheet	AS ON	
	31st March 2007	31st March 2006
Schedule 8 - Investments		
அட்டவணை 8 முதலீடுகள்		
I. Investments in India		
இந்தியாவில் முதலீடுகள்		
i. Government securities	14851942	14301084
மத்திய மாநில அரசு கடன் பத்திரங்கள்		
ii. Other approved securities	377730	377730
மற்றைய அங்கீகரிக்கப்பட்ட பத்திரங்கள்		
iii. Shares	28046	15463
பங்குகள்		
iv. Debentures & Bonds	6370415	8182004
கடன் பத்திரங்கள்		
v. Others - Mutual Fund	751178	122500
மற்றவை Repo SGL	0	0
Deposit with RIDF/IDBI	784751	620607
Total	23164062	23619388
Gross Investments	23399104	23698393
மொத்த முதலீடுகள்		
Less: Provision for Depreciation	235042	79005
கழிக்க : தேய்மானத்திற்கான ஒதுக்கீடு		
Total	23164062	23619388

II. Investments outside India

NIL

NIL

வெளிநாடுகளில் முதலீடுகள்

TAMILNAD MERCANTILE BANK LIMITED, THOOTHUKUDI

(Rs. In Thousands)

Schedules to Balance Sheet	AS ON	
	31st March 2007	31st March 2006
Schedule 9 - Advances அட்டவணை 9 கொடுத்த கடன்கள்		
A. i) Bills purchased and discounted டிஸ்கவுண்ட் செய்ததும் வாங்கியதுமான பில்கள்	1987141	2427964
ii) Cash credits, overdrafts and loans repayable on demand ரொக்கப் பற்று அதிகப் பற்று வகை மற்றும் கேட்கும்பொழுது கொடுக்க வேண்டிய கடன்கள்	21776011	16965793
iii) Term loans காலக் கெடுவுள்ள கடன்கள்	16704069	11870144
Total	40467221	31263901
B. i) Secured by tangible assets* * (includes advances against book debts) நிலையான சொத்துக்களின் ஈட்டின் பேரில் (ஏட்டுக் கடன்களின் பிணையத்தில் வழங்கப்பட்ட கடன்களையும் சேர்த்து)	36222135	27891198
ii) Covered by Bank/ Government Guarantee வங்கி மற்றும் அரசாங்க உத்தரவாதத்துடன் கூடியது	1303922	1474267
iii) Unsecured ஈட்டின் பேரில் இல்லாதது	2941164	1898436
Total	40467221	31263901
C. Advances in India இந்தியாவில் கடன்கள்		
i) Priority Sector முன்னுரிமைப் பிரிவிற்கு	18920459	14398628
ii) Public Sector பொதுவுடைமைப் பிரிவிற்கு	503827	0
iii) Banks வங்கிகளுக்கு	NIL	NIL
iv) Others மற்றவை	21042935	16865273
Total	40467221	31263901

TAMILNAD MERCANTILE BANK LIMITED, THOOTHUKUDI

(Rs. In Thousands)

Schedules to Balance Sheet	AS ON	
	31st March 2007	31st March 2006
Schedule 10 - Fixed Assets		
அட்டவணை 10 நிலையான சொத்துக்கள்		
I. Premises		
கட்டிடங்கள்		
At cost as on March 31 preceding year முந்தைய ஆண்டு மார்ச் 31 இல் வாங்கிய விலைப்படி	377760	380599
Additions during the year நடப்பு ஆண்டில் வாங்கியது	1844	0
	379604	380599
Deductions during the year நடப்பு ஆண்டில் கழித்தது	150	2839
	379454	377760
Depreciation to date நாளது வரையில் தேய்மானம்	115880	105548
Total	263574	272212
II. Other Fixed assets (including Furniture and Fixtures)		
பிற நிலையான சொத்துக்கள் (அலுவலக சாமான்களும் சேர்ந்தவை)		
At cost as on March 31 preceding year முந்தைய ஆண்டு மார்ச் 31 இல் வாங்கிய விலைப்படி	905630	790832
Additions during the year நடப்பு ஆண்டில் வாங்கியது	71425	117113
	977055	907945
Deductions during the year நடப்பு ஆண்டில் கழித்தது	2215	2315
	974840	905630
Depreciation to date நாளது வரையில் தேய்மானம்	745456	653597
Total	229384	252033
Grand total (I & II)	492958	524245

TAMILNAD MERCANTILE BANK LIMITED, THOOTHUKUDI

(Rs. In Thousands)

Schedules to Balance Sheet	AS ON	
	31st March 2007	31st March 2006
Schedule 11 - Other Assets		
அட்டவணை 11 இதர சொத்துக்கள்		
I. Inter-Office adjustments	NIL	NIL
கிளைகளுக்குள் உள்ள நிலுவைகள்		
II. Interest accrued	761380	784111
வரவேண்டிய வட்டி		
III. Stationery and stamps	1974	1533
புத்தகங்கள், பாரங்கள் மற்றும் அஞ்சல் தலைகள்		
IV. Non-Banking Assets acquired in satisfaction of claims	NIL	NIL
கடன் வகைகளுக்காக பெற்ற வங்கியின் தொழில் சாராத சொத்துக்கள்		
V. Other Assets	1189597	547081
இதர சொத்துக்கள்		
Total	1952951	1332725
Schedule 12 - Contingent Liabilities		
அட்டவணை 12 சந்தர்ப்பங்களை அனுசரித்த பொறுப்புகள்		
I. Claims against the Bank not acknowledged as debts	54763	61101
கடன்கள் என்று வங்கியால் அங்கீகரிக்கப்படாத கோரிக்கைகள்		
II. Liability on account of outstanding forward exchange contracts	4507684	4375114
எதிர்பார்ப்பு அந்நிய செலாவணி ஒப்பந்தங்களினால் கொடுக்க வேண்டிய பொறுப்புகள்		
III. Guarantee given on behalf of constituents in India	3249169	2339952
வாடிக்கையாளர்களுக்கான (இந்தியாவில்) உத்தரவாதம் கொடுத்தவை		
IV. Acceptances, endorsements and other obligations	4257393	3898794
அடுத்தவர்களுக்கு ஆதரவான நடவடிக்கைகளில் ஏற்படக்கூடிய பொறுப்புகள்		
V. Estimated amount of contracts remaining to be executed on capital account and not provided for	3526	2471
கட்டிடங்கள் வகையில் முடிக்கப்பட வேண்டிய ஒப்பந்தங்களுக்காக ஒதுக்கப்படாத தொகை		
Total	12072535	10677432

TAMILNAD MERCANTILE BANK LIMITED, THOOTHUKUDI

(Rs. In Thousands)

Schedules to Profit & Loss Account	YEAR ENDED	
	31st March 2007	31st March 2006
Schedule 13 - Interest earned அட்டவணை 13 வட்டி வகையில் வருமானம்		
I. Interest/discount on advances/bills கடன் களுக்குரிய வட்டி மற்றும் பில்களை டிஸ்கவுண்ட் செய்த வகையில்	3870408	2890419
II. Income on investments முதலீடுகளின் பேரில் வருமானம்	2194987	2303379
III. Interest on balances with Reserve Bank of India and other Inter-Bank funds ரிசர்வ் வங்கி மற்றும் இதர வங்கிகளில் உள்ள இருப்புகளுக்குரிய வட்டி	168627	129425
IV. Others மற்றவை	145861	160002
Total	6379883	5483225
Schedule 14 - Other Income அட்டவணை 14 இதர வருமானம்		
I. Commission, exchange and brokerage கமிஷன் மற்றும் தரகு வகையில்	326160	305035
II. Profit on sale of investments (net) முதலீடுகளை விற்பனை (நிகர) வகையில் இலாபம்	98335	169051
III. Profit on revaluation of investments முதலீடுகளை மறுமதிப்பு செய்த வகையில் இலாபம்	-98912	-45953
IV. Profit on sale of Land, Building and other assets(net) நிலம், கட்டிடம், மற்ற சொத்துக்களை விற்பனை வகையில் (நிகர) இலாபம்	3943	2732
V. Profit on exchange transactions அந்நிய செலாவணி மாற்றம் மூலம் பெற்ற இலாபம்	115072	90472
VI. Miscellaneous Income பிற வகைகளில் வருமானம்	383923	258877
Total	828521	780214
Schedule 15 - Interest Expended அட்டவணை 15 வட்டி செலவினங்கள்		
I. Interest on deposits வைப்பு நிதிகளுக்குரிய வட்டி	3296501	2871405
II. Interest on Reserve Bank of India/ Inter-Bank Borrowings ரிசர்வ் வங்கி மற்றும் இதர வங்கிகளிடமிருந்து வாங்கிய கடன்களுக்குரிய வட்டி	11796	6834
III. Others மற்றவை	113782	145046
Total	3422079	3023285

TAMILNAD MERCANTILE BANK LIMITED, THOOTHUKUDI

(Rs. In Thousands)

Schedules to Profit & Loss Account	YEAR ENDED	
	31st March 2007	31st March 2006
Schedule 16 - Operating Expenses		
அட்டவணை 16 நடைமுறைச் செலவுகள்		
I. Payments to and provisions for employees	889882	761456
ஊழியர்களுக்கான சன்மானம் மற்றும் ஒதுக்கீடு செய்யப்பட்டவை		
II. Rent, taxes and lightings	118319	106194
வாடகை, வரி மற்றும் மின்சாரச் செலவுகள்		
III. Printing and stationery	30798	27894
அச்சுக்கூலி மற்றும் எழுது பொருள் வகைகள்		
IV. Advertisement and publicity	32613	21540
விளம்பரம்		
V. Depreciation on Bank's property	102191	96741
வங்கியின் சொத்துக்களில் தேய்மானம்		
VI. Directors fees, allowances and expenses	3617	2931
இயக்குநர்களின் பீஸ், அலவன்ஸ் மற்றும் செலவுகள்		
VII. Auditors fees and expenses (including branch auditors)	3244	3119
தணிக்கையாளர்களின் பீஸ் மற்றும் செலவுகள் (கிளைகளின் தணிக்கையாளர்களுக்கான பீஸ் சேர்ந்தவை)		
VIII. Law charges	3219	2678
சட்ட செலவுகள்		
IX. Postages, telegrams, telephones, etc.	37429	47849
தபால், தந்தி, தொலைபேசி செலவுகள்		
X. Repairs and maintenance	44251	47513
பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்பு செலவுகள்		
XI. Insurance	54344	47515
காப்பீட்டு தொகை		
XII. Other expenditure	154456	131567
மற்ற செலவுகள்		
Total	1474363	1296997

SCHEDULE 17

அட்டவணை 17

NOTES FORMING PART OF THE ACCOUNTS FOR THE YEAR ENDED 31ST MARCH 2007

2007 வருடம் மார்ச் 31 தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டின் கணக்குகளைச் சார்ந்த குறிப்புகள்:

1. The Balance Sheet and Profit & Loss Account have been prepared in conformity with Forms A & B of the Schedule III to the Banking Regulation Act, 1949 read with Section 211 of the Companies Act, 1956.
2. During the year, out of 183 branches, 178 branches have been subjected to statutory audit other than the 5 branches opened during the month of March 2007.
3. Reconciliation of inter branch adjustment accounts has been completed up to 31.3.2007.
4. (i) In accordance with RBI guidelines, the investments portfolio of the Bank has been classified into 3 categories as given below:

Category	Book value Rs. in crore	% to total investments
Held to Maturity	1255.71	54.21*
Available for Sale	1054.98	45.54
Held for Trading	5.72	0.25

- * The excess over statutory limit of 25% consists of SLR securities. The total SLR securities under "Held to Maturity" category accounted for 20.75% of Bank's Demand and Time Liabilities as on 16.03.2007.

- (ii) During the year, the excess of acquisition cost over face value of securities kept under "Held to Maturity" category is amortized upto the date of maturity and the amount amortized for the year is Rs.9.89 crore (previous year Rs. 4.60 crore). In terms of the instructions of RBI the amount has been shown as a deduction under the head "Profit on Revaluation of Investments" in the Profit and Loss Account.

1. இருப்பு நிலைக்குறிப்பு மற்றும் இலாப நஷ்டக் கணக்குகள் 1949-ம் வருடத்திய வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் அட்டவணை IIIல் கொடுக்கப்பட்டுள்ள படிவங்கள் A மற்றும் B ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும் மற்றும் 1956-ம் வருடத்திய கம்பெனிகள் சட்டம் 211-ல் கண்டுள்ளபடியும் தயாரிக்கப்பட்டுள்ளன.
2. இவ்வாண்டில் மொத்தமுள்ள 183 கிளைகளுள் மார்ச் 2007 இல் திறக்கப்பட்டுள்ள 5 கிளைகளைத் தவிர மற்ற 178 கிளைகளும் தணிக்கை செய்யப்பட்டுள்ளன.
3. கிளைகளுக்கிடையேயான வரவு செலவு கணக்குகள் 31.03.2007 வரை நேர் செய்யப்பட்டுள்ளன.
4. (i) பாரத ரிசர்வ் வங்கியின் வலியுறுத்தலுக்கிணங்க முதலீடுகள் கீழ்க்கண்ட 3 வகைகளாக பிரிக்கப்படுகின்றன:

	புத்தக மதிப்பு (ரூ.கோடிகளில்)	மொத்த முதலீடுகளில் சதவீதம்
முதிர்வு காலம் வரை வைக்கக்கூடியவை	1255.71	54.21*
விற்பனைக்கு கீட்டுபவை	1054.98	45.54
வியாபார நோக்கத்தோடு வைத்திருப்பவை	5.72	0.25

- * 25 சதவீதத்துக்கு அதிகமாக உள்ளவை எளிதில் பணமாக்கக் கூடிய கடன் பத்திரங்கள் அடங்கியவை. முதிர்வு காலம் வரை வைக்கக்கூடியவை என்ற தலைப்பின் கீழ் உள்ள எளிதில் பணமாக்கக் கூடிய மொத்த கடன் பத்திரங்களுக்கும் மார்ச் 16, 2007 நிலவரப்படி வங்கியால் கேட்டதும் கொடுக்கப்பட வேண்டிய மற்றும் கால வரையறைப்படி கொடுக்கப்பட வேண்டிய பொறுப்புகளுக்கும் உள்ள சதவீதம் 20.75 சதவீதமாக இருந்தது.

- (ii) நடப்பு ஆண்டில் முதிர்வு காலம் வரை வைத்திருக்கும் முதலீடுகளின் முதிர்வு மதிப்பிற்கு கூடுதல் தொகை கொடுத்து வாங்கியிருக்கும் பட்சத்தில் அவ்வாறு கூடுதலாக கொடுக்கப்பட்ட பணம் முதிர்வுகாலம் வரை வருடந்தோறும் பகிரப்பட்டு இவ்வருடத்துக்கான பணம் செலவுக் கணக்கில் எழுதப்படுகிறது. இத்தொகை இவ்வருடம் ரூ.9.89 கோடி. (கடந்த வருடம் எழுதப்பட்ட தொகை ரூ.4.60 கோடி). பாரத ரிசர்வ் வங்கியின் வலியுறுத்தலுக்கிணங்க இந்த தொகை "கடன் பத்திரங்கள் மறுமதிப்பீட்டின்படி கிடைத்த இலாபம்" என்ற தலைப்பின் கீழ் தள்ளுபடியாக காண்பிக்கப்படுகிறது.

(iii) A sum of Rs.26.16 crore has been provided as depreciation while shifting securities from "Available for Sale" to "Held to Maturity" category and Rs.0.36 crore in shifting from "Held for Trading" to "Available for Sale" category.

(iv) Profit on sale of securities held under "Held to Maturity" category amounting to Rs. 0.61 crore has been taken to profit and loss account and thereafter appropriated to Capital Reserve Account.

(iii) விற்பனைக்கு கிட்டும் வகையில் உள்ள முதலீடுகளை முதிர்வு காலம் வரை வைத்திருக்கக் கூடியவையாக மாற்றும்பொழுது ஏற்படக்கூடிய மதிப்பிழப்புக்காக ரூ.26.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வியாபார நோக்குடன் வைத்திருக்கும் முதலீடுகளை விற்பனைக்குக் கிட்டுவையாக மாற்றும்பொழுது ரூ.0.36 கோடி மதிப்பிழப்புக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

(iv) முதிர்வு காலம் வரை வைத்திருக்கும் முதலீடுகளின் விற்பனை வாயிலாக ஈட்டிய இலாபமான ரூ.0.61 கோடி இலாப நஷ்டக் கணக்குக்கு கொண்டு செல்லப்பட்டு பிறகு மூலதன ஒதுக்கீட்டுக்கு மாற்றப்பட்டுள்ளது.

5. Additional disclosures

கூடுதலாக வெளிப்படுத்த வேண்டியவை

A. Capital

மூலதனம்

Items வகைகள்	Current Year நடப்பு வருடம்	Previous Year கடந்த வருடம்
i) CRAR (%) மூலதன தன்னிறைவு விகிதம்	16.77	18.33
ii) CRAR - Tier I capital (%) மூலதன தன்னிறைவு விகிதம் - முதல் தர மூலதனத்தை கணக்கிலெடுத்து	16.12	17.60
iii) CRAR - Tier II Capital (%) - இரண்டாம் தர மூலதனத்தை கணக்கிலெடுத்து	0.65	0.73
iv) Percentage of the shareholding of the Government of India in nationalized banks அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் இந்திய அரசின் முதலீடு	NA	NA
v) Amount of subordinated debt raised as Tier- II capital ** இரண்டாம்தர மூலதனத்தில் சேர்க்க தகுதி வாய்ந்த நீண்டகாலகடன்கள் **	Nil	Nil

** The total amount of subordinated debt through borrowings from Head Office for inclusion in Tier II capital is to be disclosed in the balance sheet under the head 'Subordinated loan in the nature of long term borrowings in foreign currency from Head Office'.

** தலைமை அலுவலகத்திலிருந்து இரண்டாம் தர மூலதனத்தில் சேர்க்கும் பொருட்டு வாங்கப்பட்ட கடன்கள் இருப்பு நிலைக்கணக்கில் "தலைமை அலுவலகத்திலிருந்து அந்நியச் செலாவணியாக வாங்கப்பட்ட நீண்ட கால கடன்கள்" என வெளிப்படுத்தப்பட வேண்டும்.

B. Investments
முதலீடுகள்

(Rs. In crore)
ரூ.கோடிகளில்

Items வகைகள்	Current Year நடப்பு வருடம்	Previous Year கடந்த வருடம்
(1) Value of Investments முதலீடுகளின் மதிப்பு		
(i) Gross Value of Investments முதலீடுகளின் மொத்த மதிப்பு		
(a) In India இந்தியாவில்	2339.91	2369.84
(b) Outside India வெளிநாடுகளில்	Nil	Nil
(ii) Provisions for Depreciation தேய்மானத்திற்கான ஒதுக்கீடுகள்		
(a) In India இந்தியாவில்	23.50	7.90
(b) Outside India வெளிநாடுகளில்	Nil	Nil
(iii) Net Value of Investments முதலீடுகளின் நிகர மதிப்பு		
(a) In India இந்தியாவில்	2316.41	2361.94
(b) Outside India வெளிநாடுகளில்	Nil	Nil
(2) Movement of provisions held towards depreciation on investments முதலீடுகளின் தேய்மானத்திற்காக ஏற்படுத்தப்பட்ட ஒதுக்கீட்டில் மாற்றம்		
(i) Opening balance ஆரம்ப இருப்பு	7.90	10.20
(ii) Add: Provisions made during the year இவ்வாண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது	15.60	0.23
(iii) Less: Write-off/ write-back of excess provisions during the year இவ்வாண்டு கூடுதலான ஒதுக்கீடு திருப்பி எடுக்கப்பட்டது	0.00	2.53
(iv) Closing balance இறுதி இருப்பு	23.50	7.90

i. Repo Transactions : During the year the Bank is not having any market deal of Repo / Reverse Repo in securities except lending and borrowing under Liquidity Adjustment Facility (LAF) of RBI.

இவ்வாண்டு வெகுவாகப் பணமாக்கும் முதலீடுகளை திரும்ப வாங்கிக் கொள்ளும் உத்திரவாதத்துடன் விற்கும் முகமாக பாரத ரிசர்வ் வங்கியால் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டம் தவிர்த்து அங்காடியில் நிலவும் இது சம்பந்தமான வாணிபத்தினை வங்கி மேற்கொள்ளவில்லை.

(Rs. In crore)
ரூ.கோடிகளில்

	Minimum outstanding during the year குறைந்த அளவு	Maximum outstanding during the year அதிகமான அளவு	Daily Average outstanding during the year இவ்வருடத்தில் ஒரு நாளின் சராசரி நிலுவை	Outstanding as on March 31, 2007 31.03.2007 அன்று உள்ள அளவு
Securities sold under repos திரும்ப வாங்கிக் கொள்ளும் உத்திரவாதத்துடன் விற்கப்பட்ட முதலீடுகளின் மீது வாங்கிய கடன்	0.00	52.50	6.12	21.00
Securities purchased under reverse repos திரும்ப பணமாக்கும் உத்திரவாதத்துடன் வாங்கப்பட்ட முதலீடுகளின் மீது கொடுத்த கடன்	0.00	84.00	2.56	0.00

ii. Non-SLR Investment Portfolio

சட்டபூர்வமாக எளிதில் பணமாக்கக் கூடிய முதலீடுகள் அல்லாதவை அவற்றை வெளியிட்டவர்களின் அடிப்படையில் கீழ்க்கண்டவாறு அமைந்துள்ளன:

a) Issuer composition of Non SLR investments

(Rs. in crore)
ரூ.கோடிகளில்

No.	Issuer	Amount	Extent of Private Placement தனிப்பட்ட முறையில் விநியோகித்ததன் அளவு	Extent of 'Below Investment Grade' Securities தகுதியான தரத்துக்குக் குறைந்தவை	Extent of 'Unrated' Securities தரம் நிர்ணயிக்கப்படாதவை	Extent of 'Unlisted' Securities பட்டியலில் இடம் பெறாதவை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
(i)	PSUs பொதுத்துறை நிறுவனங்கள்	535.68	476.95	52.40	19.25	214.05

(ii) FIs நிதி நிறுவனங்கள்	83.00	83.00	20.00	5.00	24.00
(iii) Banks வங்கிகள்	37.31	37.30	0.20	0.60	0.60
(iv) Private Corporate பொதுத்துறை அல்லாத கம்பெனிகள்	2.90	0.11	Nil	Nil	0.11
(v) Subsidiaries/Joint Ventures இணை நிறுவனங்கள்/ கூட்டு நிறுவனங்கள்	Nil	Nil	Nil	Nil	Nil
(vi) Others மற்றவை	158.05	78.48	Nil	Nil	Nil
(vii) Provision held towards depreciation தேய்மானத்திற்கான ஒதுக்கீடு	23.50	X X X	X X X	X X X	X X X
Total	793.44	675.84	72.60	24.85	238.76

The amounts reported under columns 4, 5, 6 and 7 need not be mutually exclusive.
4, 5, 6 மற்றும் 7 வது கட்டங்களில் உள்ள தொகைகள் ஒன்றில் குறிப்பிட்டது ஏனையவற்றில்
உடன்படாதவையாக இருக்காது.

b) Non performing Non-SLR investments

வருவாய் ஈட்டாத சட்டபூர்வமாக எளிதில் பணமாக்கக்கூடிய முதலீடுகள் அல்லாதவை

(Rs. in crore)
ரூ.கோடிகளில்

Particulars	Amount
Opening balance ஆரம்ப இருப்பு	6.00
Additions during the year since 1st April, 2006 2006 ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து கூடுதலாக சேர்ந்தவை	0.00
Reductions during the above period அதே காலத்தில் கழிக்கப்பட வேண்டியவை	6.00
Closing balance இறுதி இருப்பு	0.00
Total provisions held மொத்த ஒதுக்கீடுகள்	0.00

Shares to the value of Rs.13569/- held in two companies have been valued at Re.1 per company and classified as NPI & provision made to that extent as the shares are not quoted and the latest balance sheets of the companies are not available.

இரண்டு கம்பெனிகளில் முதலீடு செய்யப்பட்ட ரூ.13569 மதிப்பிலான பங்குகள் கம்பெனி ஒன்றுக்கு ரூ.1 வீதம் மதிப்பிடப்பட்டு வருமானம் ஈட்டாத முதலீடுகளாக வகைப்படுத்தப்பட்டன. ஏனென்றால் அந்த கம்பெனிகளின் பங்குகள் பங்குச்சந்தையின் குறியீட்டில் இல்லை. மேலும் அந்த கம்பெனிகளின் சமீபத்திய இருப்பு நிலைக் குறிப்பும் கிடைக்கவில்லை.

C. Derivatives

The Bank has not entered into any forward rate agreement/interest rate swap or exchange traded interest rate derivative during the year.

வட்டி விகிதத்தில் வருங்காலத்தில் ஏற்படக்கூடிய ஏற்றத்தாழ்வுகளை ஈடுகட்டும் வகையில் ஒப்பந்த வணிகம் எதையும் வங்கி மேற்கொள்ளவில்லை.

D. Asset Quality

சொத்துக்களின் தரம்

i. Non-Performing Asset

வருமானம் ஈட்டாத சொத்துக்கள்

(Rs. in Crore)
ரூ.கோடிகளில்

Items	Current Year நடப்பு ஆண்டு	Previous Year முந்தைய ஆண்டு
(i) Net NPAs to Net Advances (%) நிகர கடன்களில் வருமானம் ஈட்டாத நிகர கடன்களின் விகிதம் (%)	0.98	2.17
(ii) Movement of NPAs (Gross) வருமானம் ஈட்டாத மொத்த கடன்களில் மாற்றங்கள்		
(a) Opening balance ஆரம்ப இருப்பு	230.58	321.13
(b) Additions during the year இந்த வருடத்தில் கூடுதலாக சேர்ந்தவை	73.00	79.81
(c) Reductions during the year இந்த வருடத்தில் கழிக்கப்பட்டவை	112.98	170.36
(d) Closing balance இறுதி இருப்பு	190.60	230.58
(iii) Movement of Net NPAs வருமானம் ஈட்டாத நிகரகடன்களில் மாற்றங்கள்		
(a) Opening balance ஆரம்ப இருப்பு	67.92	76.99
(b) Additions during the year இந்த வருடத்தில் கூடுதலாக சேர்ந்தவை	61.45	40.10
(c) Reductions during the year இந்த வருடத்தில் கழிக்கப்பட்டவை	89.58	49.17
(d) Closing balance இறுதி இருப்பு	39.79*	67.92
(iv) Movement of provisions for NPAs (excluding provisions on standard assets) வருமானம் ஈட்டாத கடன்களுக்கான ஒதுக்கீடுகளில் மாற்றங்கள் (தரமான கடன்களுக்கான ஒதுக்கீடுகள் இதில் சேர்க்கப்படவில்லை)		
(a) Opening balance ஆரம்ப இருப்பு	160.28	181.78
(b) Provisions made during the year இந்த வருடம் செய்யப்பட்ட ஒதுக்கீடுகள்	30.19	11.50
(c) Write-off/ write-back of excess provisions தள்ளுபடி செய்யப்பட்டது / கூடுதலான ஒதுக்கீடு திருப்பி எடுக்கப்பட்டது	41.94	33.00
(d) Closing balance இறுதி இருப்பு	148.53	160.28

- * In addition to Provision for Bad & Doubtful Debts, a sum of Rs.2.28 crore (Previous year Rs.2.38 crore) being claim received from ECGC / DICGC and kept separately has been deducted to arrive at net NPAs.

சந்தேகத்திற்கிடமான மற்றும் வராக்கடனுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஒதுக்கீட்டுடன் வைப்பு நிதி மற்றும் கடன்கள் காப்பு ஆணையம் / ஏற்றுமதி கடன் காப்பு ஆணையத்திடமிருந்து பெற்று தனியாக வைத்திருக்கும் ஈட்டுத் தொகை ரூ.2.28 கோடியும் (முந்தய ஆண்டு ரூ 2.38 கோடி) சேர்த்து வருமானம் ஈட்டாத நிகர கடன்களில் குறைத்துக் காட்டப்பட்டுள்ளது.

ii. Details of Loan Assets subjected to Restructuring

திருப்பி செலுத்த அனுமதிக்கப்பட்ட காலங்கள் மாற்றி அமைக்கப்பட்ட கடன்களின் விபரங்கள்

(Rs. in crore)
ரூ.கோடிகளில்

Item வகை	Current year நடப்பு ஆண்டு	Previous Year முந்தைய ஆண்டு
(i) Total amount of loan assets subjected to restructuring, rescheduling, renegotiation திருப்பி செலுத்த அனுமதிக்கப்பட்ட காலங்கள் மாற்றி அமைக்கப்பட்ட மொத்த கடன்கள் - of which under CDR - இவற்றுள் குழும வியாபார அமைப்புகளுக்கான விசேச ஏற்பாட்டின் கீழ் திருப்பி செலுத்தும் காலங்கள் மாற்றி அமைக்கப்பட்ட மொத்த கடன்கள்	16.26 12.17	22.33 14.07
(ii) The amount of Standard assets subjected to restructuring, rescheduling, renegotiation திருப்பி செலுத்த அனுமதிக்கப்பட்ட காலங்கள் மாற்றி அமைக்கப்பட்ட தரமான கடன்கள் - of which under CDR - இவற்றுள் குழும வியாபார அமைப்புகளுக்கான விசேச ஏற்பாட்டின் கீழ் திருப்பி செலுத்தும் காலங்கள் மாற்றி அமைக்கப்பட்ட தரமான கடன்கள்	12.34 8.39	16.61 14.07
(iii) The amount of Sub-Standard assets subjected to restructuring, rescheduling, renegotiation திருப்பி செலுத்த அனுமதிக்கப்பட்ட காலங்கள் மாற்றி அமைக்கப்பட்ட தரம் குறைந்த கடன்கள் - of which under CDR - இவற்றுள் குழும வியாபார அமைப்புகளுக்கான விசேச ஏற்பாட்டின் கீழ் திருப்பி செலுத்தும் காலங்கள் மாற்றி அமைக்கப்பட்ட தரம் குறைந்த கடன்கள்	0.01 Nil	4.30 Nil
(iv) The amount of Doubtful assets subjected to restructuring, rescheduling, renegotiation திருப்பி செலுத்த அனுமதிக்கப்பட்ட காலங்கள் மாற்றி அமைக்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான கடன்கள் - of which under CDR - இவற்றுள் குழும வியாபார அமைப்புகளுக்கான விசேச ஏற்பாட்டின் கீழ் திருப்பி செலுத்தும் காலங்கள் மாற்றி அமைக்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான கடன்கள்	3.91 3.78	1.42 Nil
Note: [(i) = (ii)+(iii)+(iv)]		

iii. Details of financial assets sold to Securitisation / Reconstruction Company for Asset Reconstruction

கடன் வாங்கியவர்களின் பிணைய சொத்துக்களை கடன் தொகையினை வசூல் செய்யும் பொருட்டு ஏற்படுத்தப்பட்ட பிரத்தியேக அமைப்புக்கு விற்கப்பட்ட சொத்துக்கள் விவரம்

Item வகை	Current year நடப்பு ஆண்டு	Previous Year முந்தைய ஆண்டு
(i) No. of accounts கணக்குகளின் எண்ணிக்கை	Nil	Nil
(ii) Aggregate value (net of provisions) of accounts sold to SC/RC கடன் தொகையினை வசூல் செய்யும் பொருட்டு ஏற்படுத்தப்பட்ட பிரத்தியேக அமைப்புக்கு விற்க கணக்குகளின் மொத்த மதிப்பு (ஒதுக்கீடுகள் நீங்கலாக)	Nil	Nil
(iii) Aggregate consideration மொத்த மதிப்பீடு	Nil	Nil
(iv) Additional consideration realized in respect of accounts transferred in earlier years முந்தைய வருடங்களில் மாற்றப்பட்ட கணக்குகளிலிருந்து வசூலான தொகை	Nil	Nil
(v) Aggregate gain/loss over net book value. நிகர புத்தக மதிப்பில் ஈட்டிய மொத்த இலாபம் / நஷ்டம்	Nil	Nil

iv. Provisions on Standard Asset

தரமான கடன்கள் மீதான ஒதுக்கீடு

Rs. In crore
ரூ.கோடிகளில்

Item வகை	Current year நடப்பு ஆண்டு	Previous Year முந்தைய ஆண்டு
Provisions towards Standard Assets தரமான கடன்களுக்கான ஒதுக்கீடு	16.45	10.95

v. Floating Provisions

பொதுப்படையான ஒதுக்கீடுகள்

Rs. in crore
ரூ.கோடிகளில்

	Current year நடப்பு ஆண்டு	Previous Year முந்தைய ஆண்டு
Opening balance of floating provisions பொதுப்படையான ஒதுக்கீடுகளின் ஆரம்ப இருப்பு	12.00	
The quantum of floating provisions made during the year இவ்வருடத்தில் செய்யப்பட்ட பொதுப்படையான ஒதுக்கீடுகளின் அளவு	0.86	
Purpose and amount of draw down made during the year இவ்வருடத்தில் அவ்வாறான ஒதுக்கீட்டில் இருந்து எடுக்கப்பட்ட தொகை மற்றும் காரணம்	0.00	
Closing balance இறுதி இருப்பு	12.86	12.00

E. Business Ratios

வங்கியின் செயலாக்கத்தை பறை சாற்றும் விகிதங்கள்

Items வகைகள்	Current year நடப்பு ஆண்டு	Previous Year முந்தைய ஆண்டு
(i) Interest Income as a percentage to Working Funds \$ வட்டி வருமானத்திற்கும் நடப்பு நிதிக்கும் \$ உள்ள விகிதம்	9.44%	9.03%
(ii) Non-interest income as a percentage to Working Funds \$ வட்டி வகையில் அல்லாத வருமானத்திற்கும் நடப்பு நிதிக்கும் \$ உள்ள விகிதம்	1.23%	1.29%
(iii) Operating Profit as a percentage to Working Funds \$ செயல்பாட்டின் வழியாக ஈட்டிய மொத்த இலாபத்திற்கும் நடப்பு நிதிக்கும் \$ உள்ள விகிதம்	3.42%	3.20%
(iv) Return on Assets@ வருமானத்திற்கும் சொத்து மதிப்பிற்கும் உள்ள விகிதம் @	1.57%	1.67%
(v) Business (Deposits plus advances) per employee # (Rs. in lakhs) வைப்பு நிதி மற்றும் கடன்கள் அடிப்படையில் ஊழியர்களின் தனிநபர் வியாபாரம் # (ரூ.இலட்சத்தில்)	451.23	358.29
(vi) Profit per employee (Rs. in lakhs) ஊழியர்களின் தனிநபர் இலாபம் (ரூ.இலட்சத்தில்)	4.76	4.41

\$ Working funds are reckoned as average of total assets (excluding accumulated losses, if any) as reported to Reserve Bank of India in Form X under Section 27 of the Banking Regulation Act, 1949, during the 12 months of the financial year.

\$ நடப்பு நிதி என்பது ரிசர்வ் வங்கிக்கு 1949ம் வருடத்திய வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் பிரிவு 27ன் கீழ் நிதியாண்டில் 12 மாதங்களும் அனுப்பும் படிவம் Xல் குறிப்பிட்டுள்ள மொத்த சொத்து மதிப்பின் சராசரியாகும்.

@ Return on Assets is with reference to average working funds (i.e. total of assets excluding accumulated losses, if any).

@ வருமானத்திற்கும் சொத்து மதிப்பிற்கும் உள்ள விகிதம் சராசரி நடப்பு நிதியைச் (மொத்த சொத்து மதிப்பில் கூட்டப்பட்ட நஷ்டங்கள் ஏதேனும் இருந்தால் அவை நீங்கலாக) சார்ந்திருக்கிறது.

For the purpose of computation of business per employee (deposits plus advances) inter bank deposits are excluded.

ஊழியர்களின் தனிநபர் வியாபாரம் கணக்கிடப்படும் பொழுது வங்கிகளுக்கிடையேயான வைப்பு நிதி தவிர்க்கப்பட்டுள்ளது.

F. Asset Liability Management

சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் ஆளுகை

Maturity pattern of certain items of assets and liabilities

பொறுப்புகள் மற்றும் சொத்துக்களின் முதிர்வுநிலை

Rs. in crore
ரூ.கோடிகளில்

	1 to 14 days 1 முதல் 14 நாட்கள் வரை	15 to 28 days 15 முதல் 28 நாட்கள் வரை	29 days to 3 months 29 நாட்கள் முதல் 3 மாதங்கள் வரை	Over 3 months & up to 6 months 3 மாதங்களுக்கு மேல் 6 மாதங்கள் வரை	Over 6 months & up to 1 year 6 மாதங்களுக்கு மேல் ஒரு வருடம் வரை	Over 1 year & up to 3 years 1 வருடத்திற்கு மேல் 3 வருடங்கள் வரை	Over 3 years & up to 5 years 3 வருடங்களுக்கு மேல் 5 வருடங்கள் வரை	Over 5 years 5 வருடங்களுக்கு மேல்	Total மொத்தம்
Deposits வைப்பு நிதி	533.02	216.54	701.05	659.55	886.65	2651.46	197.07	174.54	6019.88
Advances வழங்கப்பட்ட கடன்கள்	136.54	92.22	361.11	357.74	883.17	1711.88	337.36	166.70	4046.72
Investments முதலீடுகள்	5.19	20.31	68.16	69.16	150.57	642.86	505.05	855.11	2316.41
Borrowings வாங்கிய கடன்கள்	30.00	0.00	25.00	0.43	0.35	1.11	0.16	0.00	57.05
Foreign Currency assets அந்நிய செலாவணி சொத்துக்கள்	25.12	2.73	11.73	1.77	0.00	0.00	0.00	5.28	46.63
Foreign Currency liabilities அந்நிய செலாவணி பொறுப்புகள்	11.67	0.16	2.83	2.04	8.01	5.65	0.07	0.00	30.43

G.Lending to Sensitive Sector

பாதிப்பை உடனே வெளிப்படுத்தக்கூடிய துறைகளுக்கான கடன்கள்

i. Exposure to Real Estate Sector

அசையாத சொத்துக்களின் மீதான வியாபாரத் துறைக்கு வழங்கப்பட்ட கடன்கள்

Rs. in crore
ரூ.கோடிகளில்

Category பிரிவுகள்	Current year நடப்பு ஆண்டு	Previous Year முந்தைய ஆண்டு
a) Direct exposure நேரடியாக வழங்கப்பட்டவை		
(i) Residential Mortgages – Lendings secured by Mortgage of residential properties that is or will be occupied by the borrower or that is rented குடியிருப்புகளின் மீதான கடன்கள் - கடன் வாங்குபவரின் சொந்த உபயோகத்திற்காக அல்லது வாடகைக்காக உள்ள குடியிருப்புகளை அடமானமாகக் கொண்டது		
a. Individual housing loans up to Rs.15 lakhs வீட்டுக்கடன் தலா ரூ.15 இலட்சம் வரை	251.39	104.41
b. Individual housing loans above Rs.15 lakhs வீட்டுக்கடன் தலா ரூ.15 இலட்சத்துக்கும் மேல்	97.64	18.37
(ii) Commercial Real Estate – Lendings secured by mortgages on commercial real estates (office buildings, retail space, multi-purpose commercial	91.80	37.16

<p>premises, multi family residential buildings, multi tenanted commercial premises, industrial or warehouse space, hotels, land acquisition, development and construction, etc.). Exposure included non-fund based (NFB) limits also;</p> <p>வணிக வளாகங்கள்</p> <p>(iii) Investments in Mortgage Backed Securities (MBS) and other securitised exposures –</p> <p>சொத்துக்கள் ஜாமீனாகக் கிடைக்கும் வகையிலான முதலீடுகள்</p> <p>a. Residential குடியிருப்புகள்</p> <p>b. Commercial Real Estate வணிக வளாகங்கள்</p> <p>b) Indirect Exposure</p> <p>மறைமுகமாக வழங்கப்பட்டவை</p> <p>Fund based and non -fund based exposures on National Housing Bank (NHB) and Housing Finance Companies (HFCs)</p> <p>பணப்பட்டுவாடா மூலமாக அல்லது பணப்பட்டுவாடா அல்லாத வகையில் தேசிய வீட்டு வசதி வங்கி மற்றும் வீட்டுக் கடன் வசதி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டவை</p>	<p>Nil</p> <p>Nil</p> <p>Nil</p> <p>Nil</p>	<p>Nil</p> <p>Nil</p> <p>Nil</p> <p>Nil</p>
---	---	---

ii. Exposure to Capital Market

பணப்பரிமாற்று சந்தை சம்பந்தப்பட்ட துறைக்கு வழங்கப்பட்ட கடன்கள்

Rs. In Crore
ரூ.கோடிகளில்

Items வகைகள்	Current year நடப்பு ஆண்டு	Previous Year முந்தைய ஆண்டு
(i) Investments made in equity shares பங்குகள் மீதான முதலீடுகள்	3.35	1.55
(ii) Investments in bonds/ convertible debentures கடன் பத்திரங்கள் மீதான முதலீடுகள்	-	-
(iii) Investments in units of equity-oriented mutual funds பங்குகளாக மாற்றத்தக்க பரஸ்பர நிதி மீதான முதலீடுகள்	25.50	12.25
(iv) Advances against shares to individuals for investment in equity shares (including IPOs/ESOPs), bonds and debentures, units of equity oriented mutual funds கடன் பத்திரங்கள் மற்றும் பரஸ்பர நிதியில் முதலீடு செய்வதற்காக கொடுக்கப்பட்ட பங்குகளின் மீதான தனிநபர் கடன்கள்	6.05	1.49
(v) secured and unsecured advances to stockbrokers and guarantees issued on behalf of stockbrokers and market makers பங்குச்சந்தை தரகர்களுக்கும், பங்குச்சந்தையை உருவாக்குபவர்களுக்கும் கொடுக்கப்பட்ட ஈட்டின் பேரில் மற்றும் ஈட்டின் பேரில் இல்லாத கடன்கள்	10.25	7.33
Total Exposure to Capital Market (i+ii+iii+iv+v) பணப்பரிமாற்றுச் சந்தை சம்பந்தப்பட்ட துறைக்கு வழங்கப்பட்ட மொத்த கடன்கள்	45.15	22.62
(vi) Of (v) above, the total finance extended to stockbrokers for margin trading பங்குச்சந்தை தரகர்களுக்கு முதலீடுகளை வாங்கத் தேவையான பணத்தைப் புரட்டும் வகையில் வழங்கப்பட்ட கடன்கள் (மேலே (V)ல் உள்ளடங்கியது)	Nil	Nil

iii. Risk Category wise Country Exposure

Pursuant to the Circulars dated February 09, 2003 and June 17, 2004 issued by RBI on country risk management the following are the Bank's country risk exposure based on the country risk classification provided by Export Credit Guarantee Corporation (ECGC).

நாட்டின் இடர்பாடு மேலாண்மை சம்பந்தமாக பாரத ரிசர்வ் வங்கியின் 09.02.2003 மற்றும் 17.06.2004 தேதியிட்ட சுற்றறிக்கையின்படி, ஏற்றுமதி கடன் காப்பு ஆணையம் அளித்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட வணிகத்தின் மூலம் ஈட்டிய அந்நியச் செலாவணி கையிருப்பின் மதிப்பில் ஏற்படும் இடர்பாடு காரணமாக ஒவ்வொரு நாட்டையும் வகைப்படுத்திய விவரங்கள் கீழ்க்கண்டவாறு வெளியிடப்படுகின்றன.

Rs. In crore
ரூ.கோடிகளில்

Risk Category இடர்பாடுகளின் வகை	Exposure (net) as at March 31, 2007 மார்ச் 31, 2007-ல் நிகர நிலுவைகள்	Provision held as at March, 2007 மார்ச், 2007-ல் ஒதுக்கீடு	Exposure (net) as at March 31, 2006 மார்ச் 31, 2006-ல் நிகர நிலுவைகள்	Provision held as at March 31, 2006 மார்ச் 31, 2006-ல் ஒதுக்கீடு
Insignificant குறிப்பிடும் வகையில் அல்லாமல்	10.94	Nil	7.18	Nil
Low குறைந்த	6.59	Nil	7.96	Nil
Moderate மிதமான	5.84	Nil	4.72	Nil
High அதிகமான	-	Nil	1.07	Nil
Very High மிகஅதிகமான	-	Nil	0.25	Nil
Restricted தடைசெய்யப் பட்ட	-	Nil	0.06	Nil
Off-credit கடன் நிறுத்தி வைக்கப்பட்ட	-	Nil	0.20	Nil
Total மொத்தம்	23.37	Nil	21.44	Nil

As the country-wise net funded exposure does not exceed 1% of the Bank's total assets for any country, no provision is required for the risk involved.

தனிப்பட்ட எந்த நாட்டுடனும் மேற்கொள்ளப்பட்ட வணிகத்தின் மூலம் அந்நியச் செலாவணி கையிருப்பு வங்கியின் மொத்த சொத்து மதிப்பில் ஒரு சதவீதத்துக்கும் குறைவாக இருந்த காரணத்தால் ஒதுக்கீடுகள் செய்யப்படவில்லை.

(iv) Details of credit exposures where the Board of the Bank had considered sanctioning limits in excess of the exposure limit fixed earlier but within the prudential norms of RBI.

இயக்குநர் குழுவினால் தனிப்பட்ட ஒருவருக்கு அல்லது ஒரு குழுமத்துக்கு வழங்கப்பட்ட கடன் அளவு அக்குழுவினால் ஏற்கனவே வரையறுக்கப்பட்ட உயர்ந்தபட்ச அளவுக்கு அதிகமானாலும் ரிசர்வ் வங்கியால் வரையறுக்கப்பட்ட அளவுக்கு மிகாமல் இருப்பதை குறிக்கும் விவரங்கள்

Details of Single borrower limit exceeded by the bank

தனிப்பட்ட ஒருவருக்கு வரையறுக்கப்பட்ட அளவுக்கு மேல் வங்கியால் வழங்கப்பட்ட மொத்தக்கடன் அளவு

Rs. in crore
ரூ.கோடிகளில்

Sl. No.	Name of the borrower கடன் வாங்கியவரின் பெயர்	Exposure ceiling வரையறுக்கப்பட்ட அளவு	Limit Sanctioned வழங்கப்பட்ட கடன்	Outstanding as on 31.03.07 31.03.2007 அன்றைய அளவு
1	IVRCL Infrastructures & Projects Ltd IVRCL இன்ப். ராஸ்ட்ரக்சர்ஸ் & ப். ராஜேக்ட்ஸ் லிமிடெட்	129.31	150.00	143.17

2	Damodar Valley Corporation தாமோதர் வேலி கார்ப்பரேசன்	129.31	160.00	4.37
---	--	--------	--------	------

H. Miscellaneous

மற்றவை

i. Amount of Provisions made for Income-tax during the year

இந்த வருடத்திற்கான வருமான வரி ஒதுக்கீடு

Rs. in crore
ரூ.கோடிகளில்

	Current year நடப்பு ஆண்டு	Previous year முந்தைய ஆண்டு
Provision for Income Tax (including provision for FBT Rs. 0.62 crore) வருமான வரிக்கான ஒதுக்கீடு (உபரி நன்மை வரிக்காக ஒதுக்கப்பட வேண்டிய ரூ.3.50 கோடியும் சேர்த்து)	55.20	46.32

ii. Disclosure of Penalties imposed by RBI : Nil

பாரத ரிசர்வ் வங்கியால் விதிக்கப்பட்ட அபராதங்களின் விவரங்கள்: இல்லை

iii. Break up of 'Provisions and Contingencies' shown under the head Expenditure in Profit and Loss Account

செலவினங்கள் என்ற தலைப்பின் கீழ் இலாப நஷ்டக் கணக்கில் காட்டப்பட்டுள்ள ஒதுக்கீடுகள் மற்றும் எதிர்பாராத செலவுகள் வகைக்கான விபரங்கள்

Rs. in crore
ரூ.கோடிகளில்

	Current Year நடப்பு ஆண்டு	Previous Year முந்தைய ஆண்டு
Provisions for depreciation on Investment net of excess provision withdrawn முதலீடுகளின் மதிப்பிழப்பிற்கான ஒதுக்கீடுகள் (கூடுதலான ஒதுக்கீட்டை திரும்ப பெற்றது நீங்கலாக)	42.35	22.54
Provisions for depreciation on Non Performing Investment வருவாய் ஈட்டாத முதலீட்டுக்கான ஒதுக்கீடுகள்	Nil	Nil
Provision towards NPA வருவாய் ஈட்டாத கடனுக்கான ஒதுக்கீடுகள்	30.19	11.50
Provision towards Standard Asset தரமான கடன்களுக்கான ஒதுக்கீடுகள்	5.50	3.50
Provision made towards Income tax வருமான வரிக்கான ஒதுக்கீடு	55.20	46.32
Other Provision and Contingencies (with details) இதர ஒதுக்கீடுகள் மற்றும் எதிர்பாராத செலவுகள் (விவரங்களுடன்)		
Deferred Tax தள்ளி போடப்பட்டுள்ள வரிகள்	-7.82	9.26

iv. Details of complaints / unimplemented awards of Banking Ombudsman

புகார்கள் மற்றும் புகார்களை விசாரிக்கும் பொருட்டுள்ள வங்கித் தீர்வாணையம் வழங்கிய செயலாக்கப்படாத தீர்ப்புகள்:

A. customer complaints	
Number of complaints pending at the beginning of the year இந்த வருட ஆரம்பத்தில் முடியாமல் இருந்த புகார்களின் எண்ணிக்கை	5
Number of complaints received during the year இந்த வருடத்தில் வந்த புகார்களின் எண்ணிக்கை	179
Number of complaints redressed during the year இந்த வருடத்தில் தீர்க்கப்பட்ட புகார்களின் எண்ணிக்கை	169
Number of complaints pending at the end of the year இந்த வருட முடிவில் முடியாமல் இருந்த புகார்களின் எண்ணிக்கை	15
B. Awards passed by the Banking Ombudsman	
புகார்களை விசாரிக்கும் வங்கித் தீர்வாணையம் அளித்த தீர்ப்புகள்	
Number of Unimplemented awards at the beginning of the year இந்த வருட ஆரம்பத்தில் செயலாக்கப்படாத தீர்ப்புகளின் எண்ணிக்கை	Nil
Number of awards passed by the Banking Ombudsman during the year இந்த வருடத்தில் வங்கித் தீர்வாணையம் அளித்த தீர்ப்புகளின் எண்ணிக்கை	Nil
Number of awards implemented during the year இந்த வருடத்தில் செயலாக்கப்பட்ட தீர்ப்புகளின் எண்ணிக்கை	Nil
Number of unimplemented awards pending at the end of the year இந்த வருட இறுதியில் செயலாக்கப்படாத தீர்ப்புகளின் எண்ணிக்கை	Nil

6. Disclosure Requirements as per Accounting Standards where RBI has issued guidelines in respect of disclosure items for Notes on Accounts:

பாரத ரிசர்வ் வங்கியால் வரையறுக்கப்பட்ட நெறிமுறைகளுக்கு இணங்க வெளியிடப்பட வேண்டிய கணக்குமுறைக் குறிப்புகள்:

i. Accounting Standard 17 - Segment Reporting

கணக்கு முறை 17 - பிரிவுகளுக்கான விளக்கம்

The Bank's operations are classified into two primary business segments viz., Treasury and Banking operations. Treasury Operations mainly comprise of Trading in Investments and Banking Operations comprise of all other activities. Interest and other costs have been allocated on reasonable basis.

வங்கியானது தனது செயல்பாட்டை இரண்டு வகையான வியாபாரப் பிரிவுகளாக பிரித்துள்ளது. அவை வங்கித்துறை செயலாக்கம் சம்பந்தப்பட்டது மற்றும் முதலீடு சம்பந்தப்பட்டது என்பவை ஆகும். வட்டி மற்றும் இதர செலவுகள் இரண்டு வியாபாரப் பகுதிக்கும் இடையே நியாயமான முறையில் பகிர்வு செய்யப்பட்டுள்ளன.

PART A: Operational Segments:

செயலாக்கத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டவை

(Rs. in crore)
ரூ.கோடிகளில்

Business Segments- Particulars வியாபாரப் பிரிவு விவரங்கள்	Treasury முதலீடு சம்பந்தமாக		Other banking operations ஏனைய வங்கித்துறை செயலாக்கம் சம்பந்தமாக		Total	
	31.03.2007	31.03.2006	31.03.2007	31.03.2006	31.03.2007	31.03.2006
Revenue வருவாய்	247.85	265.84	472.99	365.10	720.84	630.94
Result – Profit / (Loss) முடிவு - இலாபம்/நஷ்டம்	72.95	101.86	208.72	150.96	281.67	252.82
Unallocated expenses பகிரப்படாத செலவுகள்	--	--	--	--	120.69	105.31
Operating profit மொத்த இலாபம்	--	--	--	--	160.98	147.51
Income taxes வருமான வரி	--	--	--	--	55.20	46.32
Extra-ordinary profit/loss வழக்கத்துக்கு மாறான இலாபம்/நஷ்டம்	--	--	--	--	--	--
Net profit நிகர இலாபம்	--	--	--	--	105.78	101.19
OTHER INFORMATION மற்ற விபரங்கள்						
Segment assets பிரிவுகளுக்கான சொத்துக்கள்	2446.47	1839.55	4625.79	4256.33	7072.26	6095.88
Unallocated assets பகிரப்படாத சொத்துக்கள்	--	--	--	--	14.67	6.85
Total assets மொத்த சொத்துக்கள்	--	--	--	--	7086.93	6102.73
Segment liabilities பிரிவுகளுக்கான பொறுப்புகள்	2192.50	2206.97	4124.61	3234.48	6317.11	5441.45
Unallocated liabilities பகிரப்படாத பொறுப்புகள்	--	--	--	--	769.82	661.28
Total liabilities மொத்த பொறுப்புகள்	--	--	--	--	7086.93	6102.73

PART B: Geographic Segments

வியாபார இடத்தை பொறுத்த பிரிவுகள்

Particulars விபரங்கள்	Domestic உள்நாட்டில்		International வெளிநாட்டில்		Total மொத்தம்	
	31.03.2007	31.03.2006	31.03.2007	31.03.2006	31.03.2007	31.03.2006
Revenue வருவாய்	720.84	630.94	--	--	720.84	630.94
Assets சொத்துக்கள்	7086.93	6102.73	--	--	7086.93	6102.73

ii. Accounting Standard 18 - Related Party disclosures

கணக்கு முறை 18 - வியாபாரத்தை நடத்தும் நபர்கள் வங்கியுடன் ஏற்படுத்தியுள்ள ஒப்பந்தத்தின் வெளிப்படை விளக்கங்கள்

Key Management Personnel

முக்கிய நிர்வாகி

i. Thiru G.Narayana Moorthy

Managing Director and Chief Executive Officer

திரு.G. நாராயண மூர்த்தி

நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி

Period

01.12.2006 to 31.03.2007

காலம்

Remuneration paid

Rs.5,60,000

வழங்கப்பட்டுள்ள ஊதியம்

ii. Thiru S. Radhakrishnan,

Chairman and Chief Executive Officer

திரு.S. இராதாகிருஷ்ணன்

வங்கித் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி

Period

01.04.2006 to 05.11.2006

காலம்

Remuneration paid ((Including terminal benefits)

Rs.13,60,167/-

வழங்கப்பட்டுள்ள ஊதியம் (பணி நிறைவு பலன்கள் உள்பட)

iii. Accounting Standard 22 - Accounting for Taxes on Income

கணக்கு முறை 22 - வருமானம் மீதான வரி கணக்கீடு

In respect of Income Tax, the assessment has been completed up to the Assessment Year 2005-06. Appeals are pending with Income Tax Appellate Tribunal and Commissioner of Income Tax (Appeals) for various years. No provision is considered necessary for the disputed income tax on the basis of favourable decisions.

வருமான வரிக்கணக்கைப் பொறுத்தமட்டில் மதிப்பீட்டு வருடம் 2005-06 வரையிலான மதிப்பீடு முடிக்கப்பட்டுள்ளது. பல வருடங்களுக்கான மேல் முறையீடுகள் வருமான வரி தீர்ப்பாயம் மற்றும் வருமான வரி ஆணையர் அலுவலகத்தில் நிலுவையில் உள்ளது. வங்கிக்கு சாதகமான தீர்ப்புகளை எதிர்நோக்கி வழக்கு நிலுவையில் உள்ள வருமான வரி கணக்குகளுக்கு ஒதுக்கீடு எதுவும் செய்யப்படவில்லை.

The bank has adopted Accounting Standard-22 (Accounting for Taxes on Income) issued by the Institute of Chartered Accountants of India. Consequently, the bank had recorded the cumulative net Deferred Tax Asset of Rs.6.85 crore relating to the period up to 31.03.2006 arising out of timing difference as an accretion to the General Reserve. Further Deferred Tax (net) Assets of Rs.7.82 crore have been recognized in the accounts during the year.

வருமானம் மீதான வரியை கணக்கிடுவதில் பதிவு செய்யப்பட்ட இந்திய கணக்கீட்டாளர்களுக்கான நிறுவனத்தால் வரையறுக்கப்பட்ட கணக்குமுறை எண் 22 கையாளப்பட்டுள்ளது. அதன் பயனாக வெவ்வேறு காலகட்டத்தில் வருமான வரி செலுத்துவது மற்றும் திரும்பப் பெறுவது தள்ளி வைத்ததினால் ஏற்பட்ட சொத்துக்களின் நிகர மதிப்பு 31.3.2006 வரை ரூ.6.85 கோடிகளாக கணக்கிடப்பட்டு அதற்கு சமமான தொகை பொது ஒதுக்கீடு என மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த வருடம் வருமான வரி கட்டுவது மற்றும் திரும்ப பெறுவதை தள்ளி வைத்ததினால் ஏற்பட்ட நிகர சொத்து மதிப்பு ரூ.7.82 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.

The major components of deferred tax assets/liabilities as at 31.03.2007 arising out of

timing difference are as follows;

31.3.2007 தேதியன்று வருமான வரி கட்டுவது மற்றும் திரும்ப பெறுவதை தற்காலிகமாக தள்ளி வைத்ததினால் ஏற்பட்ட சொத்து மற்றும் பொறுப்புகளின் விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

(Rs. in crore)
ரூ.கோடிகளில்

Particulars விவரங்கள்	Deferred tax Asset சொத்துக்கள்	Deferred tax Liability பொறுப்புகள்
Depreciation on Fixed Assets அசையாத சொத்துக்கள் மீதான தேய்மானம்		2.24
Interest accrued on Govt. securities/bonds but not due முதலீடுகள் மீதான வட்டி வருமானமாக எடுக்கப்பட்டு காலக்கெடு வராததால் பெறப்படாதவை	(1.67)	4.45
Profit on Sale of Assets சொத்துக்களின் விற்பனை மூலம் ஈட்டிய இலாபம்		0.23
NPA Provisions வருவாய் ஈட்டாத கடன்கள் மீதான ஒதுக்கீடுகள்	(14.17)	
Amortisation of premium /depreciation on Investments முதலீடுகளின் வாங்கிய விலைக்கும் முகமதிப்பு விலைக்கும் உள்ள வித்தியாசத்துக்காக மற்றும் முதலீடுகளின் மதிப்பிழப்பிற்காக ஒதுக்கப்பட்டவை	(2.59)	
Provision for retirement benefit, etc ஓய்வூதியத்துக்கான ஒதுக்கீடுகள்	(2.87)	
Provision for Contingencies and Intangible Assets எதிர்பாராத செலவுகள் மற்றும் உருவகப்படுத்த முடியாத சொத்துக்களுக்கான ஒதுக்கீடுகள்	(0.29)	
Deferred tax asset/liability வருமான வரி கட்டுவது மற்றும் திரும்பிப் பெறுவதை தள்ளி வைத்ததினால் ஏற்பட்ட சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள்	(21.59)	6.92

iv. Accounting Standard 23 - Accounting for Investments in Associates in Consolidated Financial Statements :

கணக்கு முறை 23 - கூட்டு நிறுவனங்கள் ஒருங்கிணைந்த நிதி அறிக்கையில் வெளிப்படுத்த வேண்டியவை

The Bank has no subsidiary and hence the need for consolidation of financial statements does not arise.

வாங்கிக்கு துணை நிறுவனம் ஏதும் இல்லாததால் நிதி அறிக்கைகளை ஒருங்கிணைத்து வழங்கத் தேவையில்லை.

v. Other Accounting Standards

இதர கணக்கு முறைகள்

Earnings Per Share - Accounting Standard - 20

ஒவ்வொரு பங்குக்கும் ஈட்டிய இலாபம் - கணக்கு முறை 20

Items வகைகள்	Amount (Rs.)
	2006 - 07
Earnings for the year மொத்த வருவாய்	10577.64 lakh
Basic weighted average number of shares பங்குகளில் அறுதியிட்ட சராசரி எண்ணிக்கை	2,84,454
Basic EPS (in Rs.) ஒவ்வொரு பங்கும் ஈட்டிய அடிப்படை இலாபம்	3718.58
Diluted weighted average number of shares பங்குகளின் தளர்த்தப்பட்ட அறுதியிட்ட சராசரி எண்ணிக்கை	2,84,454
Diluted EPS (in Rs.) ஒவ்வொரு பங்கும் ஈட்டிய தளர்த்தப்பட்ட இலாபம்	3718.58
Nominal value of shares –Basic பங்குகளின் பெயரளவிலான மதிப்பு – அடிப்படை	28.45 lakh
Nominal value of shares-Diluted பங்குகளின் பெயரளவிலான மதிப்பு – தளர்த்தப்பட்டது	28.45 lakh

Intangible assets - Accounting Standard - 26

உருவகப்படுத்த முடியாத சொத்துக்கள் - கணக்கு முறை 26

Depreciation on software is calculated on straight line method at 33.33% in compliance with Accounting Standard 26.

கணக்கு முறை 26-ன் படி மென்பொருள்கள் மீதான தேய்மானம் 33.33% என நேர்கணக்கு முறையில் கணக்கிடப்படுகிறது.

7. In respect of certain branches / offices where information was inadequate, the data available at Controlling / Head office was considered.

சில கிளை அலுவலகங்களால் வழங்கப்பட்ட தகவல்கள் போதுமானதாக இல்லாததால் தலைமை அலுவலகம் மற்றும் ஏனைய கட்டுப்பாட்டு அலுவலகங்களிலிருந்து பெறப்பட்ட புள்ளி விவரங்கள் கருதப்பட்டுள்ளன.

8. Previous year's figures have been regrouped wherever necessary to conform to this year's classification.

பழைய வருடத்துக் கணக்குகள் இவ்வருடத்துக்கு ஒத்துப்போகமாறு தேவையான அளவுக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

9. Figures have been rounded off to the nearest thousand rupees.

தொகைகள் ரூபாய் ஆயிரம் அளவுக்கு சுருக்கி எடுக்கப்பட்டுள்ளன.

Sd/- M.G.M.Maran
Chairman

Sd/- G.Narayana Moorthy
Managing Director & CEO

Sd/- B.Ramachandra Adityan
Sd/- R.Kannan Adityan
Sd/- A.Rajagopalan
Sd/- V.Bhaskaran
Sd/- P.H.Arvinth Pandian
Sd/- P.Prem Vetty
Sd/- A.Narayanan
Sd/- N.Balasubramanian
Sd/- A.Selva Ganesh
Sd/- S.Swaminathan
Sd/- S.T.Kannan
Directors

Vide our Report Attached
For Vivekanandan Associates
Chartered Accountants
Sd/- N.Subramanian
Partner

Sd/- C.Soman Roy
Chief General Manager

Sd/- P.R.Varatharajan
General Manager

Sd/- K.K.Sharma
Company Secretary

Thoothukudi
06.06.2007

Significant Accounting Policies

முக்கிய கணக்கு நெறிமுறைகள்

1. GENERAL:

The financial statements have been prepared on ongoing concern concept, historical cost convention and conform to statutory provisions and practices prevailing within the banking industry. The items of income and expenditure are taken on accrued basis except where specifically stated.

2. FOREIGN EXCHANGE TRANSACTIONS:

i. Foreign currency balances both, under assets and liabilities, outstanding forward exchange contracts and swaps are evaluated at the year end rates published by FEDAI. The resultant profit / loss is shown as income / loss.

ii. Deposit accounts denominated in foreign currency such as FCNR (B), EEFC, RFC and placement of such deposits in foreign currency are recorded at year end FEDAI rates. Foreign currency loan accounts are also disclosed at the year end FEDAI rates.

iii. Contingent liabilities on account of acceptances, endorsements and other obligations including guarantees and Letters of Credit denominated in foreign currencies are translated at year end FEDAI rates.

3. INVESTMENTS:

A) Classification of investments has been made as per the guidelines of Reserve Bank of India.

i) The entire investment portfolio of the Bank is classified under three categories viz. "Held to Maturity", "Available for sale" and "Held for Trading".

ii) The investments are classified for the purpose of Balance Sheet under five groups viz. (i) Government securities, (ii) Other approved securities, (iii) Shares, (iv) Debentures and Bonds and (v) Others.

B) Valuation of investments is done as follows:

i) Investments held under "Held to Maturity" are valued at cost price. Wherever the cost price is more than the face value, the premium paid is amortized over the remaining period of maturity. Profit on sale of securities under "Held to Maturity" category is initially taken to Profit & Loss account and then appropriated to Capital Reserve Account. If there is a loss it is

1. பொது

நிதி அறிக்கைகள் தொன்று தொட்டு பின்பற்றி வரும் முறைப்படியும் நடைமுறையில் உள்ள சட்ட திட்டங்களுக்கும் வங்கித்துறையில் நிலவி வரும் பழக்க வழக்கங்களுக்கும் ஏற்ப இயங்கிவரும் ஸ்தாபனம் என்ற அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே குறிப்பிடப்பட்ட சிலவற்றைத் தவிர்த்து வருமானம் மற்றும் செலவினங்களை கணக்கிடுவதில் பொதுவான கணக்கு முறையான அந்தந்த வருடத்துக்குரிய வரவு செலவுகளை இலாப நஷ்ட கணக்குகளுக்கு எடுக்கும் முறையை வங்கி பின்பற்றுகிறது.

2. அந்நியச் செலாவணி பரிமாற்றங்கள்

i) வெளிநாட்டு நாணயம் கையிருப்பு, இவ்வகையிலான சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் மற்றும் முன்னோக்கு அந்நிய செலாவணி ஒப்பந்தங்கள் அந்நியச் செலாவணி மாற்று நிறுவனங்களின் குழுமத்தால் வருடக் கடைசியில் அறிவிக்கப்படும் விலையில் மதிப்பிடப்பட்டு அதில் ஏற்படுகிற இலாபம்/நஷ்டம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

ii) FCNR(B), EEFC, RFC போன்ற அந்நியச் செலாவணி சம்பந்தமான வைப்புநிதிகள் அந்நியச் செலாவணி மாற்றுநிறுவனங்களின் குழுமத்தால் வருடக் கடைசியில் அறிவிக்கப்படும் விலைமதிப்பில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அந்நியச் செலாவணியில் வழங்கப்பட்ட கடன்களும் அந்நியச் செலாவணி மாற்றுநிறுவனங்களின் குழுமத்தால் வருடக்கடைசியில் அறிவிக்கப்படும் விலைமதிப்பின் அடிப்படையில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

iii) எதிர்பார்க்கும் பொறுப்புகள், பிணையப்பொறுப்புகள் மற்றும் ஒப்புதல் கடிதங்கள் மூலம் எதிர்பார்க்கும் இழப்புகள் அந்நியச் செலாவணி மாற்று நிறுவனங்களின் குழுமத்தால் அறிவிக்கப்படும் வருடக் கடைசி மதிப்பில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

3. முதலீடுகள்

A. முதலீடுகள் பாரத ரிசர்வ் வங்கியின் வலியுறுத்தலுக்கிணங்க பிரிக்கப்பட்டுள்ளன.

i. வங்கியின் அனைத்து முதலீடுகளும் முதிர்வு காலம் வரை வைக்க கூடியவை, விற்பனைக்கு கிட்டுபவை மற்றும் வியாபாரத்துக்கென வைக்கப்பட்டுள்ளவை என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

ii. இருப்பு நிலை கணக்குக்காக முதலீடுகள் (1) அரசாங்க கடன் பத்திரங்கள் (2) ஏனைய அங்கீகரிக்கப்பட்ட கடன் பத்திரங்கள் (3) பங்கு முதலீடுகள் (4) கடன் பத்திரங்கள் (5) மற்றவைகள் என 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

B. முதலீடுகள் கீழ்க்கண்டவாறு மதிப்பீடு செய்யப்படுகின்றன

i. முதிர்வு காலம் வரை வைக்க வேண்டிய பிரிவில் உள்ள முதலீடுகள் அடக்க விலையில் கணக்கிடப்படுகின்றன. வாங்கிய விலை, முகமதிப்பு விலைக்கு கூடுதலாக இருக்கும் பட்சத்தில் அக்கூடுதல் தொகை மீதமிருக்கும் முதிர்வு காலத்தில் பகிர்ந்து ஒதுக்கீடு செய்யப்படுகிறது. முதிர்வு காலம் வரை வைக்கக்கூடிய முதலீடுகளை விற்பதில் கிடைக்கும் இலாபமானது இலாப நஷ்ட கணக்கிற்கு முதலில்

charged to Profit & Loss account.

ii) Investments classified under "Available for Sale" category are marked to market at the year-end. Scrip wise appreciation / Depreciation is segregated category wise. The Net Depreciation category wise is charged to P & L account. The Net Appreciation in any category is ignored.

iii) Investments classified under "Held for Trading" category are marked to market scrip wise every month and net depreciation category wise is charged to revenue and the net appreciation is ignored.

iv) Investments are valued at year end as per RBI guidelines for 31.03.2007 as follows:

a) Central Government Securities are valued as per price list published by FIMMDA.

b) State Government Securities and other Approved Securities are valued after appropriate mark up over YTM rates for Central Government securities declared by FIMMDA.

c) Debenture and Bonds have been valued with appropriate mark up over the YTM rates for Central Government Securities declared by FIMMDA.

d) Quoted shares are valued at cost or market rates whichever is lower.

e) Unquoted shares are valued at book value ascertained from the latest available Balance Sheet and in case the latest Balance Sheet is not available, the same is valued at Re.1 per company.

f) Preference shares are valued at YTM if dividend is received regularly. Where dividend is in arrears, appropriate depreciation is provided based on the number of years for which dividend is in arrears as per RBI guidelines.

g) Mutual Fund units are valued at market rates/NAV/ Repurchase price as applicable.

எடுத்துச் செல்லப்பட்டு பின்பு மூலதன நிதிக்கு மாற்றப்படுகின்றது. நஷ்டமாகும் பட்சத்தில் இலாப நஷ்டக் கணக்கிலெடுத்து இலாபத்தில் குறைக்கப்படுகிறது.

ii. விற்பனைக்கு கிட்டுபவை என பிரித்திருக்கும் முதலீடுகள் ஒவ்வொன்றும் அங்காடியில் நிலவும் விலையில் மதிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு முதலீட்டுக்கான தேய்மானம் மற்றும் மதிப்பு அதிகரிப்பு தரம்வாரியாக பிரிக்கப்படுகிறது. ஒவ்வொரு தரத்திலும் உள்ள நிகர தேய்மானம் இலாப நஷ்டக் கணக்குக்கு எடுக்கப்படுகிறது. நிகரமதிப்பு கூடும்பட்சத்தில் அவை கணக்கில் எடுக்கப்படுவதில்லை.

iii. வியாபாரத்துக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் முதலீடுகள் அங்காடியில் நிலவும் விலையில் ஒவ்வொரு மாதமும் மதிப்பிடப்பட்டு நிகர தேய்மானம் இருக்கும் பட்சத்தில் இலாபநஷ்ட கணக்குக்கு எடுக்கப்படுகிறது. நிகர மதிப்பு கூடும் பட்சத்தில் அவை கணக்கில் எடுக்கப்படுவதில்லை.

iv. பாரத ரிசர்வ் வங்கியால் 31.03.2007 தேதியுடன் முடிவடையும் வருடத்தில் முதலீடுகளை கணக்கிடும் வகையில் அறிவிக்கப்பட்டிருக்கும் வலியுறுத்தலுக்கிணங்க முதலீடுகள் கீழ்க்கண்டவாறு மதிப்பீடு செய்யப்படுகின்றன.

a) மத்திய அரசு கடன் பத்திரங்கள் இந்தியாவிலுள்ள நிலையான வருமானம் எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கான மறு முதலீட்டு நிறுவனத்தால் நிர்ணயிக்கப்படுகிற அங்காடி விலைக்கிணங்க மதிப்பீடு செய்யப்படுகின்றன.

b) மாநில அரசு கடன் பத்திரங்கள் மற்றும் ஏனைய அங்கீகரிக்கப்பட்ட பத்திரங்கள் மேலே கூறிய நிறுவனம் மத்திய அரசு கடன் பத்திரங்களுக்கு நிர்ணயிக்கும் விலையின் அடிப்படையில் தகுந்த ஏற்ற இறக்கம் கொடுத்து மதிப்பீடு செய்யப்படுகின்றன.

c) கடன் பத்திரங்கள் இந்தியாவிலுள்ள நிலையான வருமானம் எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கான மறு முதலீட்டு நிறுவனம் நிர்ணயிக்கும் விலையின் அடிப்படையில் தகுந்த ஏற்ற இறக்கம் கொடுத்து மதிப்பிடப்படுகின்றன.

d) பங்குச் சந்தையின் குறியீட்டில் சேர்க்கப்பட்டுள்ள பங்குகள், பங்குச் சந்தை குறியீட்டின்படி அல்லது வாங்கிய விலைப்படி இவற்றில் எது குறைவாக உள்ளதோ அதன்படி மதிப்பிடப்படுகின்றன.

e) பங்குச் சந்தையின் குறியீட்டில் இல்லாத பங்குகள் கம்பெனிகளின் சமீபகாலத்திய இருப்பு நிலைக் கணக்கில் கண்டுள்ள பெறுமதியின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது. சமீப காலத்திய இருப்பு நிலைக்கணக்கு கிடைக்காத பட்சத்தில் கம்பெனிக்கு ரூ.1 என்ற ரீதியில் கணக்கிடப்பட்டுள்ளது.

f) முன்னுரிமைப் பங்குகள் இலாப பங்கீட்டுத் தொகை ஒழுங்காக கிடைக்கும் பட்சத்தில் வட்டி வகையிலான வருமானத்தை முதிர்வு காலத்துக்கு பகிர்வு செய்து மதிப்பிடப்படுகின்றன. ஒழுங்காக இலாப பங்கீட்டுத் தொகை வராத பட்சத்தில் உகந்த தேய்மானத்துடன் பாரத ரிசர்வ் வங்கியின் வலியுறுத்தலுக்கிணங்க மதிப்பிடப்படுகின்றன.

g) பரஸ்பர நிதி முதலீடுகள் அங்காடியில் நிலவும் விலை அல்லது திரும்ப வாங்க நிர்ணயிக்கும் விலை அல்லது நிகர சொத்து மதிப்பு இவற்றில் ஏதாவது ஒன்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகின்றன.

h) Provisions for investments are made as per RBI prudential norms.

C. Prudential norms:

Securities guaranteed by the State Government where the principal / interest is due but not paid for a period of more than 90 days are treated as non performing investments and appropriate provision is made and interest in respect of such investments is recognized as income only on cash basis.

D. In terms of the instructions of RBI, the excess of acquisition cost over face value of securities kept under "Held to Maturity" category is amortized upto the date of maturity and the amount amortized has been shown as a deduction under the head "Profit on Revaluation of Investments" in the Profit and Loss Account.

Accounting for REPO Transactions

In respect of Reverse Repo transactions under Liquidity Adjustment Facility (LAF) with the RBI, monies paid during the year are debited to "Money at Call & Short Notice" (along with the additional 5% margin securities received, which are kept under Sundry Liabilities LAF Account) and reversed on maturity of the transaction. Revenue thereon is accounted for as interest income.

In respect of Repo Transactions under LAF with the RBI, monies borrowed during the year on such transactions are credited to borrowings from RBI. Expenditure thereon is accounted for as Interest Expenditure. The investments pledged with the RBI for this purpose are reduced for reckoning SLR.

4.ADVANCES

Advances are classified into Standard, Sub-standard, Doubtful and Loss Assets and provisions for possible losses on such advances are made as per prudential norms /directions issued by Reserve Bank of India from time to time. In addition to the specific provision made towards identified NPAs, the bank also holds floating provision. The advances stated, except standard advances in the Balance Sheet are net of provisions made for Non-performing Assets.

h) முதலீட்டுக்கு தேவையான ஒதுக்கீடு பாரத ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின்படி நிர்ணயிக்கப்படுகிறது.

C. நுட்பமான வரையறைகள்:

பாரத ரிசர்வ் வங்கியின் வலியுறுத்தலின்படி மாநில அரசால் பொறுப்பேற்கப்பட்ட கடன்பத்திரங்கள் மீதான வட்டி அல்லது அசல் தவணைக் காலம் கடந்து 90 நாட்களுக்கும் மேலாக வசூலாகாத பட்சத்தில் அவை வருமானம் ஈட்டாத முதலீடுகள் எனக் கருதப்பட்டு, தேவையான ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு, அதன்வகையிலான வட்டி வசூலாகும்போது மட்டுமே வருமானமாகக் கணக்கில் எடுக்கப்படுகிறது.

D. பாரத ரிசர்வ் வங்கியின் வலியுறுத்தலின்படி, முதிர்வு காலம் வரை வைத்திருக்கும் முதலீடுகளின் முதிர்வு மதிப்பிற்கு கூடுதல் தொகை கொடுத்து வாங்கியிருக்கும் பட்சத்தில் அவ்வாறு கூடுதலாக கொடுக்கப்பட்ட பணம் முதிர்வு காலம் வரை பகிரப்பட்டு, இலாப நஷ்டக் கணக்கில் "முதலீடுகளின் மறுமதிப்பீட்டில் உண்டான இலாபம்" என்ற கணக்கில் கழித்தல் அடையாளமிட்டு காண்பிக்கப்படுகிறது.

வெகுவாகப் பணமாக்கும் முதலீடுகளை திரும்ப வாங்கும்/விற்கும் உத்திரவாதத்துடன் விற்கும்/வாங்கும் வணிகம் சம்பந்தமான கணக்கு முறைகள்

பாரத ரிசர்வ் வங்கியுடன் வெகுவாகப் பணமாக்கும் முதலீடுகளை திரும்ப வாங்கும்/விற்கும் உத்திரவாதத்துடன் விற்கும்/வாங்கும் வணிகத்தில் அவ்வாறாக வாங்கும் முதலீட்டின் மொத்தத் தொகை 5% பிணையத்தொகையும் சேர்த்து குறுகிய காலத்தில் வசூலாக வேண்டிய கடன்தொகை என கணக்கிடப்பட்டுள்ளது. இதன்வகையிலான வருமானம் வட்டி வருமானமாக கணக்கிடப்படுகிறது.

இம்மாதிரி விற்கப்படும் முதலீடு பாரத ரிசர்வ் வங்கியிடமிருந்து வாங்கப்பட்ட கடனாக காண்பிக்கப்படுகிறது. இவ்வகையிலான செலவு வட்டி வகையிலான செலவாக கணக்கிடப்படுகிறது. இவ்வகைக்கு பாரத ரிசர்வ் வங்கியில் அடமானமாக வைக்கப்பட்ட முதலீடுகள் பாரத ரிசர்வ் வங்கியில் சட்டபூர்வமாக வைக்கப்பட வேண்டிய முதலீடுகளிலிருந்து கழிக்கப்படுகின்றன.

4. கடன்கள்

பாரத ரிசர்வ் வங்கியின் வரையறைகளுக்கு உட்பட்டு கடன்கள் வருமானம் ஈட்டுபவை மற்றும் வருமானம் ஈட்டாத கடன்கள் முறையே தரம் குறைந்தவை, சந்தேகத்துக்கிடமானவை மற்றும் இழப்பினை ஏற்படுத்தக் கூடியவை என பிரிக்கப்பட்டு அக்கடன்கள் கொடுத்த வகையில் ஏற்படக் கூடிய இழப்புகளை சரி செய்யும் பொருட்டு பாரத ரிசர்வ் வங்கியின் நுட்பமான வரையறைகளுக்கேற்ப தேவையான ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. வருவாய் ஈட்டாத கடன்கள்மீது தேவைக்கும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இருப்பு நிலைக் கணக்கில் காட்டப்பட்டுள்ள கடன்கள் வருமானம் ஈட்டாத கடன்கள் மீதான ஒதுக்கீடுகள் கழித்து உள்ள தொகையாகும்.

Provision for standard assets

Type of advance	Provision made as per RBI norm
a) Direct Advances to agriculture & SME sector	0.25%
b) Advances to residential housing loans beyond Rs.20 lakhs	1.00%
c) Advances to specific sector i.e Real estate, credit card receivables, capital market exposure, personal loans and Non deposit taking NBFCs	2.00%
d) All other advances not included in (a), (b) and (c) above	0.40%

5. FIXED ASSETS

- Fixed assets are carried at cost of acquisition less accumulated depreciation. Cost includes freight, duties, taxes and incidental expense related to the acquisition and installation of the asset.
- Depreciation on fixed assets, except on computers, is provided on written down value method at rates prescribed under Schedule XIV of the Companies Act, 1956.
- Depreciation on computers/ATMs, including hardware, Peripherals & software acquired for setting up on line banking is provided on straight-line method at the rate of 33.33% as per RBI guidelines.
- Advances made in respect of properties taken on rent are included under other assets.

6. STAFF TERMINAL BENEFITS

Gratuity

The bank provides gratuity, a defined benefit retirement plan covering all employees. The bank makes annual contribution to a fund administered by trustees and managed by the Life Insurance Corporation of India for an amount notified by the LIC of India. The bank accounts for liability for future gratuity benefits based on an actuarial valuation carried out annually.

Pension

The Pension Fund of the Bank has purchased annuities from LIC of India for all pensioners and family pensioners of the Bank during the year.

Provident Fund

In accordance with the law and PF rules of the bank, all eligible employees of the bank are entitled to receive benefits under Provident Fund, a defined contribution plan in which monthly contribution from

தரமான கடன்கள் மீதான ஒதுக்கீடுகள்

கடன் வகை	ரிசர்வ் வங்கியின் விதிமுறைப்படி செய்க ஒதுக்கீடு
a) நேரடி விவசாயக்கடன்கள் மற்றும் சிறியது முதல் மத்தியமான தொழில்களுக்கு வழங்கப்பட்ட நேர்த்தியான கடன்கள் மீது	0.25%
b) ரூ.20 இலட்சத்திற்கும் மேலான வீட்டுக் கடன்கள் மீது	1.00%
c) அசையாத சொத்துக்கள் மீதான வியாபாரத்துறைக்கு வழங்கப்பட்ட கடன்கள், கடன் அட்டை மீதான நிலுவைத் தொகை, பண்பரிமாற்று சந்தை சம்பந்தப்பட்ட துறைக்கு வழங்கப்பட்ட கடன்கள், தனிநபர் கடன்கள் மற்றும் வைப்புநிதி வாங்காத வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் மீது	2.00%
d) மேலே சொல்லப்பட்டவைகள் அல்லாத மற்ற கடன்கள் மீது	0.40%

5. நிலையான சொத்துக்கள்

- நிலையான சொத்துக்கள் வாங்கிய விலையிலிருந்து இதுவரையில் கணக்கிடப்பட்டுள்ள தேய்மானம் கழித்து காண்பிக்கப்பட்டுள்ளன. வரிகளும், சரக்கு கட்டணமும், வாங்குவதற்கும் அவற்றை நிறுவுவதற்கான செலவுகளும் வாங்கிய விலையுடன் சேர்க்கப்பட்டுள்ளன.
- நிலையான சொத்துக்களின் தேய்மானமானது (கணிப்பொறிகள் தவிர்த்து) 1956ம் வருடத்திய கம்பெனிகள் சட்டம் அட்டவணை XIV ல் கண்டுள்ளபடி முந்தைய ஆண்டுகளின் தேய்மானம் கழித்து உள்ள புத்தக மதிப்பின் மீது கணக்கிடப்பட்டுள்ளது.
- கணிணிமயமாக்கும் பொருட்டு வாங்கப்பட்ட கணிப்பொறிகள், மென்பொருள் மற்றும் அவற்றை நிறுவுவதற்கான செலவுகள் மீதான தேய்மானம் 33.33 சதவீதம் நேர்வரிசை முறையில் கணக்கிடப்பட்டுள்ளது.
- வாடகை முன்பணம் இதர சொத்துக்களில் சேர்க்கப்பட்டுள்ளது.

6. ஊழியர்கள் நலன்கள்

கருணைத் தொகை

வங்கியானது எல்லா ஊழியர்களுக்கும் ஓய்வுக்குப்பின் கருணைத் தொகையை வழங்குகிறது. இந்திய ஆயுள் காப்பீட்டுக்கழகத்தால் நடத்தப்படும் நிதிக்கு அவர்கள் குறிப்பிடும் தொகையை ஒவ்வொரு வருடமும் வங்கி அளிக்கிறது. அந்த நிதிக்கு ஒவ்வொரு வருடமும் செலுத்த வேண்டிய தொகை இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தால் அவ்வாறான தொகை கணக்கிட சிறப்பு பயிற்சி பெற்றவரின் கணிப்புப்படி கணக்கிடப்பட்டு வங்கியால் கணக்கில் எடுக்கப்படுகிறது.

ஓய்வூதியம்

ஓய்வூதியம் தேவை என விருப்பம் தெரிவித்துள்ள எல்லா ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கும் பொருட்டு நிதி கண்காணிப்பினை வங்கியானது இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்திடம் ஒப்படைத்துள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி

சட்டரீதியாகவும் தொழிலாளர் வருங்கால வைப்புநிதியின் நியதிப்படியும் தகுதி உடைய எல்லா ஊழியர்களும் மேற்படி நிதியின் பயனுக்குரியவர்கள். அவ்வாறான நிதி வரையறைப்படி பணியமர்த்துபவர்கள் மற்றும் ஊழியர்கள் செலுத்திய தொகையினால் நிர்மாணிக்கப்பட்டு நடத்தப்பட்டு

the employees and the Bank contribution is made at a determined rate. These contributions are made to a fund set up by the bank. The bank has no liability for future provident fund benefits other than its annual contribution and the Bank recognises such contributions as expense in the year in which it is incurred.

Leave Encashment

Provision for leave encashment benefit is made based on an actuarial valuation.

7. PROVISION FOR TAXATION

Provision for taxation is made on the basis of the estimated tax liability with adjustment for deferred tax in terms of Accounting Standard 22 issued by ICAI.

8. REVENUE RECOGNITION:

Income and expenditure is accounted on accrual basis except in the following cases.

- i) In the case of NPAs, Income is recognised on cash basis, in terms of guidelines of Reserve Bank of India. Where recovery is not adequate to upgrade the NPA accounts by way of regularization, such recovery is being appropriated towards interest in the first instance and towards the principal/book values thereafter, except in the case of suit filed accounts. In case of Non-performing investments (NPIs), the same accounting treatment as above is followed except otherwise agreed.
- ii) Dividend on investments in shares, units of mutual fund, income from sale of mutual fund products, locker rent and commission on Government business are accounted on cash/realisation basis.
- iii) Income related to credit card is accounted on the basis of the bills raised.
- iv) In the case of matured term deposits, interest is provided as and when such deposits are renewed.
- v) In the case of suit filed accounts, legal expenses are charged to the profit and loss account. Similarly, at

வருகிறது. வங்கிக்கு இவ்வாறான வகையில் இந்நிதிக்காக அளிக்கப்பட்டு இலாப நஷ்டகணக்கில் ஒவ்வொரு ஆண்டும் சேர்க்கப்பட்டு வரும் தொகை போக எதிர்காலத்தில் எந்த ஒரு பொறுப்பும் கிடையாது.

விடுப்பினை பணமாக்குதல்

விடுப்பினை பணமாக்கும் வசதிக்கான ஒதுக்கீடு அவ்வாறான தொகை கணக்கிட சிறப்பு பயிற்சி பெற்றவரின் கணிப்புப்படி கணக்கிடப்படுகிறது.

7. வரிகளுக்கான ஒதுக்கீடு

வரி வகையில் ஏற்படக்கூடிய பொறுப்பு மற்றும் பதிவு செய்யப்பட்ட இந்திய கணக்கீட்டாளர்களுக்கான நிறுவனத்தால் வரையறுக்கப்பட்ட கணக்கு முறை 22ல் உள்ளதற்கு இணங்க தள்ளி போடப்பட்டுள்ள வருமான வரிபாக்கி மற்றும் நிலுவையினை கருத்தில் கொண்டு வருமான வரிக்கான ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

8. வருவாய் அங்கீகரிப்பு

வருமானம் மற்றும் செலவினங்களை கணக்கிடுவதில் பொதுவான கணக்கு முறையான அந்தந்த வருடத்துக்குரிய வரவு செலவுகளை இலாப நஷ்ட கணக்குகளுக்கு எடுக்கும் முறையை வங்கி பின்பற்றுகிறது. ஆனால் கீழ்க்கண்ட வருமானம் மற்றும் செலவினங்கள் வரவு சமயத்திலும் செலவு சமயத்திலும் எந்த வருடத்திற்கு உரியது எனப் பாராமல் கணக்குக்கு எடுக்கப்படுகிறது.

- i. பாரத ரிசர்வ் வங்கி ஆணைப்படி வருவாய் ஈட்டாத கடன்கள் மீதான வட்டி வசூலாகும்பொழுது கணக்கில் எடுக்கப்படுகிறது. வசூலாகும் தொகை வருவாய் ஈட்டும் திறனற்றக் கடனிலிருந்து மீளும் அளவுக்கு இல்லாத பட்சத்தில் (வழக்குத் தொடரப்பட்டக் கடன்கள் தவிர) அத்தொகை முதலாவது வட்டி வகைக்கும் மீதமுள்ளது அசலுக்கும் கணக்கிலெடுக்கப்படும். இவ்வாறான வருவாய் ஈட்டு திறனற்ற முதலீடுகள் மீதான வருமானமும் மேலே கண்ட முறையில் கணக்கிலெடுக்கப்படுகிறது.
- ii. பங்கு இலாபத்தொகை, பரஸ்பரநிதி மீதான வருமானம், பரஸ்பரநிதியை விற்கும்பொழுது கிடைக்கும் வருமானம், பாதுகாப்பு பெட்டக வாடகை மற்றும் அரசாங்க அலுவல் நிமித்தம் கிடைக்கும் தரகு கூலி ஆகியவை வசூலாகும் பொழுது வருமானமாக கணக்கிலெடுக்கப்படுகின்றன.
- iii. வங்கி வழங்கும் கடன் அட்டையை பயன்படுத்தி பொருள் வாங்கும் வசதிக்கு வசூலிக்கப்படும் வருமானம் அவ்வப்பொழுது விலைப்பட்டியலை சமர்ப்பிக்கும் பொழுது வருமானமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
- iv. முதிர்வு பெற்ற தவணைக்கால வைப்பு நிதியானது புதுப்பிக்கும் பொழுது அதற்கான வட்டி கணக்கில் எடுக்கப்படுகிறது.
- v. பணம் வசூல் செய்யும் பொருட்டு வழக்குகள் தொடுத்திருக்கும் பட்சத்தில் அவ்வாறான வழக்கு பதிவு அன

the time of recovery of legal expenses, in respect of such suit filed accounts, the amount recovered is accounted as income.

9. EARNINGS PER SHARE

The bank reports basic and diluted earnings per share in accordance with Accounting Standard-20 of the ICAI. For the year under reference, both Basic and diluted earning per share being the same, is computed by dividing the net profit after tax by the weighted average number of equity shares outstanding for the period.

10. NET PROFIT

The net profit disclosed in the profit and loss account is after

- Provision for direct taxes
- Provision for loan losses
- Provision for depreciation / losses on investments and
- Other usual and necessary provisions.

11. CONTINGENCIES

Loss, if any from contingencies arising from claims, litigation, assessment, fines, penalties etc are recorded when it is probable that a liability has been incurred and the amount can be reasonably estimated.

Sd/- M.G.M.Maran
Chairman

Sd/- B.Ramachandra Adityan
Sd/- R.Kannan Adityan
Sd/- A.Rajagopalan
Sd/- V.Bhaskaran
Sd/- P.H.Arvinth Pandian
Sd/- P.Prem Vetty
Sd/- A.Narayanan
Sd/- N.Balasubramanian
Sd/- A.Selva Ganesh
Sd/- S.Swaminathan
Sd/- S.T.Kannan
Directors

Sd/- C.Soman Roy
Chief General Manager

Sd/- P.R.Varatharajan
General Manager

Sd/- G.Narayana Moorthy
Managing Director & CEO

Vide our Report Attached
For Vivekanandan Associates
Chartered Accountants
Sd/- N.Subramanian
Partner

Sd/- K.K.Sharma
Company Secretary

Thoothukudi
06.06.2007

செய்ய மற்றும் நடத்துவதற்கான செலவுகள் அவ்வப்பொழுது இலாப நஷ்டக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அவ்வாறான செலவுகள் வசூலாகும் பொழுது வசூலான தொகை வருமானமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

9. ஒவ்வொரு பங்குக்கும் ஈட்டிய இலாபவிகிதம்

பதிவு செய்யப்பட்ட இந்திய கணக்கீட்டாளர்களுக்கான நிறுவனத்தால் வரையறுக்கப்பட்ட கணக்குமுறை எண் 20ல் கண்டுள்ளபடி ஒவ்வொரு பங்குக்கும் ஈட்டிய இலாப விகிதம் கணக்கிடப்படுகிறது. வங்கியானது ஒவ்வொரு பங்குக்கும் உரிய அடிப்படை மற்றும் தளர்த்தப்பட்ட சராசரி வருமானம் சமமாக இருப்பதாக கணக்கிட்டுள்ளது. அவ்வாறான வருமானம் நிகர இலாபத்தை மொத்த பங்குகளின் எண்ணிக்கையால் வகுத்து கணக்கிடப்படுகிறது.

10. நிகர இலாபம்

இலாப நஷ்டக் கணக்கில் கண்டுள்ள நிகர இலாபமானது கீழ்க்கண்ட செலவினங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட பின்னர் கணக்கிடப்பட்டுள்ளது.

- சட்டபூர்வ நேரடி வரி விதிப்பிற்கான ஒதுக்கீடுகள்.
- கடன் கொடுத்த வகையில் ஏற்படக்கூடிய இழப்புகளை சரிசெய்வதற்கான குறைந்த பட்ச ஒதுக்கீடுகள்.
- முதலீடுகளில் ஏற்படக்கூடிய தேய்மானத்திற்கான / இழப்புகளுக்கான ஒதுக்கீடுகள்.
- வழக்கமான மற்றும் அத்தியாவசிய ஒதுக்கீடுகள்.

11. எதிர்நோக்கும் இழப்புகள்

இழப்பீடுகள், வழக்குகளின் தீர்ப்புகள், வரி கணிப்பு, தண்டனைத் தொகைகள் போன்ற எதிர்நோக்கும் இழப்பீடுகள் பொறுப்புகளாக மாறும் பட்சத்தில் அல்லது அவ்வாறான தொகைகளை உத்தேசமாக நிர்ணயிக்கும் தருவாயில் கணக்கிலெடுக்கப்படுகின்றன.

AUDITORS' REPORT

தணிக்கையாளர்கள் அறிக்கை

To
The Shareholders,
Tamilnad Mercantile Bank Ltd.,
Tuticorin

பெறுநர்
பங்குதாரர்கள்
தமிழ்நாடு மெர்க்கன்டைல் பேங்க் லிமிடெட்
தூத்துக்குடி

We have audited the annexed Balance Sheet of the **Tamilnad Mercantile Bank Limited, Tuticorin** as at 31st March 2007, the annexed Profit and Loss Account of the Bank for the year ended on that date, in which are incorporated the returns of 16 branches audited by us and 162 branches audited by branch auditors and 5 branches not audited during the year. We have also audited the Cash flow statement annexed to the Balance sheet for the year ended on that date. Preparation of these financial statements is the responsibility of the Bank's management. Our responsibility is to express our opinion on these financial statements based on our audit.

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 31.03.2007 அன்று இருப்பு நிலைக் குறிப்பு மற்றும் அன்றைய தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான இலாப நஷ்டக் கணக்குகளும் மற்றும் பணப்பரிமாற்ற அறிக்கையும் எங்களால் தணிக்கை செய்யப்பட்டன. இவை எங்களால் தணிக்கை செய்யப்பட்ட 16 கிளைகள் மற்றும் வேறு தணிக்கையாளர்களால் தணிக்கை செய்யப்பட்ட 162 கிளைகளிலிருந்து பெறப்பட்ட வருடாந்திர அறிக்கைகளின் அடிப்படையில் அமைந்துள்ளன. பணப்பரிமாற்ற அறிக்கையும் எங்களால் தணிக்கை செய்யப்பட்டுள்ளது. மேலே கண்ட பொருளாதார அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளவை அனைத்தும் வங்கி நிர்வாகத்தின் சொந்தப் பொறுப்பில் பெறப்பட்டவை. எங்களுடைய பொறுப்பு, தணிக்கையின் அடிப்படையில் மேற்படி பொருளாதார அறிக்கையின் மீதான கருத்துக்களை வெளியிடுவது மட்டுமே.

We conducted our audit in accordance with the auditing standards generally accepted in India. Those standards required that we plan and perform the audit to obtain reasonable assurance about whether the financial statements are free of material misstatements. An audit includes examining, on a test basis, evidence supporting the amounts and disclosures in the financial statements. An audit also includes assessing the accounting principles used and significant estimates made by management, as well as evaluating the overall financial statement presentation. We believe that our audit provides a reasonable basis for our opinion.

இந்தியாவில் பொதுவாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிற தணிக்கை வரைமுறைகளுக்கிணங்க தணிக்கை மேற்கொண்டிருக்கிறோம். அவ்வாறான தணிக்கை வரைமுறையில் நிதி ஆதார அறிக்கைகள் உண்மை நிலைக்குப் புறம்பாக இல்லாததை கூடியவரை உறுதி செய்யும் பொருட்டு தணிக்கையினை திட்டமிட்டு செயலாற்றுவதின் தேவையை வலியுறுத்துகின்றன. தணிக்கையானது நிதி பரிமாற்றத்தினை நிரூபணமாக்கும் ஆவணங்களை சோதனை அடிப்படையில் சரிபார்த்தல், கணக்கு நெறிமுறைகளுக்கு ஏற்ப நிதி நிலைமையையும், நிர்வாகத்தின் தோராய மதிப்பீடுகளையும் வெளிப்படுத்துதல் மற்றும் அனைத்து நிதி ஆதார அறிக்கைகளையும் தரமிடுதல் ஆகியவற்றை அடக்கியது. நாங்கள் மேற்கொண்ட தணிக்கை எங்களது கருத்துக்கு தகுந்த ஆதாரங்களை அளிக்கிறது.

The Balance sheet and the Profit and Loss Account have been drawn up in accordance with the provisions of section 29 of the Banking Regulation Act, 1949 read with Section 211 of the Companies Act, 1956.

இருப்பு நிலைக் குறிப்பும், இலாப நஷ்டக் கணக்கும் வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் 1949ன் பிரிவு 29 மற்றும் கம்பெனிகள் சட்டம் 1956ன் பிரிவு 211ன்படி தயாரிக்கப்பட்டுள்ளன.

The reports on the accounts of the Branches audited by Branch Auditors have been dealt with in preparing our report in the manner considered necessary by us.

மற்ற கிளைகளின் தணிக்கையாளர்கள் சமர்ப்பித்த அறிக்கைகளில் இருந்து கிடைத்த விபரங்கள் தேவையான அளவிற்கு இவ்வறிக்கையில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

We report that:

மேற்படி கணக்குகளுக்கான கீழ்க்கண்ட எங்களது அறிக்கையை நாங்கள் சமர்ப்பிக்கின்றோம்.

a. We have obtained all the information and explanations, which to the best of our knowledge and belief, were necessary for the purpose of our audit and have found them to be satisfactory.

a) எங்களது தணிக்கைக்குத் தேவையான எல்லா விபரங்களையும் தேவையான அளவிற்கு பெற்று அவை திருப்திகரமானதாக இருந்ததாக கருதுகிறோம்.

b. The transactions of the Bank, which have come to our notice, have been within the powers of the Bank.

b) எங்களது கவனத்திற்கு வந்த வங்கியின் நடவடிக்கைகள் வங்கியின் அதிகாரங்களுக்கு உட்பட்டே உள்ளன.

c. In our opinion, proper books of account as

c) எங்கள் கருத்துப்படி வங்கியின் புத்தகங்களை

required by law have been kept by the bank so far as appears from our examination of those books and proper returns adequate for the purpose of our audit have been received from the branches of the Bank.

d. The Balance Sheet, Profit and Loss Account and the Cash Flow Statement dealt with by this report are in agreement with the books of account and the branch returns.

e. In our opinion, the accompanying Balance Sheet, Profit and Loss Account and the Cash Flow Statement dealt with by this report comply with the Accounting Standards referred to Sub-section 3(c) of Section 211 of the Companies Act, 1956, to the extent they are not inconsistent with the Accounting policies prescribed by the Reserve Bank of India.

f. On the basis of the written representation received by the Board from the directors and taken on record by the Board of Directors, we report that none of the Directors is disqualified as on 31st March 2007 from being appointed as a director in terms of clause (g) of sub-section (1) of section 274 of the Companies Act, 1956.

g. In our opinion and to the best of our information and according to the explanation given to us, the said accounts together with the notes thereon give the information required by the Companies Act, 1956 in the manner so required for banking companies and on such basis and subject to the notes on accounts and significant accounting policies attached to the Balance sheet and Profit and Loss account give a true and fair view:

- i) In the case of the Balance Sheet of the state of affairs of the Bank as at 31st March 2007,
- ii) In the case of the Profit and Loss Account, the Profit of the Bank for the year ended on that date and
- iii) The Cash Flow statement gives a true and fair view of the Cash flows for the period covered by the statement.

For Vivekanandan Associates
Chartered Accountants
Sd/-N. Subramanian
Partner

Tuticorin
06.06.2007

The Annual Report has been translated into Tamil to the extent possible. If there is any error in translation the Bank, its Directors, Officers and Employees shall not be held liable.

ஆராய்ந்ததில், வங்கி அவைகளை விதிகளுக்கு உட்பட்டு சரியாக வைத்துள்ளது. மற்றும் தணிக்கைக்குத் தேவையான விபரங்கள் கிளைகளிலிருந்து பெறப்பட்டுள்ளன.

d) இந்த அறிக்கையில் கையாளப்பட்டுள்ள வங்கியின் இலாப நஷ்டக்கணக்கு, இருப்பு நிலைக்குறிப்புகள் மற்றும் பணப்பரிமாற்ற அறிக்கை வங்கியின் புத்தகங்களின் அடிப்படையிலும் மற்றும் கிளைகளிலிருந்து பெறப்பட்ட விபரங்களின்படியும் சரியாக உள்ளன.

e) எங்களது கருத்துப்படி இந்த அறிக்கையில் கையாளப்பட்டுள்ள இருப்பு நிலைக் குறிப்புகள், வங்கியின் இலாப நஷ்ட கணக்கு மற்றும் பணப்பரிமாற்ற அறிக்கை கம்பெனிகள் சட்டம் 1956ன் பிரிவு 211ல் உள்ள உட்பிரிவு 3(c)ல் கண்டுள்ள கணக்கீட்டு வரையறைக்குட்பட்டு தயாரிக்கப்பட்டு, பாரத ரிசர்வ் வங்கியால் வரையறுக்கப்பட்ட கணக்கு நெறி முறைகளுக்கு உட்பட்டு இயன்ற அளவு முரண்பாடு இல்லாத நிலையில் உள்ளது.

f) வங்கியின் இயக்குநர்கள் எழுத்து மூலமாக கொடுத்து இயக்குநர் குழுவால் கருதப்பட்ட தகவலின்படி 2007ம் வருடம் மார்ச் 31ம் தேதியில் எந்த ஒரு இயக்குநரும் கம்பெனிகள் சட்டம் 1956ன் 274(1)(g) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளின்படி தகுதியற்றவராக கருத வேண்டிய நிலையில் இல்லை.

g) எங்களுக்கு அளிக்கப்பட்ட விபரங்கள் மற்றும் விளக்கங்கள் அடிப்படையில் வங்கியின் கணக்குகள் மற்றும் அதற்கான குறிப்புகள் 1956ம் வருடத்திய கம்பெனிகள் சட்டத்தில் வங்கிகளுக்காக வரையறுக்கப்பட்ட விபரங்களை அளிக்கிறது. இருப்பு நிலைக் குறிப்புகள் மற்றும் இலாப நஷ்டக் கணக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ள கணக்குகள் சார்ந்த குறிப்புகள், முக்கிய கணக்கு வைப்பு கொள்கைகளின்படி, சரியான மற்றும் உண்மையான நிலையைக் காட்டுகின்றன.

எங்களது கருத்துப்படி மார்ச் 31, 2007 அன்றைய வங்கியின் இருப்பு நிலைக்கணக்கு, அத்தேதியில் முடிவடைந்த நிதியாண்டிற்கான இலாப நஷ்டக் கணக்கு மற்றும் பணப்பரிமாற்ற அறிக்கை முறையே வங்கியின் சரியான மற்றும் உண்மையான நிலை, ஈட்டிய இலாபம் மற்றும் பணப்பரிமாற்ற நடவடிக்கைகளை காட்டுகின்றன.

விவேகானந்தன் அசோசியேட்ஸ்காக
தணிக்கையாளர்கள்
(ஒப்பம்) N.சுப்பிரமணியன்
பார்ட்னர்

தாத்துக்குடி
06.06.2007

இவ் வருடாந்திர அறிக்கை இயன்ற அளவு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பில் ஏதேனும் பிழை இருப்பின், வங்கியோ, வங்கியின் இயக்குநர்களோ, அதிகாரிகளோ, மற்றும் ஊழியர்களோ பொறுப்பல்ல.

BALANCE SHEET ABSTRACT AND COMPANY'S GENERAL BUSINESS PROFILE

Registration Details

Registration No.

		1	9	0	8
--	--	---	---	---	---

State Code

1	8
---	---

Balance Sheet Date

3	1
---	---

0	3
---	---

2	0	0	7
---	---	---	---

(Rupees in Thousands)

(Rupees in Thousands)

Capital raised during the Year

Public Issue

				N	I	L
				N	I	L

Rights Issue

				N	I	L
				N	I	L

Bonus Issue

Private Placement

Position of mobilisation and Deployment of funds

Total Liabilities

7	0	8	6	9	3	4	6
---	---	---	---	---	---	---	---

Total Assets

7	0	8	6	9	3	4	6
---	---	---	---	---	---	---	---

Sources of funds

Paid-up Capital

				2	8	4	5
				N	I	L	

Reserves and Surplus

7	5	8	8	6	8	6
6	0	7	6	9	2	8

Secured Loans

Unsecured Loans

Application of funds

Net Fixed Assets

		4	9	2	9	5	8
4	4	7	0	3	7	9	1

Investments

2	3	1	6	4	0	6	2
				N	I	L	

Net Current Assets

Miscellaneous Expenditure

Accumulated Losses

Performance of Company

Turnover

7	2	0	8	4	0	4
---	---	---	---	---	---	---

Total Expenditure

5	5	9	8	6	4	0
---	---	---	---	---	---	---

Profit/(Loss) Before Tax

1	6	0	9	7	6	4
---	---	---	---	---	---	---

+

Profit/(Loss) After Tax

1	0	5	7	7	6	4
---	---	---	---	---	---	---

+

Earning per share in Rs.

		3	7	1	9
--	--	---	---	---	---

Dividend Rate %(Proposed)

		1	0	0	0
--	--	---	---	---	---

Generic names of three principal products / services of the Company (as per monetary terms)

Item Code No. : NOT APPLICABLE

Product Description : Banking Company

Sd/- M.G.M.Maran
Chairman

Sd/- G.Narayana Moorthy
Managing Director & CEO

Sd/- B.Ramachandra Adityan
Sd/- R.Kannan Adityan
Sd/- A.Rajagopalan
Sd/- V.Bhaskaran
Sd/- P.H.Arvinth Pandian
Sd/- P.Prem Vetty
Directors

Sd/- A.Narayanan
Sd/- N.Balasubramanian
Sd/- A.Selva Ganesh
Sd/- S.Swaminathan
Sd/- S.T.Kannan
Directors

Vide our Report Attached
For Vivekanandan Associates
Chartered Accountants
Sd/- N.Subramanian
Partner

Sd/- C.Soman Roy
Chief General Manager

Sd/- P.R.Varatharajan
General Manager

Sd/- K.K.Sharma
Company Secretary

Thoothukudi
06.06.2007

CASH FLOW STATEMENT FOR THE YEAR ENDED 31.03.2007

	Year ended 31.03.2007	Year ended 31.03.2006
	Rs. In thousands	
Cash Flow from operating activities		
Net profit for the year	1,057,764	1,011,923
Add/Deduct		
Loss/(Profit) on sale of assets	(3,943)	(2,732)
Depreciation on Fixed assets	102,191	96,741
Provisions & Contingencies (incl. Deferred tax adjustments)	1,254,198	977,187
Cash profit generated from operations I	2,410,210	2,083,119
Cash flow from operating assets & liabilities II		
Increase/Decrease in liabilities		
Deposits	8,170,071	3,759,884
Other liabilities & Provisions	(979,082)	(1,007,849)
Increase/Decrease in assets		
Advances	(9,203,320)	(5,001,464)
Investments	455,325	(763,714)
Other assets	(620,225)	12,608
Total	(2,177,231)	(3,000,535)
A Net cash flow from operating activities I + II	232,979	(917,416)
Cash flow from investing activities		
Sale/disposal of fixed assets	6,308	7,886
Purchase of fixed assets	(73,269)	(117,113)
B Net Cash flow from investing activities	(66,961)	(109,227)
Cash flow from financing activities		
Borrowings	339,065	118,087
C Net Cash flow from financing activities	339,065	118,087
Total cash flow during the year (A+B+C)	505,083	(908,556)
Cash & Cash equivalents as on 01-04-2006		
Cash & bank balances with RBI	2,813,030	3,039,054
Balances with banks & money at call & short notice	1,474,042	2,156,574
Total	4,287,072	5,195,628
Cash & Cash equivalents as on 31-03-2007		
Cash & bank balances with RBI	3,680,253	2,813,030
Balances with banks & money at call & short notice	1,111,901	1,474,042
Total	4,792,154	4,287,072
Increase or (decrease) in cash flow	505,083	(908,556)

Sd/- M.G.M. Maran
Chairman

Sd/- G.Narayana Moorthy
Managing Director & CEO

Sd/- B.Ramachandra Adityan
Sd/- R.Kannan Adityan
Sd/- A.Rajagopalan
Sd/- V.Bhaskaran
Sd/- P.H.Arvinth Pandian
Sd/- P.Prem Vetty
Directors

Sd/- A.Narayanan
Sd/- N.Balasubramanian
Sd/- A.Selva Ganesh
Sd/- S.Swaminathan
Sd/- S.T.Kannan
Directors

Vide our Report Attached
For Vivekanandan Associates
Chartered Accountants
Sd/- N.Subramanian
Partner

Sd/- C.Soman Roy
Chief General Manager

Sd/- P.R.Varatharajan
General Manager

Sd/- K.K.Sharma
Company Secretary

Thoothukudi
06.06.2007

LIST OF BRANCHES - STATEWISE

TAMILNADU

- | | | |
|--------------------------------------|--------------------------|------------------------------------|
| 1. Thoothukudi Main | 48. Colachel | 96. Varagur |
| 2. Madurai Main | 49. Agasteeswaram | 97. Chockalingapuram |
| 3. Sivakasi | 50. Eriodu | 98. M.M.Kovilur |
| 4. Virudhunagar | 51. Sayalkudi | 99. Madurai - Chinthamani |
| 5. Nagercoil | 52. Siruthondanallur | 100. Coimbatore - Dr.Nanjappa Road |
| 6. Dindigul | 53. Prahasapuram | 101. Chennai - T.T.K.Road |
| 7. Theni | 54. Chennai - T.Nagar | 102. Udumalpet |
| 8. Chennai - 21 | 55. Rayagiri | 103. Tiruchengodu |
| 9. Vilathikulam | 56. Kanjampuram | 104. Karaikudi |
| 10. Muhavoor | 57. Podanur | 105. Pudukottai (Pudukottai Dt.) |
| 11. Kamuthi | 58. Kumarapalayamputhur | 106. Namakkal |
| 12. Pavoorchatram | 59. Kannankurichi | 107. Ramanathapuram |
| 13. Puthiyamputhur | 60. Ayyalur | 108. Sattur |
| 14. Rajakkamangalam | 61. Thanjavur | 109. Thiruvannamalai |
| 15. Nagamalai Pudukottai | 62. Sonakanvilai | 110. Nagapattinam |
| 16. Coimbatore Main | 63. Arumanai | 111. Coimbatore - R.S.Puram |
| 17. Pudur | 64. Usilampatti | 112. Dharmapuri |
| 18. Anjugramam | 65. Vallalnathi | 113. Sankarankovil |
| 19. Tiruchirapalli | 66. Pannaipuram | 114. Mettupalayam |
| 20. Chennai - G.T. | 67. Rajapalayam | 115. Chennai - Aminjikarai |
| 21. Kommadikottai | 68. Tirupur | 116. Marthandam |
| 22. Megnapuram | 69. Odaipatti | 117. Hosur |
| 23. Yercaud | 70. Kallimandayam | 118. Chennai - Tambaram |
| 24. Kayamozhi | 71. Viralipatti | 119. Palayamkottai |
| 25. Tirunelveli | 72. Pavithrampudur | 120. Thirumangalam |
| 26. Thalakkulam | 73. Pottireddipatti | 121. Sivaganga |
| 27. Mullakkadu | 74. Vattur | 122. Cumbum |
| 28. Salem | 75. Cuddalore | 123. Thoothukudi - SIPCOT |
| 29. Radhapuram | 76. Govindakudi | 124. Chennai - Perambur |
| 30. Tisaiyanvilai | 77. Vengadampatti | 125. Chennai - Thiruvanmiyur |
| 31. T.Kallikulam | 78. Karur | 126. Valliyoor |
| 32. Vellore | 79. Palani | 127. Chengalpattu |
| 33. Elayirampennai | 80. Pollachi | 128. Chennai - Anna Nagar |
| 34. Kovilpatti | 81. Puliampatti | 129. Madurai - Tallakulam |
| 35. Pudukottai
(Thoothukudi dist) | 82. Edalakudy | 130. Gobichettipalayam |
| 36. Erode | 83. Madurai - Simmakal | 131. Chennai - Purasawalkam |
| 37. Kumbakonam | 84. Mayiladuthurai | 132. Thuckalay |
| 38. Aruppukottai | 85. Chennai - Mount Road | 133. Gingee |
| 39. Kalloorani | 86. Porulur | 134. Tiruchendur Road |
| 40. Alangulam | 87. Padanthalumoodu | 135. Pasuvanthanai Road |
| 41. Bommi | 88. Mayiladumparai | 136. Vadakkankulam |
| 42. Thickenamcode | 89. Devathanampettai | 137. Azhagappapuram |
| 43. Thiruvarur | 90. Kappukad | 138. Kulasekaram |
| 44. Villupuram | 91. Kancheepuram | 139. Perundurai |
| 45. Palliyadi | 92. Thoothukudi - South | 140. Bodinayakanur |
| 46. Verkizhambi | 93. Chengavilai | 141. Paramakudi |
| 47. Chinnamanur | 94. Vadamalaikurichi | 142. Virudhachalam |
| | 95. Pandaravilai | 143. Pillaiyarpuram |

LIST OF BRANCHES - STATEWISE

ANDHRA PRADESH

1. Hyderabad
2. Guntur
3. Vijayawada
4. Nellore
5. Rajahmundry
6. Tadepalligudam
7. Secunderabad
8. Visakhapatnam
9. Kakinada
10. Tirupathi
11. Kurnool

KERALA

1. Tirupuram
2. Kottugal
3. Thiruvananthapuram
4. Kollam
5. Ernakulam
6. Kozhikode
7. Changanacherry
8. Kottayam

NEW DELHI

1. Delhi

GUJARAT

1. Ahmedabad
2. Surat
3. Unjah
4. Vadodara

MAHARASHTRA

1. Mumbai - Mandvi
2. Navi Mumbai - Vashi
3. Ichalkaranji
4. Pune
5. Mumbai - Andheri
6. Mumbai - Sion

ORISSA

1. Cuttack

PUNJAB

1. Ludhiana

KARNATAKA

1. Bangalore City
2. Bangalore Cantonment
3. Gulbarga
4. Mangalore
5. Hassan

UNION TERRITORIES

1. Pondicherry
2. Karaikal

WEST BENGAL


1. Kolkata

PROGRESS AT A GLANCE

(Rupees in lakhs)

Year	Capital	Reserves	Investments	Deposits	Advances	Profit	No. of Branches
1983	19	134	2064	9269	5338	49	103
1984	19	171	2815	12487	6580	58	106
1985	19	240	3091	13409	6752	90	108
1986	19	337	3915	14556	7345	136	108
1987	19	424	4765	16795	7810	157	108
1988-89	19	576	5473	17792	10820	228	115
1989-90	28	1025	6309	22604	12445	235	115
1990-91	28	1320	9309	30906	17257	305	117
1991-92	28	1826	12012	40819	20662	498	117
1992-93	28	2470	15975	54769	28838	665	123
1993-94	28	3874	20912	78897	43210	1036	133
1994-95	28	5528	29306	104404	63412	1683	139
1995-96	28	7916	34100	111687	69580	2405	139
1996-97	28	11317	49698	125830	74619	3420	142
1997-98	28	15107	66238	160445	82547	3815	142
1998-99	28	18587	88605	205595	97147	3503	144
1999-2000	28	22623	123899	266453	125504	4063	157
2000-2001	28	27643	148532	319807	158835	5040	160
2001-2002	28	33167	181571	372999	177266	5535	163
2002-2003	28	39660	214211	408458	195998	6376	165
2003-2004	28	47654	235371	440427	211399	8068	171
2004-2005	28	55856	228557	482688	262624	8235	172
2005-2006	28	65650	236194	520287	312639	10119	173
2006-2007	28	75887	231641	601988	404672	10578	183

OUR BANK'S FINANCE TO.....



Biscuit manufacturing unit



Cone winding unit



Spinning Mill



Lighting of Kuthuvilakku at the branch opening ceremony



Launching of General Credit Card at Pudukottai



Build Expo 2006 sponsored by the bank.



OUR VISION

*To be a progressive bank
with a strong brand
equity, enhancing value
for all the stake holders
through excellence in
performance and
good governance.*